



\ 2966  
 மகாமகோபாத்தியா  
 டாக்டர். உ. வே. காமினா  
 கணபதிதனை.  
 திருச்சிற்றயபலமெடு  
 ணல் நிலையம்,  
 ஊன-600090.  
 பூவாருப்புராணம்.

இஃது,  
 திரிசிரபுரஞ்சராப்  
 ம-ா-ா-ஆரீ, ஒண்டிமுத்தையபீளையவர்கள்  
 குமாரகும்  
 மனைப்பாறைதிபடிதாசீலதாராபீஸ்  
 இளாக்குமாகிய ம-ா-ா-ஆரீ

ஒ-முத்தையபீளையவர்கள்  
 வேண்டுகோளின்படி  
 அஷ்டாவதானம்  
 பூவை. கலியாணசுந்தரமுதலியாரவர்களால்  
 கத்தியருபஞ்செய்யப்பட்டு

சென்னை  
 இந்துத்தியலாஜி கல்யந்திரசாலையிற்  
 பதிப்பிக்கப்பட்டது

விகிதங்கித்திரையீ.  
 Registered Copy-right.  
 1890.

Gr.  
G. S. C. I. C. O.

ஏ  
சிவமயம்.

ஸ்ரீமத தண்டபாணிசவாமிகள்  
மானுக்கரும்

ஐந்து மலைச்சமல்தானவித்து வானுமாசிய  
திகந்தசாமிப்புலவரவர்கள்

இயற்றிய

சிறப்புப்பாயிரம்.

—\*—

எழுசிரகழிரடிலவிருத்தம்.

விளாமலா பொதுஞ் சிருத்தங் கணாவாய்  
வீற்று வீற்றுக் வந்தினா தோ  
நணா விரி குரண்டமாதிய வற்றை  
நாதின மணிகளை வரண்றித  
தினையெனு செடிய கரங்களால் வீசித  
திதிககென வெற்றியேழ வோட்டிப்  
புரையிலசாநதவணைப் புரபபவர்க்கட்கும்  
புண்ணியப் பொன்னி நன் நதிகுழ் (5)  
வளஞ்செறி சோழ மண்டலங் தனிலெம்  
மறைமுத ஒறைதலங் களுக்கு  
ஞளஞ் செறியளியா துதியரூப பூவா  
ஞரெனுந தலபூா ணத்தைத  
தளஞ்செறி பழனத் திரிசிர புரம் வாழ்  
சராப்பு நல் லொண்டி முத்திஸிபன்  
குளஞ் செறி வசனன் நவத்தில் வந்துதித்த  
கோதிலா விதரண நிபுணன் (6)

உத்தமப் பொறைநன் ணீதிது யொழுகக  
முயர் சிவ நேசமிக கிழசங்தோன  
ஏத்தமைப் புயல்போ வருள்முத் தைய  
தன பதி தனது மித்திரனு  
நத்து விற்பன னெஞு சற்குரு கெல்லை  
நகர் முனிக கடிமைபூண டவன்பொன  
முத்தமித்தக் காஞ்சி நாகவிஷ கேந்தான்  
ரூலமாய் விரும்பிய வணணம். (ஏ)

வேண்டு நர்க் குதவஞ் சுகுண நிகேஷபம  
விமல ஞாடி மலாக் கனபு  
பூண்டசத தாத்து விதசிகா மணியற்  
புதவிலக் கியக்கடல் புகழ்தோய்  
தாண்டருவ கவிதைச சரபமட்டாவ  
தானங்ப் பொக்கிஷி மியாருட்  
தாண்டருவ கமைசோ பூவைகல் யாண  
சந்தர மதுரநா வல்லோன் (ஏ)

சுவைமுகிர பலவின் கனிகளைக் கீறிச  
சுவைகளை பெடுத்துடன பிதிரத்துச  
சுவையுறு நறுஞ்செங் தேனிடைத் தோய்த்துச  
சினியிற் புறட்டிவைத் தாங்கு  
சுவையுறு கவிதை களின் பொருள் வழாது  
நன்குணர்க் கெடுத்தெடுத் தான்ரேர்  
குவையு மேஜையருங் வியங்துளங் களிப்பக்  
பூதூ , முகம் , பரிப்ப. (ஏ)

## சிறப்புப்பாயிரம்.

—

அதுசொக்கழி நடிலவிருத்தம்.

அந்தமலி மதுரிதங்னனைய மிருது வசன சமை  
யாயியற்றச்

சிந்தைகுது குவித்து முனை கூறியமுத ஸதய புக்ஷ  
சீமான் மாதா

தங்தர மொத திலகுகுட வளோகண் மணித திரன் கொழிக்குச்  
கடலகுழ் சென்னை

யிங்துதிய லாஜீகலயங் நிரசாலீஸ் தான்ஸிலசுசிட்  
முசை பெற்றுனே

(க)

சிறப்பாயிரமுறைத்து.

—

கணபதிதுணை.

## சருக்க அட்டவணை

இலக்கம்	நூலினுட்பிரிவு.	பக்கம்
க	கடவுள்வாழ்த்து .	க
உ	நையிச்சசருக்கம் ..	ஊ
ஈ	தலவிசேடசசருக்கம் ..	தோ
ஈ	தோத்தவிசேடசசருக்கம் ..	தோ
ஏ	ஆததிவிசேடசசருக்கம் ..	கள்
ஒ	வேளவிச்சருக்கம் ..	உறை
ஏ	பிரமன்வரவுசசருக்கம் ..	உறை
அ	ஞானவுபடேசச்சருக்கம் ..	ஞா
கு	இங்கிரனருசசனைசசருக்கம் ..	ஷகு
கா	இரதியருசசனைசசருக்கம் ..	ஷகா
கக	மன்மதனவழிபடுசருக்கம் ..	அக்க
கஉ	அக்கினிசாபந்தோத்தசருக்கம் ..	காஞி
கங்	கயாபற்குனிசசருக்கம் ..	ககங்
கஹ	மஞ்சளனமகப்பெறுசருக்கம் ..	ககக
கஞு	சந்திரகுடனவழிபடுசருக்கம் ..	கஉக
கங்க	மகட்பேசசருக்கம் ... ..	கஉஅ
கங்	சிவபூஷசசருக்கம் ... ..	கங்க
கஞ்	கல்யாணச்சருக்கம் ..	கசக

●  
குப்பிரமணியக்கடவுள்  
வரப்பிரசாதியாய்த்திருவன்னுமலையில்

எழுந்தருளியிருந்த  
அஞ்சிதிநாதசுவாமிகள்  
திருவாயமலாந்தருளிய

## திருப்பூவானுர்த்திருப்புகழ்.

தானதாததன தானுதானன—தனதான.

காலன் வேற்கிணை யீர்வாளாலமு

நோகொலூக்கொலை குழ்மாபாவிகள்

காமசாததிர வாய்பாடேணிக

வெவரோடுக்

நாதலாககும்வி னுவாய்கூறிகள்

மோகபாததிர மாழுதேவிகள்

ஷங்கக்கரு

காசகேட்டிட நானுவேசிக

மாலைஸூட்டிகள் மாயானுபிக

வானைபோறபொரு நேரேபூண்மூலை

மிமோயை

மாபுகாட்டிக னுனுபேதக

மாபராககுக ளோடேகரிடிகள்

போதுபோககுத லாமோநியெனை

மொருநாளோ

வாவெனுப்பரி யாயேயாளவது

பால்ருததிரு வாயாலோதிய

வெட்டிக்கெட்சிரோ போயேவாதுசெய

மமண்மூடா

பாடலதோற்றி நாலாராயிர

பாரினமேறகழு மீதேபேறிட

நிறிடாததமிழ் நாமடேற்ற

பாதுகாததரு ளாலேகுனிமி

ரிறறயோனும

ஞாலமேததிய தோர்மாதேவியு

மாலவாயப்பதி வாழ்வாய்வீறன

மயில்வீரா



ஞானபாகங்ய பாலாவேலவ

நாதகாததிகை சேயேகாவிரி

யாழுதேக்கிய கால்வாயாம்வன

நாழபோற்றிய பூவானுருதை

பெருமாளே.







சிம்யம்

திருச்சிறைப்பல.

—\*—\*—\*—\*

## பூவாளுர்ப்புராணம்.

—\*—\*—  
விநாயகர்காப்பு.

—\*—\*—

திருமாலும்பிரமனுமற்றமருநதாமலாவேதசிரத்தெஞ்ஜான்று, மொருவாதபிரணவததினுரியபொருளொருதானென்று லகநதேற, மருவாருமலாககொனறைமனனவனப்பிரணவமாலகளிறுய்ததநத, பெருவாழ்வதருங்களிற்றுக்கிடமாகுமெனதுள்ளப்பிறங்கனமாதோ.

—\*—\*—  
கடவுள்வாழ்த்து.

—\*—\*—  
பரசி வம்.

செம்பொன்னைவளர்தழவிற்கெறித்துக்கவுத்தீாத்தெடுக்குஞ்செல்வாபோல, வம்பொன்னெயமணிமவுலியரிக்குமலாததவிசிருக்கையயற்குமேனைப், பைய்பொன்னெயுலகினாக்கும்பாரினாக்கும்பலவுயிராக்கும்பவங்கணலகித, தம்பொன்னெய்ப்பதமருஞ்சனிமுசலவுவொவரவனாச்சாநதுவாழவாம்.

## பராபன்.

மணியொளியுமலாமணமும்வயங்கிரவிக்கதிருமதிககலையும் போலத, துணிவருளுஞ்சிவெபருமாலுடன்பிரியாததனதியல் பைத் தொல்லையான்மாப், பிணியொருவெவடுத்தருளுந்திரு மேனியிடத்துமிகப்பிறங்கக்காட்டி, யணிவிரவிலீற்றிருக்கும் பராபனாயையெஞ்ஞான்றுமகத்துள்ளவபபாம்.

## திருமலநாதர்.

பொன்புத்தமணிமார்பன்வளியழலுங்கணையாகப்புவிதோக, மின்புத்தவிருச்சடருமுருளாக வெளிவழியா விளாநது கங்கை, கொன்புத்தசடைத்துளும்பப்பகைகடந்தென்வடிவமொருகோ வலமெய்யின், ரென்புத்தவுறப்பாககுந்திருமலநாதர்பதஞ்சேர் நதுவாழ்வாம்.

## துங்குமசவுந்தரி.

## வேறு.

ஙங்கழலுத்தவாகணன்மையிதுபோலத்  
நவகுவர்களென்றுழைதரிதவலரோடொப்பப்  
பைங்கிளியையங்ககொடுபண்ணுவாயிற்றுங்  
குங்குமசவுநதரி தன்கோலநினைவாமால்.

## வேளீவாரணப்பிளீனாார்.

அள்ளிலையஞாங்கர்மமுவாதிகளிருந்து  
மொள்ளுகிர்களுதியினுருப்பகைகடந்த  
வளளவெனவேயொருமருப்பினிகல்வென்ற  
வெள்ளோமதவாரணமென்மெயலினைமுடிக்கும்.

முநகக்கடவுள்.

உயர்ந்தவருமல்லவருமோவகியதன்னேஞ்காற்  
பயந்தமுவினெப்பொன்பானாயறிவித்தாங்  
இயைந்தமகவான்களாடேனல்வளாமாதும்  
புயந்தமுவங்றபுனிதற்கடிமைசெய்வாம்.

திருந்திதேவர்.

தத்தமககிணறவராய்க்குதகச்செயுமுறையுந்தென்பா  
ஹத்தமன்முறையுமும்பராதியோக்குருதுநீங்கக  
கைததலப்பிரம்பினேஞ்சிக்கண்ணுதல்சேவயார்க்கும்  
பத்தியினருளுங்கிபனிமலர்ப்பாதம்போற்றி.

தண்ணூயனுரை.

அந்திமதிமுடிக்கணிந்தவழகர்திருவடிபிழைத்தார்யாரோயாக  
வெங்கிறவினவருயினாவீட்டுவதேமேலானவிமலானந்தா  
தந்தருளுமுத்தியென்தாரணியோறநித்துய்யத்தந்தைத்தாள்கள  
சிந்தவெறிந்தவர்மலாத்தாளசிந்தனைசெய்தவர்மலமுஞ்சிந்து  
மன்றே.

திருநூனசம்பந்தமுர்த்திநாயனுரை.

மட்டுவிரிந்துளபமாலாலுமயனுவமறையினுலும், சுட்டி  
யறியாதபெருஞ் சுகப்பொருளை யொருவிரலாற் சுட்டிக்காட்டி,  
மொட்டிளமென் முலையுமையாள்கொடுப்பவருந்தியவமிழ்தமு  
ழதுமாங்கே, கொட்டியதுபோறகவிதைகொழித்தகவுணியா  
மணி, தள்ளுகுலத்தாளபோற்றி.

### திந்தாவுக்காக்காயனு.

கருக்கடலிற்றமையமுந்தபபெருஞ்சிலையினுறப்பினித்துக்கண்ணேடாமை, யொருங்குறுத்தவமணாகுழாங்குயாகக்டவினெருக்குந்தவமிழ்பைந்தேற, னெருங்கிதழபபொற்கொன்றையுமவெண்டும்பையும்பாசறகுமுடிநிலவைத்தா, தருக்கருணைக்கடன்முழுகிக்கருக்கடலின் மிதந்தவரைச் சரணாஞ்சாவாம.

### சுந்தரமுர்த்திநாயனு.

நீடியதணகயிலாயத்தாடியிற்றனிமலவருநிழற்றவாக்கே, கூடிடக்குமபெருக்கிழமைகுறித்துமறபிறப்பிடத்துங்குழகனமுன்னின், அடியபெண்டடைத்தனிதீததுழி தருதோழுமையருள் அவப்பாற்பெற்றுப், பாடியெனையாண்டமுளைப்பாடிவளாட்டையேபாடிவாழ்வாம.

### திநுவாதவூரடிகள்.

வடநிழலினெருநாலவாககருஞ்சிலையிதுவென்றுவயக்கிராங்கு, விடமிடற்றிலணிந்தபிரானக்குருந்தடியிலிருந்துணாததவிழைக்குதுகேட்டோரா,தொடருஞ்சிலையிதுவென்றுதெரிதததுபோறகாங்குருகிச்சொரிந்துகண்ணோ,படாருண்மெய்யமெழுநிதொடுத்தமாணிக்கவாசகாபொறபாதமபோற்றி

ஷட்வா ஏ ராமுஷ்டு முற்றிற ற

## தைமிசச்சருக்கார்

---

அகண்ட சச்சிதாநத் கனீபூதனுகிய சிவபெருமானது கடைக்கணிப்பால் அசத்தமாயாகாரியமாகிய பிரபஞ்சமுழுவ தினையுள்ளிருட்டிக்கும் ஆற்றலையடைய பிரமனுனவா பூவகா வததொருங்கள் சுசிலாகளாகிய தேவாகளெல்லாஏ தனினைச்சுழு வாசனைமல்கிய வோ சிவகாசனத்தின மீதெழுந்தருளியிருக்கையில் அககாவததவலிடத்தில் வாலகில்லியா முதலியசில முனீநிர்ரகள் வந்தடுத்துச் சாஷ்டாங்கநமஸ்காரஞ் செய்தெழுந்து நின்று பருவாறுதோத்தரித்துச் சொல்லுவாராயினா. தாமரைமலரினகணனே தங்கியிருக்குந்தாதாவே தேவர்து சரணங்களையே சரணமென்றுத்தனம் அதிகதுங்பதத்தினைச் செய்யுஞ் கலியுகத்திலேயுனு சற்றுமஞ்சாது அரியதவதத்தினைச் செய்திட வோரிடங்காட்டியருள்ளிரென்றனா. அருந்தவதத்தி னாருநாதத்தை யம்புயனகேட்டுத் தனதிருதயகமலததின் கணனே அனுதிமுத்தனுகிய பரசிவதத்தினைத்தியானித்துத் தெளிநதுதெரிவிப்பாராயினா. ஜமபுலனைவென்றாற்றவோரே வருத்தனு சற்றுமினறி நிவோமகததாகிய சிவபுண்ணியவகளை விளைவி பபதற்கேதுவாகிய தவதத்தினைச்செய்தறஞரிய வழகியதலமொன்று காட்டுதுந தெரிகதுகொள்ளுவகளென்றியமபிச சிறந்ததனது மனததிறசாவலோகசரண்யனுகியசங்கரனைச்சிந்தித்துக் குற்றமற்ற வொருசுக்கரதத்தினைப்படைத்துச் சொல்லுவா மாதவதத்தோ! இதோ நாம்விடுகிறவிசசக்கரமானதுருண்டோடி நிறகினந்தலதத்தினையே தவதத்திலுக்குக் காக்கதாகத்தமுழுவேண்டுமெனவிடுத்தனா இங்குநமிரணையகருப்பன்விட்டசக்கரமானதுக்குடவிடி எவ்வேறுதிக்கூடிய முத்தாகளாலே சேவியமானவ

மூம் நாராயணமூர்த்தியின் திருக்கரத்தில் விளங்குங் சுதாசன த்தைப்போலப்பத்துத்திக்கிழு மொளியைப் பறப்பிக்கொண் டோடி யினிமையான தேனடைக் ஞஞ்சலாடப்பூங்கொத்துக் கள் புட்பிக்கப் பசியசாகைகளோடுங்கூடிய சோலைகள்குழந்த வொருவனத்தில் வந்துநின்றது, பின்னால்முனிவர்கள் வாசனையானது வீசப்பெற்ற தாமனாத்தவசிலிருக்குங் தமனியக்கடவுளையுருகிய வன்போடுபணிந்து விடைபெற்று அதிசிக்ரமாகச் சக்கரத்தினைத் தொடர்ந்து அங்கேமிதங்கிய ஆரண்யமாகிய நைமிசாரண்ணியத்தில் தங்களும்வந்து தங்கினர். அவ்வனமதிகவழகாலிருக்கக்கண்ணுற் றுனக்தங்கொண் டவ்விடத்தி வேயே யயனருளியபடி யருந்தவமியற்றவாராயினார்.

அங்கைமிசாரண்ணியத்தில் வாழுமின்சிங்கங்களின்குட்டிகள் தங்குவ குகைகளில் யானைகள் தங்கள் குட்டிகளைப்பெற்று வளர்த்துவருவன். கூர்மைபொருந்திய நகங்களையுடைய புலி க்கூட்டங்களின் மத்தியில் பசக்கள்தங்கள் கண்றுகளை மீன்று வாழ்வன். கீரிப்பின்னைகள்வாழுங் சோலைகளில் சருப்பங்கள் குடிகொள்வன. ஒந்தியோடுமயில்களுடுத்துமகிழ்வன. இந்தப் பிரகாரமாகப்பட்சிகளும் மிருகங்களுங் தங்களுக்குள் படைக்கை பாராட்டாது பலவிடங்கள்தோறங் கூடிக்குலாவிவாழ்வன. படைக்கை, ஒல்லாமை, வேற்றுமை, முதலியவின்மையா யோ டோதன்மையைவாய்ந்த நைமிசாரண்ய மானது முகையவிழுந்த கடுக்கை மாலையினையுடைய கண்ணுதற்பிரான் முத்தியினையே யொத்திருந்தது. அவன்வாழுமிருகங்களும் பறவைகளுந்தங்கட்காரம் வேண்டில் இயற்கையாயிறந்தவைகளின் ஊளைய ருந்தவதல்லது ஒன்றனுயிரைக்கொன்று துன்பமுறவுண்ணு வதில்லை. மும்மதங்களைப்பொழியானின்ற யானைகளானவை காற்றுவீசுதலினால் மரங்களினின் ருதிருமிலை முதலியவற்றை

யுண்ணுவதல்லது விருட்சங்களின் கீளாழுதலியவற்றைமுறித தருந்துகிறதில்லை. அவ்விடத்தில் துன்பத்தினுக்கேதுவாகிய பிறப்பினெயாழிக்கும் பிரகாசம் பொருந்திய சலம்சிறைந்த தீர்த்தங்களுஞ் தரித்திரங்களைத்தவிர்க்குமிரதனங்களும், வண்டுகள் ரீங்காரஞ்செய்துகொண்டு மதுவன்னுங் கோட்டுப்பூ, கொடிப்பூ, நீர்ப்பூ, முதலியவைகளு நிறையப்பெற்றன.

இங்கனங், கண்டோர்மனங்களைக் கவருங் கவிஜௌவாய்ந் தனையிசாரண்ணியத்தில் மற்றெலூருகாலத்தில் சவுனகாதிமக ரிவிகளொருங்கு சேர்ந்து இருக்கு வேதத்திலிருக்குமெங்கள் பெருமானது திருவடிகளைத் தியானிதது ஒரு வேள்வியைவ ளர்க்கவாரம்பித்தனர். அக்காலத்தில் அவ்விடத்தில் பலமுனிவர்கள் புடைசூழி, மண்ணுலகததும் விண்ணுலகத்தும், மற்றுலகத்துமூன்றார் போகமுதிர்ந்து முத்தியடைவதற்கேதுவாகிய பதினெண்புராணங்களைத் திருவாய்மலர்ந்தருளிய சூதமாழுனி வர் எழுந்தருளினர். அவ்வாககண்டமுனிவர்களுடனே யெழுந்தெதிலாகொண்டு வணங்கிச் \*சோடச வூபசாரங்கள் புரிந்து தக்கவாதனத்தின்மீ தெழுந்தருளசெய்து அகமகிழ்க்குமனங்களிந்து சர்வ மங்களகரமான சிவமாண்மியங்களைக்கேட்கு மனமுடையராய் விளம்புவாராயினர். எங்கள் முனிரத்தினமே! பூர்வத்தில், சைவம், காந்தம், இலைங்கம், கூர்மம், வாமனம், வராகம், பெளதிகம், மச்சியம், மார்க்கண்டேயம், பிரமாண்டமென்னுஞ் சாத்துவிக்புராணங்களையும்; நாரதீயம், பாகவதம், காருடம், வைணவமென்னுஞ் தாமசபுராணங்களையும்; பிராமம்,

---

\*சோடசவூபசாரமாவன-தவிசளிததல், கைகழுளீதரல், காலகழுளீதரல், முககுழிளீதரல், நீராட்டல், ஆடைசாததல், முப்புரிநூற்றல், தேய்வைவழுசல், மலர்சாததல், நூற்புகைகாட்டல், விளக்கிடல், கரபழுரமேற்றல், அமுதமேந்தல், அடைகாபதரல், மாதிரமலராலருடசித்தல், மஞ்சலரிசித்துவல்.

பதுமம், பிரமகைவாத்தம், ஆக்கினேயமென்னு மிராஜசபுரா னங்களையு முறையேதிருவாய்மலாநதருளி அவற்றுளொன்று குஞ் சிவபுராணத்தின் உருத்திரசங்கிதையில் சேஷத்திரகாண டத்திலுள்ளாமர்ததிகளின் பெருமையினையும், தோததங்களின் மாட்சிமையினையும், தலங்களின் தகைமையினையும், ஆசோமம், வருணம், ஒழுகக முதலியவற்றினையும் தேவரீரது திருமுக மாகிய தாமஸாயினின்றும் வண்டுகளாகிய நாங்கள் தேனைகிய அச்சிவசரிதங்களையுடு சிவானநதத்தால் தேக்குறறங்கம், அக்காலத்தில் தேவரீரா காவிரிநாட்டினுக்குக் கண்ணுயில்கிப புற வினுக்கு நல்லருள்புரிந்த பூவாளூர் புண்ணியச் சரிதையைத் தொகுத்துக்கூறினீர். இப்போதத்தேவிரிவாக வகுத்துக்கூறல் வேண்டுமென விருமபினம், சிவபாரம்யச செல்வராகிய நீவீரா அதில் வறுமையுறை வெங்கட்குதவிபுரிதல் வேண்டு வது தகுதிபன்றே? ஆதலாலறமாதிகளவாரும் பூவாளூராக காதையினை யருளிசெய்யவேண்டு மென்றனா. இவற்றி ணக்கேட்ட பொராணிகராகிய சூதமுனிவா களிகூந்து பூவாளூர்ப் புண்ணியினைத் தியானிததுத தனதாசாரியராகிய வாதராயணரின் பாதங்களைச்சிகித்தித்து வினைக்கு விடைகொடு த்து விளங்கு மாதவங்களையுடைய மாதவாகள் முகங்களை நோக்கி யமுதமன்னவாசகத்தால்விளம்புவாயினார். முனிவீரா சிததசநகரமாகிய பூவாளூரிலெழுந்தருளிய திருமூலநாதரின் பெருமைகளை யாராவியம்பிடக்குமே. அவரதுசரிதங்களுமை வாரே யொருவராலு முனைக்க முடியாது. ஆயினு முன்னாத தாமிரபரணிதோததிலுற்ற பொதியமலையி வெலமுந்தருளியிருக்குஞ் செகதமிழாசிரியராகிய அகததியமுனிவர்பால் கேட்ட உபகுமுனிவா சுயிமினிக்குச்சொற்றபடி யானுங்கட்குப் பூவாளூராத்சலத்தின பெருமையினையம், திருமூலநாததியின மதி

மையினையும், பறகுனிதோத்தத்தின் சிறப்பினையும், முனிவாக ணமூபதுபெயா மெய்ஞ்ஞானமடையவிரும்பி வேளிசையத விதத்தினையும், அவ்வேளவியில் பிரமணமூந்தருளி பொழுகக மோடு சிவபெருமானைப் பூசைசெயத விதத்தினையும், வேளவியாற்றிய முனிவாபாவிரங்கி முண்டகச்செல்வன மெய்ஞ்ஞான வண்மையினை வூபதேசிதத விதத்தினையும், சிவனனைனுமுனிவர் தனக்கு அச்சவினிதேவரியற்றிய நன்றியின்பொருட்டு அவாகட்டு வேளவிப்பாகங்கொடுக்க அதனை யிந்திரன்தடுத்துச் சாபமேற்றுச் சிவபூசைசெயத விதத்தினையும், சுந்தரமென்னுமுரசன் ஒருமானைக்கொல்ல வதனுலொருமுனிவரது சாபமேற்று மனமதனுகப்பிறநது கணஞுதற்பெருமான கணகளாலு குவமழிய அதனால் நாரதா கட்டினைப்படி இரதிதேவி சிவபூசை புரிந்தவிதத்தினையும், பின்னா மனமதனுருவம்பெற்றுப் பின்ற சூடியபெருமானை வந்தனிபுரிந்த விதத்தினையும், அகிளிபக வான் சுங்கரியால் சாபமேற்று விடைக்கொடியோன வீரியத தையுண்டு கங்கையினிற்கழித்துத் தனது புறவு உருவத்தை யெழுப்பித்துக்கொண்ட விதத்தினையும், மாதவ ஞானுவன்பொருட்டு வடக்கிலுள்ள கயந்தேஷ்ட்திரத்தின் பெருமை பூவாளுரி வூண்டாகவும் இப்பூவாளுரி ஹற்பவிதத நதியினுற்பிதிரர்கள் காலகாலன் சருணையிலுள் வானேறும விதத்தினையும், நந்தன வனத்தில் நமபாவதியா வூண்டாகிய சுந்திரவதியானவள் பூக்கொயகையில் மணிக்குடன்பால் மோகங்கொண்டு மஞ்சள ணன்னு மரசனுக்குப்புத்திரியான விதத்தினையும், சுந்திரவதி யின்பொருட்டு மணிக்குடன் சுந்திரகுடனென விருத்தாசலத்தி றபிறநது திரவியஞ்சேகரிக்கத் தோதயாததிலாசென்று பூவாளுப் புண்ணியைப் பூசித்துச்சிருமபிய விதத்தினையும், தன ஜெவழிபாடாறும சுந்திரகுடனும், அழுகிறசிறந்து சுந்திரவதி

யானிய குழுதையும் வருத்தமண்டைய வஹர்கள்பொருட்டு மஞ்ச என்பால் சித்தராய்ச்சென்று பெண்பேசிய விதத்தினையும், சித்தராய்வந்த சிவபெருமான் புன்னைவிருட்ட சத்தின்கிழெழுநத குள அவரை மஞ்சளங்பூசிதத விதத்தினையும், கூவிளவளத்து நாதர் சந்திரகுடற்குங் குழுதைக்குங் கல்யாணமுடிதத விதத்தினையும், உங்கட்குழுறையே சாற்றுதுங் கேண்மீனெனப் பெளராணிகர் சொல்லதொடங்கினர்.

நைமிச்சகருக்கமுற்றிற்று.

---

### தலவிசேடச்சருக்கம்.

—  
—  
—

ழுவாளோன்னும் பதியானது திருமகளுக்குச் செல்வத் தினையருளியும், திறல்மகளுக்கு வலியினையளித்தும், தெய்வக்கலைமகளுக்குக் கல்விவழங்கியும் வருவது. அங்கு பொலிந்த வழுக்கு நிலம்வாய்ந்த வழகிய கலங்கிறந்த வயல்கள்தோறும் பொன்னையொத்த மகரந்தப்பொடிகளைப் புட்பச்செடிகள் உதி ர்த்துக்கொண்டேயிருக்கும். அன்னங்கள் நிலைபெற்றுநின்றுவி ளோயாடுங் தடங்கள்தோறும் அங்வன்னத்தினையொத்த மாதர் கள் ஸ்நானஞ்செய்து களிப்பார்கள். அங்குள்ள நந்தனவனங்கள் அங்குள்ள விடுங்கட்கு வாசனையை விளைவிப்பதுடன் கண்டோர் கண்களிமைகொட்டாது கோக்கும்படி யதிகமாக மலர்களைச் சிந்திப்பெருமழுகினை விளைவிப்பன. குளிர்ச்சியினையும், கூர்ந்தசுவையினையுங் கொடுத்து மிக்களிப்பினைச் செய்யத்தக்கதென்று வயல்களையும், ஆறுகளையும், தட்டகங்களையும் தித்திப்பான சீர்த்துளிகளைச்சிந்தும் பொழில்கள் குழ்ச்சகலாது நிறபன. பிராமணா மாளிகைகள் தட்சனூக்கினியம்,

12968

தலவிசேடச்சருடா/கக

காருகபத்தியம், ஆகவனீயம் என்னும நித்தியவேள்விகளால் வெம்மையுடையதாயினு மத்தீயைத்தன்னுள்ளே தழுவிக்கொண்டு இப்பிரபஞ்ச முற்றுமுய்யும்படி மழைவளங்களைச் செய் துகொண்டிருக்கும்; இரத்தினங்களா விழைத்துக் கட்டப்பட டிருக்கிற வீடுகள் அதிக வன்னதமாக விருத்தலால் அவற்று எழுகாக வரைக்கப்பெற்ற சாளரங்களின்வழியே விணங்காற்றி ஐப் பெற்றுக்கொள்ளும். சேகரிக்கத்தகுந்த பொருள்கள் ஏத் தனிகோடியாயினுங் தாபி த்துவைக்க மத்தியில் இடங்கொடுத் துக்கொண்டு ஆகாயமுழுவதினையுள்ளவியரின்டகொடிகளால் கடைவீடிகளுமிகைச் செய்துகொண்டிருக்கும். நிறத்தினைவாய் ந்த மணற்கேணிகளில் மொள்ளுங்தோறும் சலஞ்சரத்தல்போல அவ்வூர்ச்செல்வர்கள் மனைகளில் குவித்து வைத்திருக்கும் நிதி யானது கொடுக்குங்தோறுங் குறையாதபடி திருமகளிருங்து வாழ்வள். பிராமணர்களால் மகழும், சூத்திரியாகளால் செய் மும், வைசியர்களால் செல்வமும், மற்றையர்களால் தருமங் களும் பிரகாசித்துக்கொண்டிருப்பன. நல்ல வொழுக்கங்கட்ட கெல்லாமோரிருப்பிடமாய், இழுக்கென்பது சற்றுமான்விடத்து இல்லையாய், முழுவின்பங்களையும் ஆசைகளையும் கொடுப்பதற் கிடமாய் விணங்குவது.

விசாலம்பொருந்திய இடங்களைவாய்ந்த வீடுகளின் உப்ப ரிகைகளானவை யோங்கி யாகாயத்தினது முகட்டினைமுட்டி நெருங்கியிருத்தவினால் குரியனுணவன் அவற்றின் மூலமாய்ச் செல்லுதற்பொருட்டே தன் தேரினுக்கு ஒற்றைச்சகரத்தினை யும் ஒற்றைக்குத்தொயினையுங் கொண்டனன், நவமணிகளா விழைக்கப்பட்டு விண்ணுவுகவுரைக்குமூயர்க்கு வீடுகளில் வெண்மை நிறந்தங்கிய பூரணச்சங்கிரன் உராய்ந்துசெல்லுங்தோற் றமானது குவளைபோன்ற கண்களையுடைய அத்தலத்து மாத

ரது குளிர்தமுகமாகிய களங்கமற்ற சந்திரனுக் கொத்திருக்கும்படி தனது களங்கத்தை மாற்றுவதற்கு முயற்சிசெய்வதையொத்திருக்கின்றது. யானைக்கூட்டங்கள் பொருந்திய குறுக்கெருக்களால்குழப்பட்ட வீடுகளிலிருந்து பெருவீதிகளில் கூட்டியுள்ள தோரணங்களில் தொங்கவிட்டுள்ள முத்துக்களிலோ பிரகாசத்தைப் போாத்துக்கொண்டிருத்தலால் அவ்விடத்திலுள்ள அழுகிய வீடுகள் விபூதி சன்னித்துக்கொண்டிருக்கு மக்களினிப்பிழம்பாகிய அரணையே யொத்திருக்கும். எவ்விடத்தும் மங்களரமான விவாகங்களும், எவ்விடத்து மினிமையான வாதத்தியங்களும், எவ்விடத்துந் தாமணபோன்ற முகத்தினையம் செல்விய வாயினையுமுடைய உருத்திரகணிகைகள் நடனங்களும், எவ்விடத்தும் வாசனை வீசப்பெற்ற மூல்லைமாலையைத்தரித்த கொம்பானா கைகோத்தோடும் கூத்துக்களும், எவ்விடத்துங் காமசாகரக கலவியின்பழுமே பரவியிருப்பன. வேதமாந்திரங்களும் வேலைசெய்ய\*மந்திரங்களும், ஒதுஞ்சந்தனங்களும் உணக்குஞ்சந்தனங்களும், காதல்கள் பாடல்களும் தீக்கருங்கணம்பாடல்களும், தீளவாசமுந் தேவர்கள் வாசமுமே நிறைந்திருப்பன. பூவத்தில் இந்திரனிமுநத செலவமைனாததினையுமறபடியுமவனுக்களித்த இவ்வூளவில்லாத வளங்களோடிருப்பது மேரதிசயமாமோ. இசசந்தரங்கரானது துன்பங்களைக்கி ஞானமருஞ்சலா விதற்கு ஞானகேத்திரமென்பாருங்னோ. விருட்சங்களுள் “என்போல வெந்ததலத்திலுள்ளிறந்த திநத்த திருவளாதல்” மென்றுண்மையைத் தெரிவிப்ப

\*மந்திரமெனபது வீட்டினை

†சந்தனமெனபது அன்புடைங்கள் ஸ்தனனியத்தினை

‡சந்தனமாடாடு எனப்படுகின்க கரும-கள்-அடபு-தீடல் எனப்பரிசு.

துபிபால நல்வாசனைவீசும் விலவவனம் நிறைநது வினைகளை வெருட்டு மத்தலமானது விலவவனமெனப் பெய்தொய்தும். தாழூபூவினை வாளாகவடைய மன்மதனுக்கு உருவத்தைக் கொடுத்தமையால் பூவாளுள்ளும், அமமன்மதனுக்கு இரதி யையினது மங்கலம் சிறப்பச்செய்த காரணத்தாலும், சந்திர குடனுக்குங் குமுதத்தக்குங் கல்யாணம்நடந்த சிறப்பாலும், கல்யாணபூரமெனவு மழைக்கப்படும். இரயித்து ஏன்னுமுனிக் குத் திருமூலங்காதரிரங்கி அம்முனிவரது பிதிராகள் வடதிக்கி லூளை கயாக்கேத்திரத்தின்பயனை மீங்கடையச்செய்ததால் கயாபுரியெனவுஞ் சொல்லப்படும். இத்தலமானது திருவ்வரைகாவினுக்கு சகானதிசையில் லொருயோசனை தூரத்திலும், தவத்துறைக்கு வடதிசையில் இரண்டுகுரோச தூரத்தி லும், காவிரிக்கு உத்தரதிசையில் பொருநதியிருக்கும். பல சென்மங்களில் பலதவஞ்செயதோககன்றி மற்றையோர்கள் இப்பூவாளுரினுக்கு வரவும் வணங்கவு மரிதாகும், இப்பூவா ஞார் லொருதினம் வாழப்பெறின் அருககனுலகத்தும், அம் புல்யுலகத்தும், ஆயிரகண்ணனுலகத்தும், அன்னாழுதி யுலகத்தும், அச்சதனுலகத்தும் வாழப்பெற்று அந்திவண்ணன் டியினை பின் மருவுவர். உடலெடுத்தலினால் பிரயோசன மிதுவேயென்று இத்தலத்தில் முனிவருக்கு முதலூட்பெவர் திருபாற்கடலிலுண்டான அமுதத்தைத்திடு, தெய்வலோகத் தரம்பையராதி செவ்வாயமுதமாநதி, படவரவணிக்தவெங்கள் பரஞ்சுடரின் பரஞ்சனவமுதமுங் கொள்ளுவாகள். அத்தல தில் ஆதிசைவர்கட்கும், பெரியோகட்கும், கவிராஜர்கட்கும், சிவன்டியார்கட்கும் வீடுகட்டிக்கொடுத்திடுபெவர்க்குத்தேவர்கள் தங்கள் தங்கள் உலகினைக்கொடுக்க நோவா. சந்திரகுடனுஞ் சங்கரன் தன்னுலகங் கொடுக்கத்தயைசெய்வான், இத்தலத்

தில் தினையளவுதவந்தானஞ்செய்யின் ஆலவித்துப்போலப் பனையளவுபயனைத்தரும் இத்தலத்தில் எத்தகையபாவங்கள் செய்தி டினும் மழையிற்பட்ட உப்புப்போல கணங்குபோகும். பலவாகப்பன்னிப்பன்னிச் சொல்லுவதி லென்னிபிரயோசனம் மேற்கூறுவதைத் தாகமானது பொன்னிறமாவதுபோல இவ்வுலகத்து யாவதோனும் இத்தலத்திலிருந்து வாழுப்பெற்றால் குற்றமற்ற ஜீவன்முத்தாயாப் விளங்குவர். கேண்மின் முனிவீராகாள்? இத்தலத்துமகிழமையைச் சொல்லிமுடித்தேன். இனித்தீர்த்தமகிழமையைச் சொல்லுகின்றேன் என்று பொறியைந்துமாற நும்புண்ணியகுதர் புகலுவாராயினார்.

தலவிசேடச்சருக்கமுற்றிற்று.

---

### தீர்த்தவிசேடச்சருக்கம்.

---

சர்ப்பாபரணங்களால் அலங்கரிக்கப்பட்டிருக்கிற சடாபாரத்தினையுடைய சங்கரன் இரயிக்குவனென்னுமோர்முனி உச்சிவிக்கும்பொருட்டு, அவரது பத்தியினுக்கிரங்கி வடக்கிலுள்ள கயாகேஷத்திரத்தினைக்காட்டிலு மிக்கமகிழமையைப் பூவானுரி னுக்கு விளைவிக்கவேற்படுத்திய\*பற்குனியென்னு மருமைப் பெயரோடொரு தீர்த்தமானது விளங்கும். தேவர்கள், முனிவர்கள், பிதிரர்கள் முதலியவர்கட்குரிய கடன்களைச் செய்யாத சித்தர்களாயிருக்கினும், பொய், காவு, கள், காமமென்னும்பஞ்சமாபாதகங்களைச் செய்துவரு மகாபாவிகளாயினும், இழிந்த குலத்திற் பிறந்தவர்களாயினும், இத்தீர்த்தத்தில் முழுகின வாகள் அவர்கள் குற்றங்களினின்றுங் கணாயேறுவர். தட்சி

\*புறகு பாவம், ஸி-விகல்.

னையாகேத்திரமென்று தேவர்களால் சிறப்பிக்கப்படுகின்ற பூவானுரிவிருக்கும் பற்குனி தீர்த்தத்தினையும் பெரியோரோல் லாங் தட்சினாகங்கையென்றே பேசுகின்றனர். இந்ததியைச் சமீபித்துப் படிந்தவர்கட்டே யல்லாமல் மிகுந்த வாசையில் அங்கு சலத்தினைப் புறத்தேயத்திற் கொண்டுபோய் முழுகுவோர்க்கும் மிக்கபயனை விளைவிக்கும். சாமான்னியலூர் களில் ஆகமக்கிரமப்படி நடத்திய காரியங்களினால் விளையும் புண்ணியத்தைக் காட்டிலும் சிவத்தலங்களில் செய்யிற்பது மௌனத்துக்கு பலனதிகமாம். தேவர்களிறைநஞ்சும் புட்கரதீர்த் தங்களிற்செய்யின் நூறுமாட்டுக்குபல ணதிகமாம். பூவானுரோன்று உலகமெல்லாம் புகழுந்தலத்தி வன்போடு செய்வதினால் விளையும் புண்ணியத்தினுக்கு உயர்வு மொப்பு அத்தலத்தின் கண்விரிந்த புண்ணியங்களேயன்றிப் பிறதலங்களிலுண்டாகிய புண்ணியங்க ஸவ்வகையானு மொப்பாகா; அத்தகைய பூவானுரிற்செய்த புண்ணியத்தினும் அத்தலத்துப் பற்குனிநிதியிற்செய்த புண்ணிய மதிகம். அத்தீர்த்தத்திற்செய்த புண்ணியத்தினும் அத்தலத்தினுக் கலங்காரமாக விணங்கும் திருமூலநாதர் சங்கிதியிற் செய்திடும் புண்ணிய மதிகமதிகமாம். பொன்னையு மிரத்தினங்களையுங் காரகளிலே கொணர்ந்துகொழிக்கும் அலைகளையடைய பற்குனிநிதியிற் கிரமப்படி ஸ்நானங்குசெய்து பிதிர்ததருப்பணங்குசெய்து அங்குதிதீர்த்தின் ஆலவிருட்சத்தினடியிற் பிண்டமிடுவர்கள் பிதிர்க்கடனீங்கச் சிவலோகத்தினை யடைவர். அங்குதியிற் பிதிர்க்கடனை முடிக்கில் அப்பிதிரர்கள் நரகவேதனைகடந்து வேறு விதமான வினைகளுங்கெட முத்தியடைந்து சிவானந்த சாகாத்தில் முழுகுவர். புண்ணியஞ்சு செய்யவேண்டிய காலமிது வென்றும், தானத்தினை யேற்றுக்கொள்ளத்தக்க சம்பாதத்திற்

விவரான்றும் இப்பூவானுரினிடத்தும், பறகுனி தீர்த்தத்திலே டத்தும் அத்தகைய மயக்கங்கொள்ளாது வினைகளை முடித்து வருவா. இழிஞராயினும் தானமேற்றுக்கொள்ள வொத்துச் சொண்டவனே சறபாததிரும். புண்யகாலபேதமிலலை எக்காலமு மொருகாலமேயாம். பாவததினைப்போசுக்கித்ததற்கேது வாகிய தவததினையும், தானத்தினையுஞ்செய்ய விரும்புவோகையிற் பொருள்கிடைத்த வக்கணமேவததலததிற் புரிந்திடல்வேண்டும். அங்ஙன்செய்யாது உத்திராயண தட்சினுயணங்களிலும், சூரியகிரகண சுந்திரகிரகணங்களிலும், அமாவாசி பருவங்களிலும், விதிபாததம் மாதப்பிரவேசங்களிலும், மாலியபட்சத்தும், மற்றைய புண்ணியகாலங்களில் மாத்திரம் சிராததஞ்செய்யின் அளவாகவே பிரயோசனமுண்டாம். அநந்திரத்தில் அன்னசிராரததஞ்செய்யச் சததியில் ஓல், பிண்டப்பிரசாதமாயினுமிடு, அதுவஞ்செய்யச் சததியிலோல் என்னோடு சலததால் மந்திரஞ்சொல்லித் தருப்பணம் புரிக. இதருப்பணமானது வடக்யாவில் அன்னசிராததஞ்செய்தனலுல்விளையும் புண்ணியததினை யுண்டாக்கும். இந்தப் பற்குனி தோதத்தில் அன்னதானஞ்செய்ப்பவா சினைப்பதற்கருமையாகிய வளப்பங்களை வாய்ந்த ஸ்ரீகண்டபரமசிவனை முந்தருளியிருக்கு மூலகததினுய்யானவனஞ்சேர்ந்து தானஞ்செயத அன்னமொவவொன்றுக்கும் ஒவ்வொரு கற்பஞ்சிவபோகமனுவிப்பா. அநந்திரத்தில் இரத்தினங்களேனும், பொன்னேனும், பூஷணமேனும், வஸ்திரமேனும், பொருளேனுஞ்சிவனாடியாகட்குத் தானஞ்செய்யின், பூமியிற்பெருஞ்செலவததோடுகூடிய சக்கிரவாததிகளாய்ப்பிறந்து வரம்ந்து, பின்னாச சிவலோகஞ்சோந்து சிவானந்தசாகரத்தில் முழுகுவா. அநந்தியின் நீலாயுண்ணும் மிருகங்களும், பறவைகளும்,

## மூத்திவிசேடச்சருக்கம்.

கங்

அந்தோயுண்ணு மீன்களும், அநந்திசலத்தால் யினைநத விருட் சங்களும், செடிகளும், கொடிகளும் அவைகளின் காய்களி களும் அவற்றினையுண்ட வழிர்களும் தங்களாணவினையை கெடுத்துத் தேவராகுமெனில் மனிதாகள் மோட்ச மடைவா ராண்பது மதிசயமோ! இந்தப்பிரகாரமாகப் பாவங்களையெல் லாம் போக்கடிக்கும் அந்தத்தியின் பரிசினைப்பகாகதோம். இனி மேல் ஏ முனிவீகாள்! இப்பிரபஞ்சத்தின் குற்றங்களையெல் லாங் குறைக்கும் புவானுரிலெழுந்தருளிவீற்றிருக்கு மெங்கள் பெருமாளின பெருமைகளைப் பேசவோங் கேட்பீகளெனக் குதா சொல்லத்தொடங்கினா.

தீர்த்தவிசேடச்சருக்கமுற்றிற்று.

---

## மூந்திவிசேடச்சருக்கம்.

---

அழகானது தங்கி வீசும்வாசனையோடுவகூடிய நீண்ட தும்பிக்கையினையும், நான்குதநதங்களையும், மிருதுவானநடையினையுமடைய அயிராவதயானையையூந்து செல்லுந் தேவேந்திரனது அருசசனைக் கிரங்கி யவளிழந்துவிட்ட செலவங்களையெல்லா மறுபடியு மவனுக்கீந்து கல்யாணபுரத்திலெழுங் தருளியிருக்குஞ் சிவபெருமானைத் திருமூலாதனென்றாப்பர். வரிகளைவாய்த் சிறைகளையுடைய வண்டுகள் தேனுண்டு ரீங்காரஞ்செய்யுங் தாமரையின்கண்ணே வீற்றிருக்குமிலக்கு மியானவள்மிகுந்த வன்பினுல் வந்தனைபுரிந்து செலவப்பொருள் வழங்குதற்குரிமையைச் சுமத்தவினாலும், வில்லவிருட்சத்தின்கீ ஷழுந்தருளி யிருத்தலினாலும், அப்பெயாகளால்

விளங்கும் கல்யாணபுரத்தி லெழுத்தருளியிருக்கும் பெருமானைத்துதித்துவருவா.

செவ்விய தீக்கொழுந்தினை நீட்டியதென்னச் சிவநது பிரகாசித்தெழுஉம் சடாபாரத்தினையுடைய முனிவாகள்செய்த வேள்வியினுகூக்கருளகூர்ந்து மெய்ஞ்ஞானத்தை யதி சீக்கிரமாகவருளிய காரணத்தால் திருப்புலாதருக்கு உலக முழுவதும் ஞானத்தானேசனைவும், வில்வவனத்தில் லெழுத்தருளி யிருத்தவினால் வில்வவனாதனைன்றும், மங்களமிகுந்த மாங்கவியத்தை இரதிதேவிக்குதவியதால் கல்யாணவனாதனைன்றும், சிவன்டியா ராகுவருக்கிரங்கி அவரது விவாகத்தினை முடிக்கும்பொருட்டுச் சிததவடிவங்கொண்டு நடந்ததால் சித்தநாதனைன்றும், பூவானுரமர்ந்த புண்ணியனைப்புகலுவா. இத்தகைய திருநாமங்களி லொன்றினையேலும்முரைப்பவருக்கு அவர்செய்த பாவங்களைனத்து மடியோடே மாய்ந்துவிடும். தேவர்கள்கூறில் தேவலோகங்களிலுள்ள போகங்களைத்தினையு மவர்கட்டஸ்ட்டிவைக்கும், போகத்தினை வெறுத்தோர் கூறின் கங்கையயணிந்த கண்ணுதலோன் கழலடியிற்சேர்ப்பிக்கும். இப்பெயர்களிலொன்றைத் தம்புத்திரர்கட்கிட்டழைப்பாராயின் தங்கள் புத்திரர் மித்திரர் களத்திரர்களுடனே சகலபோகங்களையு மனுபவித்து, பின்னியாதி பாவங்களினின்று நீங்கி, சொர்க்கலோகங்களில்மிகுந்த வளங்களையனுபவிப்பார். அப்பெயரை வாய்ந்த வப்புத்திரர்களும் அவங்கமேவாழ்ந்துஅக்கதியைமருவுவார். மறைகள் தினமுழங்கிக்கொண்டிருக்கும் பூவானுரப்பெருமானது நாமமிட்டழைக்குமிருக்ம் பறவை முதலியனவும் பூர்வசென்மங்களின் பாவநீங்கி பலவளங்களும் பொருக்கிய துறக்கத்திலே அரம்பையராதியிடத்துப் போகங்களை யனுபவித்துப் பின்னர் திங்களை

யுங் கங்கையை முடியிற்றரித்த சிவபெருமானது தொண்  
டியற்றி யருள்பெற்றுயிடும். அனேக முனிவர்கள் பூசிக்கப்  
பெற்ற பெருமைபொருள்திய வில்வவனத்திலூள்ள பெருமா  
னது ஆலயத்தில் நுழைாது பசமுதலிய மிருகங்கள் தம்பசிக  
குப் புல்மேய்ந்திடின் அவை சிவபணிசெய்தனவாகவே கொ  
ண்டு அவைகளின் குற்றமகற்றிப் பெருமான் சொற்கலோகத்  
திற் சேர்ப்பான். வில்வவனாதருக்கென்றே பிரார்த்தனை  
செய்து அவ்விடம் அடியாரால் விடப்பட்ட பூவைகள், கிளி  
கள், \*பூகங்கள், †இரலைகள், தகர்கள் இவையைனத்துந் தங்கள்  
முழுவினைகளையுமொழித்துக் கயிலாயத்திற் சிவகணங்களாகிப்  
பெருமானது கோயிலிலே வாசஞ் செய்துகொண்டிருக்கும்  
பாக்கியத்தைப்பெறுவன்.

ஒருவன் கடன்பட்டாயினும், செய்யத்தகாத காரியங்  
களைச் செய்தாயினும், தங்கள் மனைவி மெந்தர்களைக்காக்கு  
மறிவிலிகள்போல, இடபவாகனத்தி வெழுந்தருளு மெது  
திருமூலாதருக்குப் பொருளுதவுவாலே அவரோ யன்பர்களா  
வா. அதிக செல்வவங்தர்களாயிருந்துக் கிருமூலாதனுக்குத்  
வாலே அவர்கள் பொய்யன்பினர்களே யாவர். மெய்யன்பி  
னர்கள் வேண்டிய வேண்டியபொருள்களையீங்கு விரும்பிய  
விரும்பிய வருளைப் பெற்றுக்கொள்வர். பெரும்பினர்கள்  
பொருளையீயாது வாயாற்புகழிந்தாலேனும் பூவானுர் புண்ணி  
யன் பத்தையடைவர். அந்தோ! உய்யவிரும்புவார் பொய்ப்  
பொருளை யுறுதியாகக் கொள்வதும் பேதைமையேயாம். தரித்  
திராகள் பசியைத்தணியாது பொருளைக் காப்பாற்றி வைத்துக்

\*பூகம்-க்ருவகருவகு. †இரலை-கலைங்கள்.

கொண்டிருக்குஞ்செல்வாகள் நரகத்தடைவொன்னில், புவானூபத்திருமூலநாதரின் பூசையாதிக்ட்குதலிச் சிறப்புசெய்யாது சேர்த்துவைத்திருக்கும் பொருளுடையார் நரகத்தையடைவ ளான்பதற்குத் தடையுண்டோ, செல்வமில்லாதவர்கள் சிவசாமபிராச்சியமாகிய முத்தியடைய விரும்பின் திருமூலநாதா ஆலயத்திற்சென்று புல்செதுக்கல், அலகிடுதல், கோமயத்தைத் தெளித்தல், கல்முதலிய குறறங்களைக்களைதல், புட்பமாலை கட்டித்தரல் முதலிய பணிசெய்வாரோ வாசியம் பெறுவா. தேகத்தில் தீராகோயுற்றுத் திருப்பணிசெய்வதற்குச் சத்தியிலராய விணையைக்கெடுத்து வீட்டைய விருப்பமுடையார் பற்குனித்தியில் முழுகி, கோயில்வலமவந்து, காலநதோறுந திருமூலநாதாத தரிசித்து, தியானஞ்செயது, அவாடுகழையெடுத்துப் பேசல்வேண்டும். தங்கள் ஆணவவிணையையடக்கியாள வேண்டுபவா பிரதிதினம் ஆலயத்திற்சென்று தரிசித்துகிடுக. அதற்கும் வலியிலாலேல் தங்களவீட்டின் தலைக்கடையினின்று ரும்பிகிக. அதுவங்கூடாலேல் படுகையிலிருந்தபடி வில்வ வனத்து விமலனா திருவருவைசசிக்தித்து அவன் பெய்கொப்பன்னிடுக திருமூலநாதரது திருப்பணி கைங்கரியமானது பிறப்பு, பிணி, பாவம என்னுமிகவைகளை வெட்டுத்தற்கோர்வாளாயுதமாகும். அவற்றுள்ள முயர்ந்தது இறைவர் திருக்கோயில்கட்டும் புண்ணியமோம். பொருளமிகுடையார் செங்கல்லினும், கருங்கலவினும் கட்டிடுக. பொருளில்லார் மரதாலேனும், மணலேனும், திரணத்தாலேனுஞ் செயத்திக் தேவதேவனுகிய மகாதேவன இருவருக்குஞ் சமபலனையேயனிப்பான் பொருளுடையார் திரணத்தாற்கட்டிய தினைவிட மண்ணிலூற் கட்டியதற்குப் புண்ணிய மதிகம், மண்ணிலூற் கட்டியதைவிட மரதாற்கட்டியதற்கு இருமட-

ங்கு புண்ணியமதிகம். மரத்தாற்கட்டியதைவிட செங்கல் லாற்கட்டியதற்கு நாற்பங்கு புண்ணியமதிகம். செங்கல்லாற் கட்டியதைவிட கருங்கல்லாற்கட்டியதற்கு எட்டுமெடங்கு அதிகம் நூதனமாக ஆலயம் பிரதிட்டை செயவதினும் பழைய வாலயங்களைப் புதிப்பித்தல் பெருமபுண்ணியமாம் விலவவனத்தீசன் ஆலயத்தைப் புதுக்குவோ சிவனேயாவரல்லது வேறு புண்ணிய மடையார்கள். தங்களிடத்திற் கிடைத்த பொருளுக்குத்தகபடி பூவாளூர் ஆலயத்திற் சிறப்புசெயத வாகள் தங்கள் பாவங்களினின்றும் இமைக்கேரத்தினீங்கு வடக்கிலையடைந்து சிவகண்ணங்களாய் வாழ்வா இவாகன்சுற்றத் தினா பொன்னுலகையடைந்து பதினான்கு தேவேந்திராகள் வாழுமானாம் போகத்தை யனுபவிப்பா. நம்முடைய திருமூல நாதராமுந்தருள் ஆலய மினிதுசெயதோ தங்கள் பிதிர்களைல்லா நீங்காத நரகத்தினினரு நீங்கிசு சுவாககலோகத்தில் பொருந்துவா. அவாகள் குடும்பம் சூரிய சந்திர் உள்ளவளவு கெடாதுவாழ்வர். எவ்வளுருவன் திருப்பணி சிவாலயத்தினகண்ணே செய்கின்றாலே அவன்பாவமப்போதே எசிக்கும். பாக்கியமெல்லா மவனுக்கே பலிக்கும். விண்ணுட்டு வேந்தனும் அவனுகைக்கருசவன் அவனினைத்த கருமங்களெல்லாம் பூமியிலெளிதாய் முடியும். அத்தகையன்பெருமையை யெடுத்துச்சிசால்வா ராரிருக்கின்றாகள்.

நாததிகம் பேச நாவினர், பிறர் துன்பப்பட கோள சொல்லுபவா, சற்பாததிரத்திற் பொருளைக்கொடாதவர், மூத்தோர் தாய்தங்கையா மொழிகளைக்கேளாதவர், பிறருக்குக கொடுத்த திரவியதைப் பிடிங்கிக்கொண்டவா, அங்கியர்பொருளைக் கவாந்தவர், குற்றஞ்செய்தவர், அயலான் மனைவியின் மீது மனம் வைத்தவா, புத்திரரைவி றவா, பிறா செல்லு

களைக்கண்டு பொருமை கொண்டவர், சிவநிவேதனஞ்செய்யாது அன்னமுண்டவர், வேதபாராயணம் பண்ணுதவர், அக்கினிகாரியன். செய்யாதவர், வேதாகமங்களிற்குறு மியாகத் தினைச்செய்யாதவர், சுத்தவீரனை வஞ்சைனையால் கொன்றவர், விரதயனுட்டியாதவர், யுத்தத்தில் மோசஞ்செய்து செயித் தவர், பெண்கள்மீது அவதாறசொல்பவர், ஊனாக்கெடுத் தவர், மாமிசம்விற்றவர், அதனையுண்டவர், அதனையுண்ணச் செய்தவர், கன்றியில்லாதவர், ஆலயத்திலாடவரைப்புணர்ந்தவர், பொய்ப்பேசபவர், பிராமணாக் கொன்றவர், மாதர்களைக்கொன்றவர், நிழல்தரு விருட்சங்களை வெட்டினவர், கிணறுதாகங்களைத் தார்த்தவர், கருவினுக்குத் துன்பஞ்செய்தவர், கருவினையழித்தவர், கன்னிகையைப்புணர்ந்தவர் முதலிய உபாதகத்தவரும்; ஆசாரியனைக்கொன்றவர், ஆசாரியன் மனைவிதோன் சேர்ந்தவர் கள்ளுண்டவர், பொன்னிதிருடனவர், இவர்களைச்சேர்ந்தவர் முதலிய மாபாதகத்தவரும்; சிவநிந்தனைசெய்தவர், சிவாகமங்களைத்துவித்தவர், சிவபூசைசெய்யாதவர்முதலிய அதிபாதகத்தவரும்; உய்ந்து புண்ணியத்தினையடையவேண்டும் மாயின் சிவாலயப்பிரதிட்டை யொன்றே சாலும்.

சிவாலயங்களில் செய்யவேண்டிய கைங்கரியங்களாகிய உருத்திரகணிகை, யானை, குதினை, பசு, நிலம், பாத்திர முதலியவற்றுள் தங்கட்குவாய்ந்தவளவீங்குத் துறைஞ்சிடனும் அப்பாதகங்கள்போம். இவ்வாறு அப்பாதகங்களைக்கழிக்க வேலாதவா எனிதிலே போககுவதற்குபாயமாவன, பஞ்சமி, பூரணை, சுக்கிலபட்சத்துச் சதுர்த்தசி, அட்டமி, திருவாதினை, மாசி மகம், ஆடிமுதலமாவாகசூடிய சோமவாரம், பங்குனிபூரணை, பங்குனி உத்தரம், சோமவாரம்வரு முதலமாவாசை, ஆகி

வாரததுச்சத்தமி இவைதங்கிய உத்தராயண புண்ணிப்காலங் களில் பற்குனிந்தியில் ஸ்நானஞ்செய்துவேதபிராமணாகட்கு இயன்ற திரவியந்தந்து, பசுகைய்வார்த்துத் தாமஸா நூல்திரி யிட்டு, ஞானநாயகனுக்கிய திருமூலர் சங்கிதானத்தில் விளக கேற்றி, நறுநுபமிட்டுப் பசும்பாற்கொண்டு மந்திரத்தாலயி டேகனுசெய்து குற்றமில்லாத சுகந்தத்தாலும், வில்வத்தாலும், அருச்சிதது, அழசவையடிசில் நிவேதித்து, சிவனடியாகளா கிய பிராமணர்களை யுண்பித்து, இறைஞ்சி வந்தனைசெயின் எத்தகைய பாதகங்களும் இமையளவில் நீங்கப்பெற்று வானு வகமடைவர். பாதகங்களைச்செய்யாத புண்ணியர்கள் உருவிலி யாகிய மன்மதனுக்குருவரித்த உமாமகேசன் உச்சியில அபி டேகம்புரிந்தால் ஏழூலகு நடுநடுங்கும்படி மான்மழு சதுர்ப்பு காளகண்ட திரிநேத்திரர்களாய் விளங்குவா. அளவில்லாத புக மோடுங்கூடிய பூவானுர்நாதர் திருமுடியில் புட்பஞ்சாதது வார் சந்திரகுடராய் விளங்குவர். பிரதட்சணம்வந்து சாஷ்டாங்க நமஸ்காரஞ்செய்து கைகுவிக்கின், தேவர்களைதிரில் நிற்று கைகட்டி நல்வரங்களைக்கேட்டு யாகிதது நிற்ப நாயக ராய்வீற்றிருப்பா. சுகல வளப்பத்தோடுங்கூடிய வில்வவனத் தில் ஆதிசைவப்பிராமண ரொருவருக்கு வீடொன்று கட்டி யீங்கு அவ்வூரில் தாயிக்கில் தேவர்களெல்லாங் தொழுதேத்த ஓர் சிவலிங்கப் பிரதிட்டைபண்ணிய பலணையொக்கும். சிவ னடியார்களை அவ்வூரில் குடியேற்றினு மப்பலனே யடைவர். திருமூலநாதர் திருக்கோயிலில் அலகிட்டு, மெழுகி, சுதை யால் கோலங்தீட்டிவருவாலேல் அவர்களுடையவீட்டில் இலக குமியானவள் குடியிருந்து எக்காலமு நீங்காமற் பலவிதப் பட்ட செல்வங்களால் அலங்கரித்துவருவன். ஆலகாலவிடத் ராலலங்கரிக்கப்பட்டிருக்கிற வழியை மிடற்றினையடைய அம

லனுகிய வில்வவனத்துத் திருமூலநாதருக்கு நிததிய, ஞாயித் திக, பஞ்சபருவத் திருவிழாக்களை நடத்திவருவதே அவர் களவாழும் வீடுகள் எக்காலத்து நீங்காத மங்களகோலமே பொலிந்துகொண்டிருக்கும், திருமூலநாதா வெள்ளோவிடையின்மீது குங்குமசுநதரிசமேதராய்த் திருவோலககங்கொண்டிருஞ் திருவிழாவினைத் தரிசிகப்பெற்றூர் தங்கள் ஆணவமலங்கெட சீவன்முததார்களாய் வீற்றிருப்பர். செல்வமலிந்த திருமூலநாதராய் விளங்கும் சிவவிங்கப்பெருமானின் திருவருட்பெருமையைச் சொல்வகையினு லெடுததுப்பேச முற்றுறுமோ. பரிசுத்தமபொருந்திய முனிவிர்காள்? இனியத்தலத்தில் வினைகெடும்படி வேள்விவளாதத விதத்தைச்சொல்லுவேன் கேட்போகளன்று வியாசமானுக்கர்விளமடுவாராயினா.

மூத்திவிசேடச்சருக்கமுற்றிற்று

---

### வேள்விச்சருக்கம்.

---

இலக்குமிதேவிக்கிருப்பிடமாகி, மணிமாடங்களசெறிந்து, பலவளப்பங்கள் நிறையப்பெற்றுத் தெய்வங்காட்டினையொத்தி ருக்குந் தவத்துறையிற்றென்று வினைமுழுதும் விடைகொண்டேகப்புசிததுப் பிரகு, வங்கிரச, வசிட்டன், கசியபன், அத்திரி, குச்சன், கவதமன் இவர்களெழுவரு மாதவம்புரிந்து வருங்காலத்தில் இவர்கள் மைந்தார்களாகிய பாற்கவர், ஆங்கிரசர், வாசிட்டர், சாசிபா, ஆத்திரோயா, கவுச்சிகா, கவுதமீயர் என்னவோதும் எழுபதினமர்ஒருங்குக்கடி, புரம், வனம், கேஷத் திரம், விமானம் ஜூதுஞ்சிறந்தல மெங்குள்ளதென்று ஒரு வருக்கொருவா விசாரித்து நெடுங்காலங் தமமுடையவறிலினு

லாய்ந்து தெளியாது திடீலனவெழுந்து கருங்காலனுயிர் குடித்த செங்காலனுகிய சிவபிரானிடத்திலன்புடைய தங்கள் தந்தையாகளையடுத்துத் தாள்களை வணங்கிக்கேட்கக் கருணையினால் ஏழூழுனிவாகளுந் தங்கள் புத்திரர்களாகிய ஏழூபதின் மருக்கு முணர்த்துவாகள். அறிவிற்சிறந்த அரும் புதலவீர் கேண்மின், எத்தகைய புரங்களினும் பூவாளுபொன்னும் புரமும், வனங்களில் விலவவனமும், நதிகளில் பற்குனிந்தியும், தலங்களில் ஞானத்தலமும், விமானங்களில் கல்யாணவிமான முஞ்சிறந்திருப்பன. இவ்வெந்து மோரிடத்துச்சிறந்து தங்கட்குத்தாங்களே யொத்திருக்கு மொருதானமானது திருமங்கலமெனனும் பூவாளுபோயாம். அத்தலத்தில் திருமூலநாதபொனாலு மருமைப்பெய்யோடு உத்தமத்திலுத்தமாய் ஒளிர்கின்ற சுயமபுழுததியானச் சிவவிங்கப்பெருமான் எத்திக்கிலுள்ளவாகட்குங் கிருபைபுரிந்து வீற்றிருக்கு மததலத்தினுக்கேருவ்வொன்றனர். உடனே ஏழூபது முனிவர்களும் அகமகிழ்ந்து, முகமலர்ந்து, தந்தையாப்பணிந்து, ஏழூந்து ஞானத்தலமாகிய பூவாளுபொயதி, பற்குனிந்தியிற்படிந்து, கிரமப்படி கடன்களைசெய்து, மிககவன்பிடேடு திருமூலர்சாநிதானத்தின முன்பு காந்தமிழுக்கும் இருப்புசியைப்போலச்சாாந்து, துதிபுரிந்து, தங்கட்குள் ஆராயத்துவக்கினர்.

இத்தலத்தின் மகிமையை யென்னவென்றுணர்ப்போம், இவ்வெல்லையை யடைந்த மாத்திரத்தில் தலைமேலிருந்தபெரும்பார நீக்கியதுபோலச் சிந்தையின்கண்ணிருந்த துன்பங்களியாவும் நீங்கப்பெற்றோம். ஆதலாலுயர்ந்த வித்தலத்துவிருக்கு போகத்தை விரும்புதலே நலமாம். அதுவே வுயாவுமாம். ஆயின் காலாங்கரங்களில் மரணமடையுக் கேவர்கள்போகத்தையிச்சிக்கின் அது மறுபடியும் பிறப்பில்சார்ந்து உயிர்

தளாவதன்றி மெய்ஞ்ஞானங்நமடையும்விதத்தைக்காணேம். எல்லாவற்றினிக்கு மேலென்று முயன்றடைவது விததக யோக முதலியவற்றால்விளையு மின்பழும், பிரமாதிதேவாதள சூழ்நிதிருக்குவக்கியுமன்று. நமதாசையானது நீங்கி யுத்தம மாசிய மெய்ஞ்ஞானத்தை யடையும்வழியில்முயலவேண்டும். அத்தகையஞான முக்கண்பெருமானால் உணர்வதன்றி ஆன்ம வர்க்கத்தால் அறியுங்கிறமன்று. அந்தச்சேதனாலும் வினங்குஞ் சிலபெருமான் திருவளமகிழும்வண்ணங் குற்றமற்ற வேள்வி யொன்று செய்வோமெனச் செய்யத்துவக்கினர். செங்கற்க ஓால் வேதிகைகள்கிரமப்படிக்கட்டி மணிகளினாலும், பொன்களினாலும், பாத்திரங்கள்செய்து \*சோமமாதிதிரவியவகைவள வ்லாஞ் சேகரித்துத் தனித்தனித் தாங்கள் தொடங்கினார்கள்.

திருத்துவிக்களும் நெருங்கியடிமானங்கு மெல்லோருந் தங்கள் கருத்தில் மிகுந்தவாசையிலுல் தீக்கையைக்கலந்தனாகள் பரிசுத்தமாசிய சிலபெருமான் சங்கிதியி வலருக்குரிய பெருத்த சைவசத்திரயாகமென்னும் வேள்வியை நடத்தத

---

\*சோமம்-ஓர்பூண்டு. இது அக்கினிஷ்டோமத்தில் ஸோ மத்தின் சாற்றைப்பிழியும்கிரியைக்கு அபிஷவம் என்றுபெயர் அக்கிரியையின்படி பிழியப்பட்டிருக்கிறது அபிஷாதம்.

திருத்துவிக்கு-யாகத்தில் யெசுமானிடத்தில் தகவினை வாங்கிக்கொண்டு, அதற்குரிய ஹோமமுதலானதொழில்களை நடத்துகிறவர்களுக்கு ‘ருத்விக்கு’ என்றுபேர் அவர்கள் ‘அக்னீத்திரர்’ ‘ஹோதா’ ‘பிரம்மா’ முதலாகிய வெவ்வேறுபெயர் களையுடைய கச-பேர்கள். தேவயாகங்களில், அக்கினி, ஹோதாவாயிருப்பவர் ஹோதாபதத்திற்கு, அழைக்கிறவளொன்றும் ஹோமம்பண்ணுகிறவரொன்றும், அாததமாகும்.

திமானர்-புடையார் அதாவது யாகத்தில் இடையுறுவாராமல் பாதுகாப்போ.

தொடங்கி\*இட்டி, †பிரவர்க்கியம், ‡அக்னிட்டோம், விதையாதியாகச் சமைத்தகள்முயன்ற சட்டகாலங்கள் மூன்றிலுள்ள செவனங்கள்மூன்றினையும் கற்பநாலில் சொல்லியபடிநடத்தி வர். குற்றமற்ற சாமவேதியர்கள் காண்தொடங்கினர் ஒதிர்களுத்தினாகள் சமூசனையை யியற்றினார்கள். அத்துவரிக்கணத்தார் அத்துவாரம்பண்ணினர்கள். பிரகாசமவிந்த வெண்கோணம் பொருங்தச்செய்து யூபமலங்கரித்தனர். நானுவிதமாகிய தெய்வப்பசக்களைப் பலகயிற்றினாற் கட்டிப்பினைத்து வேதமந்திரங்களினு லவற்றினைன்மாவை அத்தேகங்களினின்றும் பிரித்து அப்பசக்களின் வப்பையெடுத்து அக்னியிலிட்டு மிகுந்த வங்கங்களினுளை ஆகுதி விதிப்படி செய்தனர் அவ்வேள்வியின்கண்ணே யிருங்தவர்களையும், மற்றைய பிராமணர்களையும் தேவனுகவே பாவித்துப் பூசைமுதலிய வியற்றினர். இவ்வாறு மாதவர்கள்தந்த அவீப்பாகத்தினை யினி தேற்றுக்கொண்டு பிரகாசம்வீச மிரத்தினங்களிழைத்த கிரீடங்களைத்தரித்த தேவலோகத்தமர் மகிழ்ச்சி கூர்ந்தாகள் அமர்கட்டு அமரனுய்விளங்கு மமலஞ்சிய வில்வவனாத ஜெக்குறித்துப் பரிசுத்தம்பொருந்திய வேள்வியை நடத்திய மாதவர்கள் விளக்கத்தினை யுரைத்தேம், வண்டுகள் ரீங்காரஞ்செய்யுங் தாமனாமலரின்கண்ணே யெழுங்தருளியிருக்கும் பிரமதேவனங்கள் அவ்விடத்திலுக்குவங்தெழுந்தருளியதைச் சொல்லுதுங் கேட்பிரோனச் சூதமாதவ ஞாக்கின்றனர்.

வேள்விச்சருக்கமுற்றிற்று.

\*இட்டி=யாகம், †பிரவர்க்கியம்=ஓமத்தி. ‡அக்னிட்டோம்=சோமயாகம்.

செவனம்=ஸோமாபிஷவம், அக்னிட்டோமமானது; பிராதஸ்ஸவனம், மாத்தியந்தினஸ்ஸவனம், ருதிதீயஸ்ஸவனம் என மூன்றுபாகங்களையடையதாம்.

## பிரயண்வரவுச்சருக்கம்.

—  
—  
—

இந்தப்பிரகார மகததினைத் தவததினர்கள் முடித்துக் கொண்டிருக்கிறாலத்து இப்பிரபஞ்சத்தின் நல்ல வளப்பங்களைக்காலூங் கருத்துடையராய்ப் பிரமனைவர் தன்னிச்சையால் சத்தியலோகததைவிட்டு நீங்கி அன்னவாகனரூட்ராய் ஆகாயவழியாகச் செல்லும்போது, பிரகாசம்வளரு மாடங்கள் மலிந்த வில்வவனத்திற்கு நேரே குரியன் சஞ்சரிக்கும்வானில் வர, அன்னலூர்தியானது நெஞ்சங்குதுங்பப்படும்படிஅசையாது கன்மலைபோலத் தம்பித்து நின்றுவிட்டது. பிரமாவானவா தனது வாகனமாகிய அன்னததினமுன்னேயும், பின்னேயும், நான்கு திக்குகளினேயும் பார்த்து என்னகாரணத்தால் இவ்வா றசையாது நின்றுவிட்டதென வாலோசித்துப் பூமியைநோக கிப்பார்க்கையில் வில்வவனாதர் சங்கிதானத்தின் முன்பு மாதவாகன்செய்கின்ற யாகததின் தீம்புகையானது அன்னத் தின்முகத்தினைத் தாக்கினவென்று தோமானித்து, அவாசள சொல்லும் வேதமங்திரங்களைக் காதாறகேட்டு, இதுமிகுநத சிறந்ததலமென வெண்ணி அச்சமும், அனபுந தோன்ற அதி சயத்த மனமுடையவராய், உச்சியிலிரண்டு கைகளையுங்குவித் தவராய், வேதமொலிக்கு நாவினையுடையவராய் அன்னவாக னததை விட்டிரங்கிப் பூவானுரவங்கு சோநதனா. அககாலத் திலவ்விடத்துச் சிலர்வேதவாதமும், சிலர்பிரமவாதமும், சிலா கருமவாதமும், சிலர் ஞானவாதமும், சிலர் கணிதவாதமும், சிலர் நீதிவாதமும், சிலர் கற்பவாதமும், சிலர் புராணவாத மும், சிலராகமவாதமும், சிலர் வியாகரணவாதமும், சிலர் நிகண்டவாதமும், சிலர் காப்பியவாதமும், சிலர் நாடகவாதமும்,

சிலரலங்காரவாதமும், சிலா தனுவேதவாதமும், சிலர் மற்ற கலைஞர்களாலும் இருடிகள் செய்துகொண்டிருக்க, தெய்வ வேள்வி முன்னேதோன்ற அவ்வியமகன்ற வறிவையுடைய பிரமாவானவா மகிழ்ந்து அதிசீக்கிரமாக ஸ்காநமாதி நிததிய கடனை முடித்துக்கொண்டு செல்ல வடனே வேள்வியியற்று மாதவாகள் எழுந்து கந்தமூலங்களைக் கையுறையாக வேந்திச் செல்ல வவாகளையெல்லாவு கரத்தாலமர்த்திக் கோயிற்புகுந தனா, முனிவாகள் தன்னைச்சூழ ஆலயத்திற்சென்ற வேதனு னவா திருமூலநாதரின் திருவடிகளில் வீழ்ந்து பணிந்து எழு நது ஆடிப்பாடி யாசையோடு வலமவந்து காப்பாய் காப்பா யெனவிரது, இத்தலத்தின் பெருமமையைச் சுற்றுமென்னுத வெளியேனுக்குப் பத்தியருளவேண்டி, யனனநதன்னையாகாய வழியில்லியெடுத்துவைக்க, வொட்டாது செய்து என்னையிங்கு வரச்செய்த கருணைவள்ளலே என்பிழைகளைப் பொறுப்பாயெ ன்றைத்து விடைபெற்றுத்திரும்பி, வேள்வியாற்று மந்தனா முகததை நோக்கிச் சொல்லுவாராயினா. அநதனீ! இப்பூயி யில் திருமூலநாதரது இனிமையானவருளுக் குரியவராயினீர் இதைக்காட்டிலுமூயர்ந்த கருமமென்ன விருக்கிறதென்று மந் திரவேளவிசசாலையில் மலர்ந்தமுகத்தோடு புகுந்தனர். அவ் வேள்விசசாலையை யடுத்தமாத்திரத்து அங்கிருந்த தாபதர்கள் அழகிய தாமஸையினையே யாலுமாகக்கொண்ட பிரமனுக்கு ஆதனம், அருக்கிய மாலைமுதலிய ஏதவி இனிமையான பழ முதலிய வீங்நு பாற்கடலிலுண்டாகிய வழுதம்போன்ற பெரு மைபொருந்தியதோத்திரங்களால் தோத்தரிப்பாராயினார். அன் னவாகனனே! தேவரீநிகெழுந்தருளிய மாததிரததில் சிவ பெருமானிடத் தன்பில்லாத யானகள் செய்யுமழுகியமக மிடை யூறின்றிநிறைவேறியது, நிலைபெற்ற வில்லவனாதரு மகிழ்ச்

சியாகவே கொண்டனர் நெருங்கிய அவிகள் சொரிந்து செய் கின்ற வேள்வியிலுல் நாங்களெல்லோரும் வில்வவனாதரருளினால் வேள்வியின் பயனைப்பெற்றனம். அன்றிய நீக்குவதற்கருமையாகிய இப்பிரபஞ்சத்தின் பந்தமு மிப்போதே நீக்கிலேம். பரமானந்தப் பரவையினும் படிந்தோமென்றனர். செவ்விய சொற்களினுலே யிவ்வாறுக்கறிப் பிரமனேடு என்கிய வேள்வியினையுடித்து, இனிமையான புண்ணியங்கள் மென்மேலோங்க வளருஞ்சுத்தியே கனிதினத்தின் பெருமானுக்குரிய நெய்தோயப்பெற்ற அபையை அழுவில் இட்டார்கள். அப்போது, சனகாதி நால்வர்வணங்கும் பொன்மயமான நூபுரத்தினை யணிந்த திருவடிகளையுடைய சிவபெருமான் உமையுடனே வலிய வெள்ளைவிடையின்மீது பூதகணங்களாதன்னைச்சூழ்ந்து நெருங்க, முனிவர் சொரிந்த வப்பையானது அவியினின்றும் தனது முகத்தினிடத்துக்கமழு வெழுந்தருளினர். சயசயவென்ற தோத்திரத்தோடு ஒப்பற்ற ஆகாயமுகட்டில் நெருங்கி பலம்பொருந்திய நீண்ட வாயுதங்களுடைய தேவர்கள் மலர்மாரிபொழியப் பஞ்சவாத்தியங்களுமுண்டாக அயன்முதலிய மாதவர்கள்பலரும் அஞ்சலித்த கரங்களோடு ஏழுங்கிருந்து நீங்காதவாசையிலுல் என்புமூது நெக்கு நெக்குருக, தேகமுழுவதும் வழிந்து விழிகளினின்றுவருவகண்ணீரில்கலந்தவிபூதி சேருகப் பூயியில் விழுந்து ஏழுந்து பலமுறை குழ்ந்து ஏத்துவாராயினார்.

புள்ளாகியநான்முகனீண்முடியும்போரோனமதாகியமால் பதமுந், தள்ளாவலியுமனமுந்தலைமைச்சலமுந்தளரத்துருவிப் பணியு, நள்ளாரமுதச்சவையேசரணாராயினுநன்மையினேத்துணாபால், விள்ளாதவிளங்கொளியேசரணமெய்ஞ்ஞானதலத்திறைவாசரணம்.

தண்ணோமதிலேயந்தபிரான்சரணஞ் தழுலாடியசங்கரனே சரணம், பண்ணூர்தருவீனதாசரணம்பனிமால்வாயில்மரு காசரணங், கண்ணூர்தருவாணுதலாய்சரணங்கடமாகரியீருரி யாய்சரணம், விண்ணூடாவிழுததுனைவாசரணமெய்ஞானத வத்திறைவாசரணம்.

சங்கக்குழமூயாய்சரணஞ்சரணஞ்சங்கத்தலைவாசரணஞ்சரணஞ், கங்கைச்சடையாய்சரணஞ்சரணங்கங்கைத்தலைவாசரணஞ்சரணம், பங்கத்துமைவாழ்ப்பவனேசரணம்பங்கத்தெமைநீப்பவனேசரணம், வெங்கட்பனியாபரஞ்சரணமெய்ஞானதலத்திறைவாசரணம்.

மணமார்தருவில்வவனத்தொளிருமணியேநினதாளுறமன்பினாரோ, துணிவார்சமுசாரவலைத்திரளைத்துணியாவடியேழு நின்பத்தியினாற், பிணியார்சமுசாரநெடுந்திளாகள்பிறழும்பிற விக்கடலைகடவாத், திணியாராருள்வான்கணாசேரும்வகைசெய்யாய்சிவசங்கரவென்றனரால்.

இந்தப்பிரகாரம் இருடியரோபதின்மரும், ஆணவவலிய ஜைக்கெடுத்துப் பொருள்களுள்யார்தபொருளாகிய பெருமான் திருவடிநீலம் புகுமாறு உருசியவன்போடு துதிசெய், அவர்களது மனவுண்மையையறிந்த உமைபாகர் அவாகட்டுத் திருவருளுபதேசிக்கத் திருவளமாயினார். அடாந்த சிறைகளையுடைய அண்ணமானது ஆகாயத்தில் தடைப்பட அதனால் பிரமன் இப்புவானுருக்கு மேவி அவ்விடத்தில் ஏழிப்பட்டுக் கொண்டிருக்க இருடியரோடுகெலங்கு வேள்விடை முடித்தலும் அவர்கட்டுச் சிவபெருமான் மான்மழுசதூபுசை காளகண்ட திரிநேததிராய்க காட்சிகொடுத்தசரிததிர மீது இனிமேல்

அவர்கள் பெருமானிடத்து ஞானம்பெறும்விதமுணர்த்துவன் உணர்மினெனச் சூதர் உணைசெய்ய வாரம்பித்தனா.

பிரமன்வரவுச்சருக்கமுற்றிற்று.

### ஞானவுபதேசச்சருக்கம்.

மாதவர்களாகிய வெழுபது முனிவாகளுக்குச் சிவபெரு மான் மேன்மைதங்கிய பரஞானத்தை யருளுத்தகு விரும்பின தை, அப்பெருமானது திருவடியன்றி வேறுபற்றில்லாவிரண டாவது சம்புவாகிய நந்தியெம்பெருமான் தனது திருவளத்தி ற்றெரிந்து அவ்விடத்துப் பக்கங்களில்குழ்ளது செருங்கியிருக்கும் பூதநாதாகளையும், தேவாகளையும், மற்றெவனாயும், உடையவன் நிருவளக்குறிப்பின்படி விலககிவிட்டனா. இருவினை யொப்புவாய்ந்து நிற்கு மெழுபது முனிவர்க்கட்குஞ் சங்கரன் தனது திருக்கண்களால் தீட்சித்து அஸ்தமஸதகஞ்செய்து அவர்கள் சிரசில் திருவடிகளைச் சூட்டியருளினா. அங்ஙன மாகத திருவருள் உதிப்பித்தலு மவர்கள் திஙைப்பு நீங்கினிற்க, விளங்கக்காணப்படுவதுங் காணப்படாதது மல்லவாய், ஒரு குணங்களு மோரடையாளங்களு மில்லையாய், மலரகிதமாய், ஒன்றூயிருப்பதாய், அழியாததாய், எண்ணிறந்த வான்மாகக ஞக்குமறிவாய், சலிப்பற்றதாய், கண்டிக்கப்படாததாய், இன்ப சொரூபமாய், மாறுபட்டவர்கள் சென்று கூடுவதற்கரிதாய், வழிப்பட்டவாகள் சென்று பொருந்துகைக்கு இடமாகியமுத்தி நெறியாய், அஜூவுக்கணுவாய் மகத்துக்குமகத்தாய்த் திகழ்கின்ற சிவமாகிய தன்னையும்; இலக்கத்தினுலளவுபடுத்தற்கரி தாய், அஞ்ஞானமாகிய ஆணவமலத்தினுலே மறைப்புண்டு

கிடந்து, அவரவர்கட்குண்டான புண்ணியபாவங்கட்கீடான தோ உடலகளைப் பெருமான காருண்ணியத்தினுலே பொருந்திப் பிரிவற்றுள்ளது, அவவடம்போடு கூடுகையினால் எண்ணிறநத போகங்களைப்புசித்து அந்தப்புசிப்பா லுண்டாகிய இதாகிதங்களினுலே மீளவும் புண்ணியபாவங்களை யாச்சித துக்கொண்டதனால் இறந்து பிறந்து வருவதாய் அங்குங்கம் வருகையில் அநாதியே யான்மாவை மறைக்கப்பட்ட ஆணவமலமானது பரிபவமவநத வலதரததுச் சிவலுடைய வருளி னுலே ஞானமுண்டாகி மறைப்புநிவகித்திருவடியிலே பொருந்தியிடும் ஆன்மாக்களின் தன்மையையும், எண்ணிறநத வான்மாக்களோடுங்கூடி நின்று மறைத்துக் கொள்ளுகிறோம் பொருந்தியிடும் ஆன்மாக்களுடைய பக்குவாபக்குவங்கட்குத தகக்தாக அவரவரிடங்களிலே மறைந்து நின்று அந்த வான்மபோதங்களின மீட்சியிலே நீங்குவதாயிருக்கிற தன்காரியமான வெண்ணிறநத சததிகளையுடையதாய், செறிந்த விருஞும் வெளி யென்னும்படி நின்று ஆன்மாக்களுக்கே மறைப்புகள் செய்வதாய், செமபினுட்கூடியிருக்கப்பட்டகாளிதமானது அந்தச் செம்புள்ளவன்றே யதனை மறைத்து உள்ளும்புறம்புங்கலங்து வெட்டுவாய்தோறு நின்றுற்போல ஆன்மபோதத்தோடுங்கல நது மறைந்து நிற்கிற அழியாத வாநாதிமலமாய், ஆன்மாவின் இச்சானுக்களியைகள் சீவியாதபடி மறைத்து நிறகும் ஆணவமலத்தினியல்பினையும் அறிவீராக.

மாதவத்தீர்! நெருங்கிய அண்டங்கள் யாவுங்காரியப்படுவதற்குமுதற்காரணமாக விருக்கு மாயையோசடம். ஆன்மாக்களோ ஆணவும், கன்மம், மாயையென்கிற மும்மலங்களால் மாறுபட்டு, சாக்கிரம், சொப்பனம், சமூத்திமுதலியவுவஸ்தை

களையுறவர் ஆதையால் நாமே அவைகளைப் படைப்போம் சிவன், உருத்திரன், சச்சிதானந்தன், தேவேசன், பவன், பர பரன், விற்குணன், நின்மலன், பழையோன், நவையறைப்போன் என்று வேதங்களால் பிரதிபாதிக்கப்பட்டவ னெவளே அவ னே நாமெனவறிவீராக; அண்டமெல்லா மஜூவென்னும்படி பெரிதாகியும் அனுவே யண்டமென்னும்படி சிறியதாகியும் சர்வ வியாபகமாய் நிறைந்து சொல்லுத ற்கருமையாயிருக்கும் அருளினால்லது அடைவதற்கரியென்னுமியல்பினையுடை யங்கம் யாருமறியார்கள் நும்போன்றாசெய்கின்ற தவங்க ஞக்கிரங்கியருள் இத்தகைய தடத்த திருவரு வெடுத்தனம் எம்மையறிந்தவா எம்ரு சிறப்புருவினையு மறிவர். அறிவில் மயக்கமுடையவர் இத்திருவருவினையு மாராய்ந்தறியாகன். பரிசுத்தம்பொருந்திய யோகமும், போகமும், மோட்சவீடும், வேதாகமங்களும், பிரமன் முதல் பிபீவிகைபரியநதமுற்ற ஆன் மகோடிகட்குநடக்குஞ்சிருஷ்டி, திதி, சங்காரம், திரோபவம், அனுக்கிரகமுதவிய பஞ்சகிருத்தியங்களை மற்றையவும், நாம் திருவருக்கொண்டால் உளவாம். கொள்ளாவிடி விலையாம், இருண்ட ஆணவமலத்தினின்று நீங்கிய தெமதுருவம் முனிவரீ! தெருண்டுபார்மின் மாஸபயைக்கடந்த நாம் அசத்த மாஸபயால் நடிக்கப்படும் ஆன்மாவாக வொமொருகாலத்தும் பொருங்கதோம். மாஸயயாலாகிய காரியவருவெல்லா மொருகாலத்து நிலையின்றியழியும், எம்முருவ மொருகாலத்து மாயாது. பிரம விஷ்ணுவா திதேவர்கள் அசத்தமாயையில் தனு கரணபுவன போகங்கள் வாய்ந்தோ. அழியாந்தன்மையர் அவர்கள் ஒருக்காலும்பதியாகார். பிரமனும், விண்ணவும்போந்த சென்மங்களில் மகத்தாகிய தவங்களைச் செய்து சிருட்டித் தொழிலினையுங் திதிததொழிலினையு முறையே பெற்றனர்.

இவ்விரண்டு தொழிலுக் கங்காரகர்த்தனைகிய நம்மையன்றி யவாகட்குப்பொருந்தாது ஆன்மாக்கள் என்னிறந்தன, அவையாணவத்தால் கட்டுப்பட்டன. பலகனமங்களை யுடையன், மாயாசீரத்தன. அநாதிமுததசித்துருவனுயிருப்பவனரென்னுநாமே, அநாதிபெதத முததசிததுருவாயிருப்பன் வான்ம வர்ககம். அநாதிமுததனைகிய வெமதருளினால் அநாதிபெத்தர்கட்குள்ள அாதி பந்தநிவகி யனுபததமுடிக்கும். பளிங்கு போன்று ஆன்மாவானது சார்ந்தவண்ணமா யிருத்தவினால் குற்றங்களினின்று நீங்க நாம் செறிததிட்ட மாயை கரும மிரணாடினையுங்கடிப் பிராரததுவததினை யனுபவிதது இறப்பு பிறப்புகளில் பொருந்திவரும். மறைப்பினைசெய்யுமாணவத திலமுநதிய ஆன்மா கலையாதிதததுவங்களால் பரஞானமுற் றக்கருமங்களைநடத்தி நானென்தென்று சகல கேவலப்பட்டு வேவ்வேறுருவுடைநது சொர்க்க நரகாதிகளில் சுழுஷம், மூல வாணவததி ளானமா சுழுஷமளவு மாயையுங கள்மமு மயக்கும் இம்மாயை சுததமசுத்தமென விரண்டாய்த் தலுகரண புவன போகமென நான்காகச்சாரும்.

சுததமாயையானது மலகன்மங்களோடு விரவாது சுதத காரியபயிரபஞ்சததிறகு முதற்காரணமாயிருப்பது. இம்மாயை யின கீழடங்கி மலகன்மங்களோடுவிரவிச் சுததாசுத்தககாரியப் பிரபஞ்சத்திறகு முதற்காரணமா யிருப்பது அசுததமாயை. கருமமென்பது ஆன்மாக்க ளெகீகப்பட்ட உடம்புகளுக்கு முன்னிலைக்காரணமாய, பலவிதமான புசிப்புக்களை யுண்டாக குவதாய், பலபேதங்களா யிருப்பதாய், ஆன்மாக்கடோறுஞ் சென்று பொருந்துவதாய், மனத்தினுலும் வாக்கினுலுங் காய த்தினுலுஞ் செய்யப்படு மியல்பினையுடையதாய், புததியிலே நிறபதாய, இருவினையான புண்ணிய பாவங்களாய, சங்காஷ

காலத்து மாயாகாரண்ததிற் சென்று பொருந்துவதாய் நல்ல சாதி, தீயசாதி, தோகாயுள், அறபவாயுள், நல்லபோகம் பொலலாப்போகம் என மூன்றுவிதமாயிருப்பது. இங்கள்மூன்று மேரான்மாவிலே யாதியே கூடியுள்ளனவாம். இப்புசிப்பு ஊழிவினையால்லது உண்டாகாது அது முன்பாசித்த வொழுங்கிலேயும் \*வன்மை மென்மைகளுக் கீடாயும்வரும். சூக்குமகன்மம், அதிகூக்குமகன்மம், தாலகனம்மென்மூன்றும். அவை முறையே சஞ்சிதம் பிராரததுவம் ஆகாமியமூமாம்.

சஞ்சிதமாவது அநாதிதொடுத்துச் சனனநதோறு மாஶ் சிததவினை புசிதது மிஞ்சியது ஆற்ததுவாவிலேயுங் கட்டுப் பட்டிருப்பது. பயிர் விளைகளுக்குவன் தன்மூயறசியால் விளைத் தானியததைச் சோப்பித்திருக்கும் களஞ்சியம்போலும்.

பிராரததுவமாவது சஞ்சிதத்திலே சிறிது புசிக்கப்பட்ட வனை யொருச்சீரததை யெடுப்பித்துச் சாதி, ஆயுள், போகம் கொடுக்கும். களஞ்சியத்திலிருந்து தானியததை யெடுத்தனுபவித்து வருவதுபோலும்.

ஆகாமியமாவது பிராரததுவம்புசிக்கையில் வந்தேறுகிற புண்ணியபாவங்கள். அவையாவன மனோவாக்குக் காயங்களினாற் செய்யப்படு நற்றெழுழிலுங் தீததொழிலுமாம். களஞ்சியததினின்று மெடுத்தனுபவித்து வருங்கால் மறுபடியுங் களஞ்சியப் குறையாவணனம் விளைத்துப் பூத்திப் பண்ணிக் கொளவதுபோலும்.

---

\*ஒருவன் பளைவிததை மணனிலேநட்டான், பின்பு தெங்குவைத்தான், பின்பு கத்திரிநட்டான், பின்பு கீரை விதைததான், கீரை பதினைந்துநாளையிலேயும், கத்திரி யொரு மாதத்திலேயும், தெங் கைந்து வருடதத்திலேயும், பளை முப்பதுவருடத்திலேயும் பலன்கொடுப்பதுபோலாம்.

இந்தப்பிரகாரமாகத தேகத்தால் பலகண்மங்களைச் சம்பாதித்துங் கலங்கு வதலலாமல திருவாக்கிய வெமதருளினைச்சோங்கு பேரின்பத தினை மருவவறியாது முமமலததினையடையும் உயிகள். அமமலத்து உயிகட்கு இரங்கி அநாதிசிருட்டியில் நாமே இவ்வகுமுழுவதிலு மிகுந்த சிறப்போனங்கடிய தலம், தீர்த தம, மூததி யென்னத திருவருக்கொண்டு அவரவாகள் துன் பங்களைத்தோத்து நல்வழியிருஞ்சு சிவதருமங்கள் அபுததியினு லும் புத்தியிலூல் மலிவித்துச் சரியைமுதலீரொட்டானு மும மலங்களை நீக்குவோம்.

“புறததொழின மாததினாயானே நமது உருவததிரு மேனியை நோக்கிச் செய்யும் வழிபாடு சரியை எனப்படும். இது சரியையிற்சரியை, சரியையிற்கிரியை, சரியையில் யோகம், சரியையில்ஞானம் என நால்வகைப்படும்.

பீஜமந்திரவகுட்டாத மந்திராசமனம், விபூதிதாரணம், கரநியாசம், மார்ச்சனம், அகமருடணம், தாப்பணம் முதலிய வைகளை உண்ணத்துவது சரியையிற்சரியை.

திருவலகிடுதல், திருமெழுக்குச் சாததுதல், வில்வம் பாதிரி கோங்கு வன்னி கொன்றை புலிக்கக்கொன்றை பொ ண்ணவினா மநதானா சண்பகம செருந்தி கெல்லி செவ்வந்தி நங்தியாவர்த்தம் மல்லிகை குடமல்லிகை தும்பை சிவகரங்தை மாசிப்பச்சை திருநீற்றுப்பச்சை செந்தாமனை வெண்டாமனை என்னு மரஞ் செடி கொடி முதலியவைகளில் உள்ளபததிர புட்பங்களை எடுத்தல் அவைகளினுலே மாலை தொடுத்தல், சுகந்ததூபமிடுதல், திருவிளக்கேற்றல், தோத்திரம்பாடல், ஆனந்தக்கூத்தாடல், பூசைத்திரவியங் கொடுத்தல் முதலிய வைகளை உணர்த்துவது சரியையிற்கிரியை.

திருக்கோயிற் றிருத்தொண்டு செய்யுமிடத்துச் சதாசிவ மூர்த்தியுடைய திருமேனியை ஆதாரசத்தி முதல் ஈத்தமா யை ஈருயள்ள அங்கித் தம்பவடிவமாகத் தியானித்து, ஒர் கால் பாதாளத்தினும், ஒர்காற் பூமியினும், ஒர்கால் ஆகாயத் தினும், பிரதக்ஷணம் வருவதாகத் தியானித்தல் முதலியலை களை உணர்த்துவது சரியையில்யோகம்.

மெய் வாய் கண் மூக்குச் செவி என்னும் ஜம்பொறிகளை வாயிலாகவுடைய ஐந்தாகைகளை அடக்குதல், மெய்யன்பு, தியானம், தவம், உண்மை, சிவாலயத்தையுஞ் சிவனடியாகா யுஞ் சிவனெனக்காண்டல்முதலியலைகளை உணர்வது சரியையில் ணானம்.

புறதொழின் அகததொழின் மாதத்தினாயானே எனது அருவருவத் திருமேனியை நோக்கிச் செய்யும் வழிபாடு கிரியை எனப்படும். அது கிரியையிறசரியை, கிரியையிற கிரியை, கிரியையில் யோகம், கிரியையிலஞானம் என நால் வகைப்படும்.

பீஜங்கிரத்தோடு கூடிய மந்திராசமனம், விழுதிதார னம், அங்கினிகாரியம், அங்கநியாச கரநியாசம், மார்த்தசனம், அகமருடணம், சிவகாயத்திரி பஞ்சாக்ஷரசெபம், உருத்திராக்ஷ தாரணம் என்பவைகளை உணர்த்துவது கிரியையிற்கிரியை.

புஷ்பம் திருமஞ்சன முதலிய உபகரணங்கள்கொண்டு ஆண்மசுத்தி, தானசுத்தி, திரவியசுத்தி, மந்திரசுத்தி, இலிங்க சுத்தி, என்னும் பஞ்சசுத்திகளுஞ் செய்து, சிவலிங்கத்தின் பீடத்திலே சத்தியாதி சத்திபரியந்த பதுமாகிய சிவாசனம் பூசித்து, அதன்மேல் இலிங்கத்திலே \*வித்தியாதேகம்கூகிய

---

\*வித்தியாதேகமாவது பஞ்சகிருததிய உபயோகிகளாகிய தசாங்கமுதலிய பஞ்சமந்திரங்களினுலே சிரமுதலாகக்கற்பிக்கப்படும் சத்திசரீரமோயாம்.

மூத்தியைநியாசஞ்செய்து, அவவிததியாதேகத்துக்குச் சிவனு யுள்ள நிவங்களாகுபரும் சருவகர்ததாவுஞ் சருவவியாபகருமாகும் பரசிவஞ்சிய மூத்திமாணைத் துவாதசாந்தததின்மேலே தியானித்து னே நியாசஞ்செய்த விததியாதேகத்திலே ஆவாகித்து, “சவாமீ சருவஜகததுக்கும் நாதரோ, பூசையின்முடிவு எதுவனாயுமோ அதுவனாயும் நீ பரீதியுடன் இவ்விவிகத திலே சாங்கிததியராயிரும்” என்று விண்ணப்பஞ் செய்து பூசித்து ஸ்தோதத்திரம் பிரதங்கண நமஸ்காரம்பண்ணி முடித தலையுணாததுஞ் சிவபூஜை கிரியையிற்கிரியை.

மேதாகலைமுதல் உன்மனுகலை ஸருயுள்ள சோடசகலைகளுள்ளே, மேதாகலை, அர்க்கைகலை, விடகலை, விந்துகலை, அர்த்தசங்கிரகலை, நிரோதிகலை, நாதகலை, நாதாந்தகலை, சததி கலை, வியாபினிகலை, வியோபமூரிபினிகலை, அநந்தகலை, அநாதைகலை, அநாசிருதைகலை, சமனுகலை, எனனும் கலைகளிலே தனித்தனி அமைந்து கிடைக்க தத்துவம் முதலியவை களை எல்லாம் இருதய முதல் சமனுந்தம் வனாயும் சோபான முனீற்யாய அவ்வக்கால மாததினையினுள்ளே கடந்துகடந்து சென்று, பஞ்சாக்கரத்தின் நாமாக்களிலே வைத்து, சமனுந்தே பாசாலம் என்றறிந்து அவற்றைக் கழித்துவிட்டு, உன்மனுக்கே, பரசிவமெனக்கொண்டு சிவத்தைத் தியானித்து, பின்பு தியானிப்போனுகிய தானும தியானமுங் தோன்றாது, தியானப் பொருளாகிய சிவமொன்றே விளைகப்பெறுவது கிரியையில்யோகம்.

நாபியினாடியைச்சார்ந்த கிழங்கே பிருதிவி தத்துவமாக வும், கிழங்குக்குமேலுள்ள எண்விரல் அங்குல அளவாயுள்ள நாளமே அப்புமுதலிய இருபத்துமூன்று தத்துவங்களாகவும், நாளத்துமுட்களே அமரோசன் முதல் சிகேதன் ஸருயுள்ள

எழுபத்திரண்டு புவனங்களாகவும், நாள்த்து நுணியிலும் பூவி னடியிலும் பொருந்திய மூடிசை மாயை யாகவும், பன்னிரண் டங்குல விரிவினை யுடையனவாயுள்ள எட்டு இதழ்கள் வித்தி யாத்ததுவங்கள் எழும் சுத்த விததை என்னும் ஒன்றாங்குடிய எட்டுத்தத்துவமாகவும், அறுபத்துநான்கு எனப்படும் கேசர வடிவம் சக்ரம் சதாசிவம் என்னும் இரண்டு தத்துவமாகவும், அக்கேசரவகஞ்குள் உள்ளதும் ஓரங்குல உயரத்தினதுமாகிய பொகுட்டு வடிவம் சததித்ததுவமாகவும், அப்பொகுட்டிற் காணப்படும் ஜூபததொரு பீஜவடிவஞ் சிவத்ததுவமாகவஞ் கற்பிக்கப்பட்ட இருதயபங்க்யததை ஆசனமாககி அதிலே சசி நியாதி அட்டத்திரிம் சதகலாளுபமாகக கற்பிக்கப்பட்ட சிவ விவகப்பெருமானைக் கொல்லாமை, ஜூம்பொறியடக்கல், பொ றை, அருள், அறிவு, வாய்மை, தவம், அன்பு என்னும் அட்ட புட்பங்கொண்டு திருவைநதெழுத்தால் அருசசைசெய்வதை உண்ணாத்துவது கிரியையில்தூணம்.

அகததொழின் மாத்திரையானே என்னுடைய அருவத திருமேனியை நோக்கிச செய்யும் வழிபாடு, யோகமெனப் படும். அது யோகத்திற்சரியை, யோகததிற்கிரியை, யோகத தில் யோகம், யோகததில் ஞானம் என நால்வகைப்படும்.

விபூதி உதானம், பிரணவததினால் கோசக பூரக கும்ப கஞ்செய்தல், கொல்லாமை, வாய்மை, கள்ளாமை, பிறர்மனை வியாயம் பொதுமகளினாயும், விரும்பாமையாகிய ஆண்ட கைமை, இரககம், வஞ்சளை யில்லாமை, பொறையுடைமை, மனங்கலவகாமை, அற்பாகாரம் சசியுடைமை என்னும் இய மம, தவம் மனமுவங்திருத்தல், கடவுளுண்டென்னும் விசுவா சம, பாவததுக்குப்பயந்து தேடியபொருளைச் சறபாத்திரமா

யள்ளவருக்குக் கொடுத்தல், தன்னின் முத்தோனைவழிப்புதல், உயிரக்குறுதிப்பக்கும் உண்மை நாலகளைக் கேட்டல், குலம், செலவும் அதிகாரம் முதலியவைகளினுலே கொவமின்றி யடங்கி யொழுகுதல், தக்கனவுந் தகாதனவும் பகுத்தறிதல், செபம் விரதம் என்னு நியமம், முதலியவைகளை உணர்த்துவது யோகத்திற்கியை.

பதினாறுமாததினாயளவுக்கு வாயுவைப்பூரித்து, அறுபத்தினாறுமாததினாயளவுக்குக் குமபிதது, முப்பத்திரண்டு மாததினாயளவுக்கு சேசித்தல், பிரணவததை உச்சரித்துவாயுவை உள்வாங்குதல், இருபத்தொராயிரத்தற்குறை வாயுகளைத் தினவழியிலே குறைத்தல் இரண்டாசியினாலும் வாயுவைப் பல்காலுளவாங்குதல், புருவமததியிலே தியானித்தல், வாயுவைக்கபாலததினின்றுங் தோன்றி ஒடுங்கினதாகத் தியானித்தல்; வாயுவையடக்கிக் கண்ணமலத்தால் விடுதல், உடம்பை பூரிப்பித்தல், வாயுவை எப்போதும் மேனேக்கிச் செலுத்துதல், சித்திரநாடி வசசிரநாடி சுழுமுனாடிகளிலே வாயுவைச்செலுத்துதல், உபதத்தால் வாயுவை ஏற்றல், பிரமரந்திரங் திறப்பித்தல், பிரசாதவழியிலே வாயுவைச் செலுத்துதல், நீா உதிரம் முதலிய தாதுகளை அடக்குதல் முதலியவைகளை உணாத்துவது யோகத்திற்கியை.

உச்சவாசம் நிச்சவாசம் இரண்டையும் அடக்கி, சமூமுனாககத்திலே பிராணவாயுவை நிறுத்தி, விஷயங்களின் வழி மனதைச் செல்லவொட்டாமல் திருப்பி, ஒருகுறிப்பிலே நிறுத்தி, மூலாதாரம், சுவாதிட்டானம், மணிபூரகம், அநாகதம், விசத்தி, ஆககினை என்னு மாருதாரங்களின் அந்தாமாதிருகாக்கிரமததை அறிந்து, அவ்வால்வாதாரங்களின் அதிதேவதை

களைத் தியானித்து, அவ்வாறுதாரங்களிலும் அபாசத்தி இவான்மிகையாய் நிறகும் முறைமையைப்பாரத்து, மூலாதா ரங்கொடங்கி விளாய்கா முதலாகிய தேவதைகளைப் பொருந்தி, அபிமுகம் பண்ணிக்கொண்டு ஆரூதாததுக்கு மேலாகிய பிரமரக்திரமளவும் அசபையுடன்சென்றனைந்து, அந்தப் பிரமரங்கிரத்திலே அதோருகமாய்ச் சகங்ரதளமாயிருக்கிற தாமரை முகையைச் சோதிசோதி பதோச்சாரணத்தாலே உதிக்குஞ் சிவார்க்களுலே அலரச்செய்து, அநத்தாமணைப்புவின் கேசராக்கிரத்திலே உள்ள சந்திரமண்டலத்தை ஆகுஞ்சனஞ் செய் தவிஞ்ஞலே மூலாக்கினியை அக்கினிப்பீசாக்கர உச்சாணத்தினு லே ஏழுப்பி, நாடிச்சக்கரத்தைப்பேதித்து, அவ்வக்கினியினு லே சந்திரமண்டலத்தை இளக்பண்ணி, அநத அமாதத்தைச் சர்வநாடிவழியாக நிரப்பி அவ்விடத்திலுண்டாகிய சுகோதயத்தில் அந்தமயமான ஞானமிர்தாவததையை அடைத்து விண்று, சோமகுரியாக்கினிப்பிரகாசாதிகளாகிய பிரத்தியேகப் பிரகாசங்களெல்லாஞ் குரியோதயத்திலே நட்சத்திராதிப் பிரகாசங்கள் அடங்கினுற்போலத் தன்னிடத்தடங்கச் சாவதோ முகமாய்ச் சுவயப்பறப்பிரகாசமாய் இருக்கின்ற பூரணப்பிரகாசத்தைப் பாலிப்பதை யுணர்த்துவது யோகத்தில்யோகம்.

பிருதிவியைத் தியானித்து வச்சிரகாயம்பெறுதல்; சலத் தைத்தியானித்து வாயுபவனங்களை ஒடுக்கி நீரிலே நடத்தல் நிற்றல் கிடத்தல் செய்தல், தீயைச்தியானித்துக் கபாலத்தை வெடிக்கச்செய்தல், சரிரத்தை வெந்த புரிபோலாக்கல், தீயி லே நிற்றல் இருத்தல் கிடத்தல் செய்தல்; வாயுவைத்தியானித்து, காயத்தோடு ஆகாயத்திலே பறத்தல் பரகாயப்பிரவேசஞ் செய்தல், ஆகாயத்தைத் தியானித்துச் சரீரம் உயிர்

அறிவு முதலியவைகளைச் சூனியமாககி அணிமா மகிமா முதலிய சிததிகளைப் பெறுதல். புருவமத்தியிலே கண்ணேளி மின்னேளி விந்துவொளி உள்ளொளி முதலியவைகளைத் தியானித்தல், விந்து நாதங்களைத் தியானித்து ஒடுங்கிய விடத்துக் கடல் மணி முதலியவைகளின் தொனியைக்கேட்குதல்; என்பவைகளை உணர்த்துவது யோகத்தில் ஞானம்.

புறததொழில் அகததொழில் இரண்டுமின்றி அறிவுத் தொழின் மாத்திரையானே உருவும் அருவருவும் அருவும் என்னு முததிறத்திருமேனிகடந்த அகண்டாகார நிததலியாபகசுசிதானாதப்பிழுப்பாய் நிறைந்துநின்ற என்னிடத்துச் செய்யும் வழிபாடு ஞானமெனப்படும். ஞானம் ஞானத்திறசரியை, ஞானத்திற்கிரியை, ஞானத்தில்யோகம், ஞானத்தில் ஞானம் என நால்வகைப்படும்.

எவர்களாலும் அறிதற்கரிய சிவபெருமான் நம்பொருட்டுன்றே திருமேனி கொண்டெழுந்தருளினு ரொன்றறிந்து, வேடத்தானும், சிவோகம்பாவனையானும், பிராசாதமோகன் செய்தலானும், சிவத்தோடு இரண்டறக்கலந்து நிற்கும் தன்மையானும், திருவேடமுடைய மெய்யடியாகையுஞ் சிவவிங்கப்பெருமானையும், கண்களிலேனின்று ஆனந்தபாஷ்பம் பொழிய, மொழிகுழற, உண்மையுணர்த்து, வழிபடுதலைஞர்த்து வது ஞானத்திற்சரியை.

பிருதிவியாதி தத்துவங்களைச் சடமெனக்காண்டலாகிய பூதசத்தியும், திருவருளானன்றி அங்களும் ஆன்மா அறியாதனைக் காண்டலாகிய ஆன்மசத்தியும், கண்டுகேட்டுண்டியிருத்துற்றன வெல்லாங் திருவருளெனக் காண்டலாகிய திரவிய

சுத்தியும், திருவைந்தெழுத்தைச் சிவமுன்னுக்க கணித்தலா கிய மந்திரசுத்தியும், யாண்டும் நீகமற வியாபித்து நிறகுஞ் சிவபெருமான இவ்விலிங்கத்தினும் உள்ள எனக்காண்டலாகிய விங்கசுத்தியுமாக ஐந்து சுத்தியுள் செய்து வழிபடுதலே உண்ணத்துவது ஞானத்திற்கிரியை.

யான் எனதென்னுளு செருக்கற்றுச் சிவனுடனுய ஆன் மாநிற்றலையும், அதுபற்றி வினை நுகாசிப்பும் ஆசசிப்பும் ஆண்மாவுக்கில்லையாதலையும், அதுபற்றிக் குற்றமகலுதலையும் உணர்த்துவது ஞானத்தில்யோகம்.

அஞ்ஞானிகளாயினோர் மருண்மேல்டினுலே சிவம் முற்றுங் தோன்றப்பெருது பிரபஞ்சவாசனையோடு நிற்கு நிலை போல, சிவஞ்ஞானிகளாயினோ அருண்மேல்டினுலே பிரபஞ்சவாசனை முற்றுங் தோன்றப்பெருது நமமோடு அத்துவித மாய் நிற்குநிலையை உணர்த்துவது ஞானத்தில் ஞானம்”

கேவல சகவங்களைக் கீழ்ப்படுத்திமேலமுநகது ஒங்கு முன்மைஞான மேவின சிலா என்னில் இரவில விழியென்ன நம்மோடு இரண்டரக்கலந்து சுத்தாததுவிதமுறவா. சிலாநின் மலாவஸ்தை யைந்துற்றுவாழ்வா. தவத்திர! இவ்வணமைகளை யறிமினென்று திருமூலவிங்கத்துப்பெருமான் கரந்தருளினா.

அங்கு வந்திருந்த பிரமனு மறைந்து தனது சுத்திய லோகம்போய்ச் சேர்ந்தனர். இனியகுதலையாகிய மழுலை மொழியை வாய்ந்த குங்குமசெளந்தரியோடு திருமூலநாதா தோ ன்றி யணர்த்திய மெய்ஞ்ஞானத்தினையுணர்ந்த முனிவாகள் தேர்ந்து சிவானந்தசாகரத்தில் முழுகித்தினைத்து வாழ்ந்தனர். பின்னர் முனிவர் தருமமே சொருபமாகிய அபவிருத்யாகத் தினை முடிததுப் பற்குளிந்தியில் ஸ்நானஞ்செய்து நல்ல

நிறமவாய்ந்த வெணபட்டு பூண்டனர். நிசளாபுரியென்னும் பட்டனத்தில்வாழும் சுதவாமவேநதன அவ்விடத்திற்கெய்தி அபிருதஸநானம் அநந்தியிற்செய்து முனிவரா மகிழ அநத ணார்க்ட்கு அபாரமான தானஞ்செயதனன். அபிருதஸநானம் எங்கதியிற்செய்யினும் அநந்தியினோ மங்களங்கரமாகக் கங்கை யைககாட்டிலும் அதிகப்பயனைத் தருமெனனில் பற்குனிந்தியில் அபிருதஸநானம் செய்தோர்க்குண்டாகும் பலனையிய வளவென வெடுத்துச்சொல்ல யாவரால் முடியும். வேள்வி யிலவினாதத மந்திரநெருப்போடு தத்தமிருக்கையையடைந்து ஆகமக்கிரமபடி அரணியிற் கடைந்தெடுக்கும் அக்கினியிற் சோததுப் பிரதிதினம் அக்கினிகாரியஞ்செய்து திருமூல நாதா திருவடியில் தாக்கிய மனததையுடையவராய் முனிவ ரொலலாம் பரவெளியில் முயங்கி வருகையில் சிற்சிலநாள் சென்றபினனர் நித்தினாசெய்தோர் காததினின்று நழுவிய பொருளைப்போலத தங்கள் செயல்களையெல்லா மொழிததுப் பேரின்ப மேலிட்டினால் கலங்காத அறிவினர்கள் தங்களிரு தயத்திலெழும் ஞானக்கினியை யுள்ளத்திலொடுக்கித துவாத சாந்த ஸ்தலமாகிய துரியாதிததத்தில் சிவபோகத்தோடு இரண் டறக்கலந்து சுதாததுவித நிலையில் அகைவற்றிருக்கனர்.

முனிவொழுபதின்மருக்குந் திருமூலநாதர் அருளிய மெய்ஞ்ஞான வண்மையினை யினிதுதெளித்தோம். இயற்கை யாகவே தரும சொருபாக விளங்கும் பெரியோ! குளிர்ச்சி பொருந்திய கற்பகசசோலையின் நீழுவிலிருந்து தேவலோகத தையாளுந தேவேந்திரன் கனிந்த மனததினனுய்ச சிவபெரு மானை யருசசனைசெய்தவிதததைக் கேண்மினெனப் பெளரா ணிகா பகரலுற்றனா.

ஞானவுப்பேசசசருக்கமுற்றிற்று.

---

## இந்திரனருச்சளைச்சருக்கம்

---

அறிய தவசொருபியாகிய பிரகுமுனியானவர் காத லோடு பெற்றெடுத்த வழகிய மாதவனுகிய சிவனென்னு முனிவா இமயமலைச்சாரலையுடுத்த வொருகானத்திற் பெரிய தவததினைச் செய்துகொண்டிருக்கையில் அவரது புண்ணிய ரூபமாகிய வடம்பெல்லாம் புற்றலூடியது. பிரகாசம்பொருங் திய நிறததினைவாய்ந்த தளிர், மலர், காய், கனி பலநிறைநத விருட்சங்களும், கொடிகளு மவனைச்சூழ்ந்தன. இந்திலையில சிவனென்பவர், அவ்விடத்தமருங்காலத்தில் தனக்கு நிக ரிலலாத சையாதியென்னும் பெயாவாய்ந்த வொரு மன்ன வன் தவத்தாலபெற்றெடுத்த மிக்க வழகினைவாய்ந்த சுகன்னி யென்பவள் ஒருநாள் பற்பலபாங்கிகள் தன்னைச்சூழ்ந்துவரப் பட்டணத்தின் புறம்போங்து சிவனென்னு முனிவரிருக்கும் வனத்தினிலவங்து புட்பம் பறிததுக்கொண்டிருக்கையில் மூலையாலும் இருவாட்சியாலுஞ் சூழப்பெற்ற வொருபுற் றினைக்கண்டு சமீபித்து இதற்கு ளனனவிருக்கிறதென்று ஒரு சிறு துவாரத்தின்வழியே பாத்தனள் அவ்வாறு பார்த்த துவாரத்தில் தவம் புரிந்துகொண்டிருக்குஞ் சிவனமுனியின கண்ணுனது பிரகாசித்துக்கொண்டிருத்தலு மதனைச் சுகன்னி யென்பவள் பொன்வண்டென நினைத்து ஒரு துரும்பினால சுற்றித்தோண்டினான். அப்படித்தோண்டிய மாததிரத்து யோ கன்செய்துகொண்டிருந்த முனிவரிங்கனஞ்சு செய்பவரியாவ ரான ஏற்று நோக்குகையில் அழகுவாய்ந்த இரதிதேவியு மொப்பல்வென்னும்படி மிகுந்த தேசசோடுங்கூடிய சுகன் னியைக கண்டனா. உடனே அணைகடந்துபாய்ந்த சல

மென்ன அமருளிவரது மனமுடைந்து குளிரசிவாய்ச்சு  
கிரணங்களோடுங்கூடிய மூன்றும்பிறைச் சந்திரனையொத்த  
நெற்றியினோவாய்ந்த சுகனனியினமீது விருப்பமுண்டுகொண்  
தது. மன்மதனு முடனே தனது புட்பாணங்களை முனிவர்  
மீது தூண்டிலிட்டனன். குற்றமற்ற யோகத்தினின்று மனம்  
வேறுபட்டுப் பிழைப்பட்டதைச் சந்தி மென்னுதவராகி  
அம்மாதினிடத்து நெஞ்சைச் செலுத்திப் பிழைப்பட்டன  
ரொனில் காமநோய் யாவரால் வெல்லற்பாலது, தேகம்வற்றிய  
வராய், உணவு நீங்கினவராய், யோகதழையுடையவராய் வாழ்  
ந்த மாதவனுகிய முனிவரோ காமநோ யுற்றனரொனில் ஏவர்  
காமசாகரத்தில் மூஞ்காதவா. முனிவர்காள்! மன்மதனது சுரங்  
கள் பாய்ந்தமாத்திரத்து மையலால் மயங்கிய சிவன்னென்  
பவர் வீரம்பொருந்திய வேலாயுததழையொத்த வாள்போன்ற  
கண்களையுடையவளாய்ப் பிரகாசிக்கின்ற ஆபரணங்களால்லாங்  
கரிக்கப்பட்டிருக்கிற சகன்னியின் கரத்தைப் புற்றுந்து பிள்  
வபட்டுக் கீழேவிழுமபடி தனது கரத்தை நீட்டிப் பிடித்துக்  
கொண்டனா. சுகன்னியென்பவள்பயந்து, வளையலையணிந்த  
கரத்தைப் பிடுவதிக்கொண்டு, மாலையுங்கூந்தலுஞ் சோர்ந்து  
விழி, நெற்றியினிடத்து வியாவைவிட, அனையிலுள்ள மேகலை  
யினின்று மணிகள்சிந்த, இரண்டிகாற் சிலம்புகளு மொலிக்க  
வோடித தனது பாங்கிமார்கள் கூட்டத்திற்போய் விழுந்த  
னள். நடுங்கியவுடம் பினையும், வரண்ட நாவினையும், இமைகள்  
குவிந்துமூடிய விழிகளினையும், அடிக்கடிவிடும்பெருமூச்சினை  
யும், துடிக்கு நெஞ்சினையும் பாங்கிமார்கள்கண்டு இவளயிக்கப்  
பயந்தாளன்று அதிசீக்கிரமாகக்கூடி மார்பின்மீது சாத்தி,  
தடவி, வஸ்திரத்தால் வியர்க்கவு துடைத்து, மேகத்தைப்  
போற்பரவிய கூந்தலினமுடித்து, சோர்ந்த குளிர்ச்சிபொருங்

திய முகத்தினுக்குக் காற்றுவரும்படி விசிறிகொண்டு மெள்ள விசுறுதலுங் கண்ணேததிறந்து பாததுக்கொண்டிருந்தனர்.

சுகன்னி யிந்தபபிரகார மிருக்கையில் இவள் தந்தையாகிய சையாதியெனு மரசன் தனது மனைவியாகள் நாலாயிரம்பெயர்த் தன்னைகுழப் பூந்தோட்டமபோன்று சிறந்து விளங்கு அவ்வனத்தில் விகோத வேடிக்கையாகப் பெருஞ்சநதோத்தோடு பிடரிமயிராயந்த குதினையின்மீது ஏறிக்கொண்டுவந்தனன். அதிகவேசத்தோடு செல்லும் அகருதினையினின்று மிழிந்து வனததுளேகிச சிவனமுனிவாழும் புற ரெதிரோ தோன்றுதலுங் திவ்வியங் திவ்வியமெனவோடு அதிக வன்போடிறைஞ்சி யெழுந்து முனிவரது திருமுகத்தினைத் தரிசிததுக் கண்களினின்றும் வடியுநினைக்கண்டு இவருக்கிங்கணஞ்செய்தா ரியாவலொன்று சுற்றிப்பாததனன். தனதுமகனும் பாங்கியரு மொருங்குகூடியிருந்த கூட்டத்தைப்பாதது, சகித்தற்கரிய துன்பத்தினை இம்முனிக்குச்செய்தவர் இவர்களேயென்று மனத்தில் நினைத்து, காற்றினு மதிக விசையாகச்சென் றவர்களையுத்து, ஒவ்வொருவனாயுச தனித்தனி யழைத்து, இதத்கைய துன்பம் இம்முனிவருக்குச் செய்தவர்யாலொன்று விசாரிக்க, பாங்கியர்கள் ஒவ்வொருவரு மறியே மறியேமென்று சொல்லிப்போக, வில்லினையொத்த புருவத் தினைவாய்ந்த சுகன்னி அதி சிக்கிரம்வங்கு அடிபணிந்து எழுந்து சொல்லுவாயினாள். தந்தையே! செலலுகள் குடிகொண்ட நீண்ட புற்றினது ஒரு சிறுதுவாரத்தின் வழியே முனிவரது செவ்விய கண் தோன்றலும், அது பொன்னன்டென நினைத்து ஒருதுரும்புகொண்டு சலவிததோண்டினேன் அவங்கள் மறியாமையால் தோண்டிய வென்கரத்தினை அம்

முனிவர் தனதுகைகளால் பிடித்தனா. யான் திகைத்துத் தள்ளி வாசனைவீசப்பெற்ற கூந்தலைவாய்ந்த எனது பாங்கி யர்கூட்டத்தில் அதிசீக்ரமாகவோழிச் சேர்ந்தேன். நன் னெறிவாய்ந்த மனுவேந்தனுகிய என்னத்தையே இது ரட்டசங்கதியென்று உரொத்தனாள்.

இதனைக்கேட்ட வரசன் அங்கோ! அங்கோ!! என்செய தாய்! என்செய்தாய்!! ஆயினுமாகுக இனிசீயஞ்சேலன்று மூங் கொத்துகள்பொருங்திய மலாகுட்டிய கூந்தலையுடைய தனது புத்திரியை அவ்விடத்திலேயே நிறுத்திவிட்டு முனியைச் சமீபிததுத்தொழுது எந்தாய் என்மகள் அறியாமையாற்செய்த பிழையைப்பொருத்தருள வேண்டுமென்யாசிக்க, முனிவர்தனது கெடாதகவலைகளை யெல்லாம் விட்டுச்செப்புவா. மன்னர்களுக்கு மன்னனே! நின்பெருமை பொருங்தியவனது குமாரத் துசெய்தபிழையையான்பொறுக்கும்படிமிகவேண்டிக்கொண்டகண்ணிலைய யெனக்கு விவாகனுசெய்து தந்திடுவாய் அங்கனஞ்சு செய்யாயேல் நின்னையுஞ் சபிததிடுவேன்று கூறிய மாத்திரத்து, இலைபோன்ற வேலாயுதத்தை யேந்திய அரசன் கேட்டு, நானுய்ந்தேன் தேவீர் சொன்னசெய்தியையின்றே முடித்திடுவேன் என்று முனிவாகளுக்குமுடிமன்னர்களுக்கும் பரிசுத்தம்பொருங்திப் யோசியாகட்கும், திருமு கமனுப்பியானாயு மழைப்பித்துக் குளிர்ச்சிபொருங்திய புட்பஞ்சரித்த கூந்தலையுடைய பெண்ணை முனிவருக்கு விவாகனுசெய தளித்தனன். மிகுந்ததவத்தினை யுடையவனென்ன முனி மன மதனது வஞ்சனையாகிய வம்பின் கோபத்தினைத் தனிக்கும் பொருட்டுச் சுகன்னிலைய மணம்புரிந்து வாழுங்குது கொண்டிருந்தனா.

இந்தப்பிரகாரம் சிவன்னென்னு மகரிசியின இல்லறத்தி  
ரு உண்மைவாய்ந்த துணையாகிச் செய்யவேண்டிய பணிக  
ளில் தலைமையாய் வெறுக்காத தேவாயிர்த்தினையொத்த சுக  
ன்னி வாழ்ந்துவருகையில் அவர்களிருக்குங் குளிர்ச்சிபொருங  
திய கானகத்தினிடத்து ஓர்நாள் அச்சுவினிதேவர்கள்வந்து  
சேர்ந்தனர். அயர்கள் அங்கொருபக்கத்தில் கிண்றுகொண்டிரு  
ந்த சுகன்னியைக்கண்டு, மன்மதனின் களைகளால்மோதுண்டு  
குற்றப்பட்ட மனத்தினராகி, மாவிருட்சத்தில் வாழுங் குயிலி  
எது துசையினமருட்டு மழலைமொழியினையும், தேமற்படர்ந்த  
தன்னுக்களையும், பெருத்ததோள்களையுமடைய மங்கையின்கண்  
முன்னின்று சொல்லுவாராயினர். மாந்தளிர்போன்ற நிறத்தி  
னையடைய வணங்கேவருக சுகலவழகினையும் வாய்ந்தான் காங்  
தருவமாதோ? அழகுயிருந்த கிண்ணரமாதோ? இங்வலகமாதோ?  
தெய்வப்பெண்களைக்காட்டிலு மிக்க வழகினைவாய்ந்து ஏந்திய  
விளைவும்யான தனங்களையடைய கொடியே கீக்கிரமுணைப்பாய்  
அழகிய குஞ்சிரிப்பினைப்பெற்ற ஒந்தளியே மந்தகாசினியாகிய  
நீயார் வனப்புமிகுந்த வன்னுடைய அரும்பின் மென்மூலையை  
நோக்கிக்காமநோயுற்றுத்தளர்ந்தனம். அச்சுவினிதேவர்களாகிய  
நாங்கள் நீக்குவதற்கருமையாகிய நோயெங்களைவிட்டு நீங்கக  
கிருபைசெய்தருள வேண்டுமென்றனர். இங்னன மடங்காத  
பெருங்காமத்தாலுள்ளத்த அவர்கள் முகத்தைப் பாராதவளாய்,  
சத்தியமான கற்பின்வழியளாய், தனது காற்பெருவிரைவோக்  
கிளவளாய்ப் புகலுவாள் தேவர்களே! நான் சையாதியரசனது  
மகள், சிவன்னென்னுமுனிவரின் மனைவி, என்பேர் சுகன்னி,  
உம்மால் விரும்பப்பட்ட யான் உங்கட்டுக் கிடைக்கக்கூடியவ  
ளவுவென்றனள். வெறுத்த மொழிகளால் மறுத்துவிடவும்  
வெற்ற வுடம்பினராகி மாசுபட்ட மனத்தினரான அச்சுவினி

தேவர் சொல்லுவார். ஆரோக்கிய மடமாதே! உனது இளைமையினையும், செளங்தரியத்தினையும், அழகிய எம்மிடத்தில் நிலைபெற நிறுத்தி மேவினுலன்றே நீபெண்ணையிப்பிறந்ததலூ ஹண்டாம் பிரயோகங்ம். நானையெழுந்து, தினாவிழுந்து, அதிக வயோதிகமான முனிவனால் அரசன்மகளாகிய ஏனக்கு ஆசை நிரம்புமோ. மலையினையொத்த தனங்களைவாய்ந்தவரே உன்னுடைய கற்பானது கெட்டுக் குறைவு அடையுமெனின் அவ்வாருகாமைக் குபாயக்கேள்: பஞ்சபூத சம்பந்தத்தால்வந்த விநத வடறுக்கன்றி ஆன்மாவிலுக்கு முறையென்பது கிடையாது, இதோ நமக்குச் சமீபித்திருக்கிற தடத்தில் நின்னையக னும் நாங்களிருவரு முழுகியெழுந்திருக்க மூவருக்கும் உருவானது ஒக்கப்பிரகாசிக்கும், அப்போது எங்களுருமுன்றுள் உனக்கு விருப்பமுடைய ஒருவருவைத் தழுவிக்கொள்வாயென்றனர். சந்திரன்போன்ற நெற்றியினைவாய்ந்த சகன்னி யொன்றும் பதிலுரையாது திரும்பி அங்கினியின்முன்மணங்த தன்னையகலுக் கெல்லாவற்றையு முனாத்தாள். சிவனமுனிவர் கேட்டு, தாமாயினையொத்த விழியினையுடைய மடவாய் இப்போது நான் துன்பமுடைய மூப்பினை யடைந்திருக்கின் ரேன் இது நீங்கி இளைமையான வருவமடைவேனுனால் மற்ற வைப் பின்னாற் பார்த்துக்கொள்வோம் அதிசீக்கிரம் நீபோய் அத்தேவா சொல்லுக்கு உடன்படுவாய் என்று தன்மனைவிலைய முன்னே நடத்தித் தான் மெல்லப் பின்தொடாாது சென்றனன். சகன்னி இணங்கியதையறிந்த தேவாகள் அவத்துறைகடந்து அறத்துறையிற்படிந்து தவத்துறையில் நடக்கும் முனிவனாக்கண்டு எதிர்நோக்கிச் சுகதோவித்துச் சிவபுண் னியத்தினை விளைவிக்குங்கீர்த்தத்தில் முழுகினாகள். புட்பவகள் நெருக்கி, மணிகள் நிறைந்து, பொன்தங்கிய அத்தடக

களாயில் மூவர்களும் எழும்பி தேவர்களும் வேறு வேறுபடுத்தி க்கண்டுபிடித்தற்கரிய ஒரோவிதமான வருவங்களோடு காளைப் பருவமுடையவராய் விளங்கினார்கள். இவர்களைக்கண்ட சுக ஓனியென்பவர் என்னுடைய கற்பினுக்கு அழிவில்லாதிருக்குமானால் என்னுடைய நாயகனே எனக்கு நன்றாகவென்று மனதில் நினைத்துச் சிவனென்னு முனிவரஜினயே ட்ருவிக் கொண்டனன். திவ்வியமாகிய இளமையானது திகழப்பெற்ற சுந்தரத்தைவாய்ந்த சிவனும் அரசபுத்திரியாகிய சுகன்னி யுஞ் செம்பினையொத்த தனங்களும், வலிய தோள்களும் கெருங்கப்புல்விப் பேரின்ப மண்டந்தவாய்ப்போல ஆனந்தம் விளையவாழ்ந்தனர்கள்.

மண்ணுலகத்தோயாயினு மிகுக்த வறிவையுடையவர்தங்கள் நிலைமையினின்று பிசகாலேல் அவர்கள்நினையாத வெல் வாமவர்கட்கு வலியவந்து கிட்டும். விண்ணுலகத்தோயாயினு நிலைபிக்குவலோல் எண்ணிய வெண்ணமொன்று முடியாது. அச்சவினித்தேவர்கள் அவுமானமண்டந்து நாணமுற்றுத் தலை சாய்க்க அவர்கள் முகத்திலுண்டாகிய வாட்டத்தினைக்கண்டு தனது மனைவியைப் புறப்படுத்திவிட்டு முனிவர்அவர்கள் முகத்தினோக்கிக்கூறுவார். தேவர்கள்நோயினத்தீர்த்திடும்வைத்தியர்களாகிய வானவரோ? எக்தலூக்கிளைமைப்பருவத்தினைத்தந்த நும்கன்றியைமறவேன் நானிங்கு வேள்வியொன்றியற்றி அதில் சோமபானம் நீரடைந்திடும்படித் தருவேனென்று சொல்லி அவர்கள் மகிழ்வுறக்காறிச் செயம்பொருந்திய வேலாயுதத்தையுடைய தனது மாமனூராகிய சையாதியரசனை அழைத்து உனக்குப் பெரும்பயனுண்டாம்படி வேள்வியொன்றியற்ற விரும்பின மென்றமாத்திரத்து அவன்வேள்விக்குரிய

யாவுஞ் சேகரித்தனன். அநேகமான பெரிய முனிவர்கள் வந்துகூடினர், சிவன்னென்னு முனிவரானவர் வேதாகமங்களிற் கூறியபடி சிவபெருமானுக்குரிய வேள்வியைநடத்த வாரம்பித்தனர். இருவர்களாகிய அச்சவினிதேவர்கட்கு ஒப்பற்ற அவிர்ப்பாகத்தை மிகக்காதலோடு நியமித்த மரபினை அருவிப்போலப்பாயு மும்மதங்களையடைய அயிராவத்தையொருக்கினித்துச்செல்லுங் தேவேத்திரன் தெரிந்து, பிரகாசியா நின்ற வச்சிராயுதத்தை அதிக்கிரமாகக் கையிற்பிடித்து யானையேறிப் பொன்னுலகத்தைவிட்டு மண்ணுலகில் அறிவினில் மிகுந்த சிவனமுனிவர்கடத்துடு வேள்விசசாலையினை நீண்ட முரசவாததியமைழத்தேவகூட்டத்தோடுநெருங்கி, முனிவரர் நோக்கிச் சோமகுரியாக்கினி கேததிரதாரியாங் தேவர்கட்கெல்லாஞ் சிகாமனியாய்வருஞ் சிவபெருமான் சங்தோஷிக்க நீர் செயும் பரிசுத்தம்பொருங்தியவேள்வியை நான்விலக்கிலேன், ஆயினுங் தெய்வலோகத்தில் தேவர்கள் மனைதோறுஞ்சென்று அவர்கள் கட்டளைப்படி யவர்கட்கு வைத்தியஞ்செய்துவரும் அச்சவினிதேவர்கட்கு அவியுதவலொட்டேன். வேள்வியியற் றுமந்தனீர்! அச்சவினிதேவர்கள் தேவர்கள் கட்டளைப்படி யொழுகுமொரு இழிவை யுடையவர்களன்றி இவ்வுலகத்தில் வாழும் மானிடர்கட்குச் சமமானக் குற்றத்தையுடையவர்கள். அத்தகையினருக்கு நீவிர் அவிசு நியமித்துக்கொடுத்தலடாது. இவ்வுலகனைத்தினுக்குங் தலைமையினை வாய்ந்தவர்க்கே வேள்விலவிர்ப்பாகங் கொடுத்தல் தகுதியாகும். பஞ்சேந்திரியங்களின் சேட்டைகளைக்கெடுத்த பண்ணைவீர்! துன்பமெல்லா மொன்று குவித்துவைத்தாலென்னப் பெருந்துயனா ஒரு காலத்தில் நாமடைந்து ஒனித்து வாழ்ந்தனம். அகாலத்தில் பிளவுப்பட்ட சவாலையோடு ஒங்கி ஏழுகின்ற ஏழுநாக்குகளை

யுடைய அக்னிதேவனுனவன் கவைத்த நல்ல மொழியை நம்மைத்தேடிவந்து உணாத்தனன். ஆதலால் அவனங்களு செய்த ஏதவிக்குக்கைம்மாருக வேள்வியில் நமக்கருகிலிருந்து அவிர்ப்பாக முண்ணும்படி யேற்பாடுசெய்தனம் அதனைவிவர மாய்க் கூறுதுங் கேட்பீராக வென்றனன்.

விருத்திராசரனைன்னு மொருகிராதனைக் கொன்றத ஞீல் வருத்தமிகுந்த பிரமகத்திமருவ நாம் ஒருமடிவிலிருந்த வொரு தாமரையின் நாளத்திலொளித்துக்கொண்டு துன்பப் பட்டுக்கொண்டிருந்தோம், அப்போது விண்ணுலகத்தி னழ கானது நாயகனையிழந்த நங்கையைப்போலும், கற்றவரில் ஸாத சழகததினை யொத்தும், குளிர்ச்சிபொருந்திய மலர்க ஸில்லாத தடாகத்தினையொத்தும் விளங்கியது. அக்காலத் துத் தேவர்களெல்லா மொருங்குகூடி வானுலகத்தினைக்காக்கு மொரு வேந்தனில்லாவிடில் வனம்பெற்று என்று நாடி ஆயிர மசுவமேதயாகஞ் செய்தவனும் புத்திரபொத்திர களத்திரர்க ஞடனே வாழ்பவனும், உலகமுழுவதினையு மொருகுடைக்கீ மாசாட்சி செய்பவனுமாகிய கருவங்கள்னு மரசனை இக்திர ஞக சியமித்தனர். அவனங்விடத்தரசாண்வெருங் காலத்தில், தனக்குச்சமான மொருவருமில்லாத இக்திராணிமீது மோகி தது, பசியவழகிய ஆபரணங்களைச் சுமங்கு பிரகாசிக்கின்ற புலோமிகையைச் சமீபித்து உண்ணிடத்தி லாகைகொண்ட னன என்பா லருள்செய்யவேண்டு மென்றனன். இதைக் கேட்ட இந்திராணி தனது மனதினிடத்தில் தந்திரங்கொண்டு துன்பமடையாதபடி சொல்லுவாள். அரசரோ; இவ்வின் ஜூலகத்தினை அரசாள்பவரோ அவரே யெனக்கு நாயக ரென்பது சிச்சயம் ஆயினும் என்பால்வருகையில் பட்டத்து

யானையாகிய அயிராவத்தின்மீதும், அனேகமான தவங்கள் செய்த மாதவர்களாகிய எழுமூனிவரர்களுக்காங்கள் பல்லக்கின் மீதும் வருதல் முறையையாகும் அல்லதுமூலம் நானிப்போது ஒருவீரத் மனுட்டித்துவருகிறேன் அதுமுடிய சிற்சிலநாள் செல்லுமென்று நல்லவிதமாக மெல்லவோதி நகுஷனையனுப் பிவிட்டுத் தனது ஆசிரியராகிய வியாழகுருவையடுத்து வணங்கிக் கும்பிட்டுச் செய்தியெல்லாம் விரிவாக வாாத்து நின்றூள். வியாழபகவான்கேட்டுச் சுசியே! பயப்படேல் அகத்தி யா சாபத்தால் நகுஷன் அரசையிழப்பான் நீசெல்லுகவென்று கூறி அக்கினிதேவனைக்குப்பிட்டு இந்திரன்வாழ்கின்ற இடத்தைக்கண்டுபிடித்து வாருமென்றனுப்ப அக்கினியு நம்மைத் தேடிக்கண்டுபிடித்து நகுஷனது முயற்சியும் வியாழபகவான் சொன்ன சந்தோஷமுங் தெரிவித்தான், அவைகளைக்கேட்டுத் துன்பத்தினையடைந்த நாம் பின் சந்தோஷசெய்தியால் களிப்படுத்த வெளியில்வர நகுஷனென்பவன் அகத்தியாப் பணிந்து, சுசிசொன்னவற்றைச்சொல்லி விரப்ப உடனேமுனி வர் சிவிக்கையைத் தாங்கச்சென்றான். நீர்க்குமிழினையொத்த மோகத்தினை விரும்பிப் பெரியோாப் பணிகொள்ளும் அற்பவள்ளத்தானுகிய நகுஷன் அம்முனிவர்கள் செயலை திருவருளன்றெண்ணது அதிசீக்கிரமாகச் சுசியினிடத்திற் செல்லும் படி சற்பு சற்பு!! வென்றான் அக்கணமே அகத்தியர் கோபங் கொண்டு நகுஷனோக்கிச் சற்பவென்ற நீ சற்பமாகப் போகக்கடவுதெனச் சபித்துவிட்டனர். இதுசெய்தியை நாங்கே ட்டு உடனே நமது லோகத்திற்குச்சென்று செங்கோலோக்கி வாழ்ந்து அக்கினிபகவானுக்கும் அவிர்ப்பாகமுதலினம். யாகத் தில் நடத்தும் அவ்விய கங்கியங்களைத்திற்கு முதல்வன் யாமே. செல்லிய முனிவீர்காள்! நமக்கு மாருகவந்த நகுஷன்

முனிவரால் சபிக்கப்பட்டதுபோல நிவிரும் அச்சவினிசேவர் கட்கு அவிர்ப்பாகமீயின் சபிக்கப்படுவீராண்றனன்.

இந்திரனிந்தப்பிரகார மிக கருவத்தோடு சாற்றியமாத திரத்து முனிவர்கள் அஞ்சிய மனததையடையவராகச் சிவன் ரென்று முனிவர் இந்திரனோக்கிக் கூறவர். புகழோடுங் கூடி அந்தணர்கள் சாபத்தால் நகுவிள்ளன சாபமேற்றனவென்று கூறினால், உடனே! அம்மொழியினைமறந்து அவிர்ப்பாகங்கொடுக்க எங்கட்கதிகார மில்லையென்று பொங்கிப்பொங்கிப் புகலு கிண்றுப், எங்களுடையவாக்கிலும் இப்போதே அந்த நகுவு னுக்கு நீரோதானும்படி செய்வது சத்தியம்.

குரியனுடைய கிரணத்தில் பிரகாசிக்கு மக்கினியினாலு விரிந்த வேள்விச்சவாலையினால் நிலைபெறு மரசினையுடைய நீதன்டத்தினு விறுதிசெய்வாய். கல்ல அந்தணர்கள் தங்கள் சரதாகிய வாக்கினால் தகிப்பர். ஆலகாலவிடமானது தன் இனக்கலந்த வயிரொன்றினையே கொல்லும், வாளாயுதமானது தன்முன்னென்திர்த்த வொருவஜையே சங்கரிக்கும், வேதியர்கள் கோபத்தீயானது எல்லாவற்றையு மேககாலத்திலே தகித துவிடும். இப்பெருமை பொருந்திய வையகமானது தருமங்காரணமாகத் தழைத்திருக்கும், அத்தன்மத்தினை வேதமானது விசிதமாகப்பேசும், அவ்வேதமானது பெருமை பொருந்திய வேதியர்கள் வசத்தது. அத்தகையராகவின் வச்சிராயத்தை யுடைய இந்திரனே! வினையினின்று நீங்கிய பிராமணர்கள் யாவருங் தங்கள் மனத்தின்கண்ணே தியானித்து நன்மை யடையும்படியான தேவாகளேயாவர். தேவர்காவலனே! நினக் குண்டாயிருக்கிற செல்வச்செருக்கினால் பெரியோரை மதித் துப்பேச வறிந்தாயில்லை உன்னுடைய வல்லமையாலாவ

தென்னவிருக்கிறது. நீ அடையவிருக்கிற துண்பத்தினையறிக் தாயிலலை மிக என்றியினைவாய்ந்த அச்சவினிதேவர்களே நாம் வளர்க்கும் வேள்வியினின்று அவிர்ப்பாக மேற்றுக்கொள்ளுக் களென்று சாற்றினோமிதைத்தடிக்கவல்லவர்க் ஸியாரிருக்கின் றனர் நாமவர்கட்டுக்கொடுப்பது சிக்ஷயம். என்றிந்தப்பிரகாரங் காமாதிகள்கடந்த முனிவராயிய சிவனர் பலவறுதிமொழி களைப்பேசி அச்சவினிதேவ ரிருவர்கட்டுச் சோமபானமடை யும்படி ஒளிபொருங்கிய இந்திரன்காண அவன்முன்னிலையில் வழங்கினார்.

பெருமையொருங்கிய மிக தவத்தினோடுமடைய சிவன முனிவர் அச்சவினிதேவர்கட்கு அவிர்ப்பாகங் கொடுத்தமாத் திரத்து, இந்திரனவன் ஊழித்தீயெனக் கோபித்து இடபக் கொடியினைவாய்ந்த இறைவன் வேள்வியையழித்து இம்முனி வனுயிகொடுமுன்று பேரவதேயன்றி விடேனென்னத் தனது வெண்மை நிறம்பொருங்கிய ஜாவதயானையைச் செலுத்தி வச்சிராயுதத்தைச் சுழற்றிவிட்டு நின்றூன் மாதவர்கள் சிவர் கண்டுபயன்து ஆசோனாதஞ்செய்தனர். வேள்வியின்முன்னே ஆண் சிங்கத்தையொத்து விளங்கிக்கொண்டிருந்த சிவன முனிவர் தன்னை நோக்கிவருகின்ற வச்சிரப்படையைப் பார் த்துக் கோபித்தமாத்திரத்துக் கற்புடைய மாதர்கள் நேத்திரங் களைக்கண்டு பயப்படும் காழுகர்கள் நெஞ்சினைப்போல, அப் படையான தாகாயத்திலேயே நின்றுவிட்டது. இவ்வலகமுழு வதினையுஞ் செய்த்து கடுங்கும்படிச் செயுஞ் செயத்தினைவாய் ந்த வச்சிராயுதம் வீணைப் பிட்டமாத்திரத்தில் அயிராவதப் பாகன் தனது சந்தோஷமும், ஆண்மையும், வீரமுங் கெட்டு வெட்கமடைந்து நின்றனன். அவ்வாறு நின்றவளைச் சிவன

முனிவர் கோக்கி யுளைப்பா. சேவாகள்குழு வின்னலூலகத்திலுக்குத் தலைமைகொண்டு வாழு மாண்மையும், சகல போகங்களும்பொருந்த வனுபவிக்கின்ற செல்வமுங்கொண்ட பேதயாகிய மகவானே! ஒப்பற்ற வாணையினுலே சிவபெருமானது திருவடிகளை வணங்குஞ் சிவனடியார்க்கபராதம் விளைத்தனே. அப்போகங்கள் யாவு நின்னைவிட்டுப் போகக்கடவுது என்று சாபமிட்டனர். உடனே ஆகண்டலன் தனது செலவழும், வலிமையும், அணிகளும், உடைகளுஞ் தேகவொளியுமிழுந்து இளைத்தனன். விண்ணலூலக முழுவதினையு மொரு குடைக்கீழ் யாண்டுவந்த சதமகனே யித்தகைய நிலையைடைவனேல் ஆராயுமிடத்து அழியாத பொருளும் வலியுமிவ்வுக்குத் திலூண்டோ யில்லையில்லை.

அந்தோ? பொருமைகொண்ட புரந்தரன் இந்தப்பிரகாரத்திற்கிரத்தால் மிக்க மெலிவடைந்து துண்பத்துடனே சில நாள் கழித்துப் பின்னர் அதிகச் சிறப்பினைவாய்ந்த தனது குருவாகிய வியாழபகவானது திருவடிகளை வணங்கித தனது குறைகளையெல்லா மெடுத்துச் சொல்லித தன்னைக் காக்கும் படிவணங்கி நின்றன். இதனைக்கேட்ட குருவானவா இந்திர ஹக்குவினைக்குத் சாபத்தினையும், வேந்தனுாத்த மொழியினையுமாராய்ந்து மொழியலுற்றனன் தேவாகட்காசே! சாபத்திலே மிகவந்தனாலே பூாவசென்மத்திறசெய்த வினைவந்து வளைக்குத் தொண்டால் இவ்வுலகில் அதனை யனுபவித் தேமாற்றல்வேண்டும். இச்சென்மத்தில்வந்து இப்போதுனக்குண்டாகிய வினைக்குக்காரண முன்னமே செய்துக்கொண்டிருக்கிறுய். எவர்களைக்குத் தகுமத்தை முடித்தார்களோ அதே கருமமவாகட்குப் பயனுகிவரும். வீணைவிசனப்படிவதினு வென்ன

பயன், நீ பூர்வத்தில்செய்த விணையும் அது திரும் வழியுன் சொல்லுகின்றேம் கேட்பாயாகவென்று சொல்லத் தொடருகினர்.

இதங்களையேசெய்து சுந்தோவிக்கின்றவனும், மயக்கத்தை ச்செய்கின்ற ஜூம்பொரிகளை வென்றவனும், கோபமாதி கடந்தவனும் உதங்கணன்னும் பெய்காவாய்ந்த வொரு வத்தம முனியிருந்தான். அவன் அதிக விசாலம்பொருக்கிய நீழுலைச் செய்யானின்ற வொருபலாமரத்தி னடியிலிருந்து சகல வரங்களுக் குறைத்திடுக் கேட்வோசத்தி லுள்ளது மூப்பை நீக் குவதுமாகிய அமுதத்தைப்பெறவேண்டி யிருந்த தவத்தினை ச்செய்தனன். அந்த வரியதவத்தினது நெருப்பானது எழும்பி யெங்கும்ப்ரவி ஆகாயத்தினையுக்கடிக்க, சகிக்கலாற்றாது தேவர்களுன்னேறிகூடி விண்ணுலகை நீங்கிக் கயிலாசத்தினையடைந்து ஆலமுண்டருள்செய்த வழுதனே, காலகாலனே, காமதகனனே, அடைக்கலம்! அடைக்கலம்!! உதங்கமுனிவனது தவத்தின் தீயால் சகிக்கக்கூடவில்லை, என்றால் வணங்கிய மாத்திரத்து நமது சிலபெருமான் அவர்களை நோக்கி நடுங்கவேண்டாம் நும்பதிக்குச்செல்மின் என்று கட்டளையிட்டு உன்னைநோக்கி மாதவத்தினைச் செய்துகொண்டிருக்குமுதங்கமுனிக்கு இறப்பைக் கெடுக்கின்ற தேவாமுதத்தையீட்டு திவொயென்றாருளி மறைக்கனன். பின்னர் பெருமானை வணங்கிக்கொண்டு நீ திரும்பி அந்தப்பிரகாரஞ்செய்யாது வஞ்சலைகொண்டு ஒரு நீசவேடம்பூண்டு தேவாமுதத்தைத் தோலிலேங்கிக்கொண்டு சிறிதுதாரத்திலிருந்து முனிவனை நோக்கித் தேவர்கட்டுக் கிடைத்தற்காரிய தேவாமுத மிதோவேந்தி நிற்கின்றேன் பெற்றுக்கொள்ளென்றாய். உதங்கன்

கண்டு யாரோ வொருநீசன் கள்ளுண்ட வெறியினுற் பிதற்று கின்று ஸிவனுக்குத் தேவாமுத மெங்கனங்கிட்டுமென நினைத்து இவ்வீடம்விட்டு அப்புறத்தேபோவென்று கரதாற்சுடி யோட்டினுன். உனது வஞ்சளை முடிந்துவிட்டதென்று சந்தோஷித்துப் பயப்படுவானைப்போல் நடித்துக்கொண்டேயோட்டம்பிடித்தாய், வேதமுழுது நன்குணர்ந்தவனுகிய வுதங்கள் பின்னர் அறிவினுலாராயந்து உண்மை தெரிந்து கொண்டு சொல்லுவானுயினுன் சிவபெருமான் கொடுக்கும்படிக் கட்ட ஜௌயிட்டதை மறுத்து வஞ்சளையால் வஞ்சித்த அந்தப்பேதை யாகிய தேவேந்திரன் அந்தணர் சாபத்தினுலேவெந்து, பெருமையாகியசெல்வ முழுதுமிழுந்து, வலியுந்து வசசிராயுத முங் கெடுவதாகவென்று கோபித்துநாத்தனன். அத்தகைய உதங்கன் சாபமானது நின்னைப்பின்தொடர்ந்துப்பற்றி நினது செல்வமாதி யனைத்து நீங்க வருத்தமுறசசெய்தது. தேவேந்திரனே குற்றமில்லாத யேதியர்களை யவமதித்து அன்பினறி யொழுகிறவ ளெவனுயினு மலைன யப்பொழுதே கெடுதிக ளெல்லாஞ் சூழ்ந்துகொள்ளும். சிருஷ்டி காத்தாவாகிய பிரமனும், சங்காச கர்த்தாவாகிய நமனுங்கூடி அதிகமாக வைதாலும், மிகத்தாக்கினாலும், தேகததினுக் கிறதிசெயதாலும், எங்கும்படி சபித்தாலும், இவற்றை லட்சியங்கெய்யாது அறிவினர்கள் வழிபட்டே நீக்கிக்கொள்ளுவா. தங்களுக்கொருவாதிலகு செய்வலோல் அவனாக் கலங்கும்படி கோபித்தலும், வைதலும், தாக்குதலும், சாபங்கொடுத்தலும் கொல்லுதலும் வேதியர்கட்கியல்பேயாம். ஆகையால் வேதங்களையாய்ந்த வந்தணர்களோதும் வாய்மொழி யொன்றினுலே இப்போது நிதுங்பமடைந்தனை இத்துங்ப நீங்குமாறு ஒதுவோ முவந்து கேட்பாயாக. அன்னமாகியும் பன்றியாகியுமருக்கொண்டு அய

காரியால் தேடப்பட்ட நமது சிவபெருமான் பண்டைகாலத்து நினைவுடைய தேவாகள் மரணத்தை நீக்கு மழுத்ததை மிகுதி கொண்டு அங்விடத்து வாழுகின்றனன. அந்தக்காரணத்தால் அதனை நினைத்து இனி அழுத்ததை யடையலாமென்ன நின் ஞால் வஞ்சிகப்பட்டபின்னு முனிவன் அவ்விடத்திலேயே யுறுதியாக வாழ்கின்றனன். நீரினால்மிகுந்த சேற்றினை நீரினைக் கொண்டல்லாது மாற்றக்கூடாததுபோல வேதியராஜான்டாகிய சாபத்தினை அவர்வாக்காலவாது ஒருக்காலு நிங்காது. ஆகையால்உதவகருணியினிடத்துத்தேவாழுத்ததோடுசென்று இத்மான வாத்தைகளைப்போசி, சநதோவிககச் செய்வாய், மலாநத கமலததை யாசனமாகக்கொண்ட இலக்குமியானவள், அலர்ந்த கடுக்கைமாலையினையுடைய கண்ணுதற்பெருமானின் திருவுடிகளைப் பூசித்து நலக்கிடமுப்பெற்ற விஷணுவினது மாாபினிலே வாழப்பெற்றனள அத்தலத்தினை யாவருங் \*திரு மங்கலமென மொழிவா. அங்குவீற்றிருக்கும் பெருமானை மங்கலேச்சர ரான்றும், அழுதேச்சர ரான்றும் வழங்குவர். இனிமேல்வருங் துவாபராயுகத்தின் மூடிவில் சைமினிமுனி வரானவர் அப்பெருமானைப் பூசித்துப் பலவரங்களைப்பெற்று ஏகமாகவிருந்து ஒலிக்குஞ் சாமவேதத்தை ஆயிரஞ்சாலைகள் ஊகப்பிரித்துக் கருமகாண்டத்தினை மீமாமிசத்தினைக் கொண்டு நிச்சயித்த போகத்தினையும் மோட்சத்தினையும் விரும்புவர்களின்பொருட்டு நன்கு விளக்குவார். அப்போது பலாவனத்தி வெழுந்தருளும் நங்கடவுருக்குச் சாமவேதீச்சரவென்ன

\* திருமங்கலமென்பது-பூவாளா நகரவீதிகளில் ஒன்றுய்ப் பூர்வத்திலிருந்ததென்றும், அவனோராலய முண்டென்றும், அதுவே இதுபோதுபிரிந்து வேறுய்ததோற்றப் படுகின்ற தென்றுங்கூறுவா

றும், அத்திருமங்கலத்திற்குச் சாமவேத புரமெனவும் குற்ற மற வெடுத்தோதுவர் அத்தகைய தலத்தில் முனிவா அருளி னுவே பூசனைசெய்து, திருமங்கலத்தினுக்குக் கிழக்குத்திசையில் வில்வவனத்தினைச்சார்ந்து விளங்கும் பூவாளுா துவங் கும்படி பிரகாசித்தெழுங் கல்யாண சிரததில் எழுந்தருளி யிருக்கும் ஏப்பற்ற கருணையே திருவுருவாயமைந்த திருமூலநாதனையும் பூசித்து, உண்ணைத் துண்பப்படுத்துஞ் சாபத்தி னின்று நீங்கி வலியுஞ் செல்வமுக் கிருமூலநாதனருளாற் பெற்று அங்கரினுக்கு மேற்குத்திக்கிழுள்ள அருச்சனவனத் திலடைந்து, எக்காலத்து நீங்கப்பெருத் செல்வத்தினையடையவேண்டி குபேரன் பூசித்துச் சித்தியடைந்த சிவலிங்கப்பெருமானை வணங்கித தெய்வலோகத்திற்சென்று அதனையாண்டுகொண் டிருக்கக்கடவா யென்ன வியாழப்புததேன் விளம்பினர்.

அருளினுவே யாசாரியருளிய மொழியனைததுங்கேட்டுப் புருஷதன் பெருகிய சந்தோஷநடேக்க வல்விடம்விட்டு நீங்கி அமுதத்தினையுங் கையிலேந்திப் பினைகளையெல்லா மோட்ட விளங்குந திருமங்கலத்தினையடைந்து ஏப்பில்லாத உதங்க முனிவன் மகிழ்வெய்த முகமன் கூறியிருந்தான். முனிவன் தன்னையடுத அமராவேந்தனுக்குச் சோடசவுபசாரஞ்செய்து கொடுத்த வழுதத்தினை வாங்கிக்கொண்டு சொல்வான் குவி சாயுதத்தை யேந்திய கோவே கமலனுதியாகளாலே பூசிக்கப் பெற்ற சாமவேதசுரரிதோ விளங்குகின்றனர். இவ்வாப் பூசி தது உத்தமமாகிய வில்வவனத்தில் விளங்கும் பறகுனித்ரத் தில் ஸ்நானஞ்செய்து சிவலிங்கப்பெருமானை விதிப்படி பூசையாற்றி, சிவபெருமான கட்டளையைமீறிச் செய்த வஞ்ச

இந்திராருச்சலை ச்சருக்கம்.

காந்

னொயையும் யானிட்ட சாபததினையுஞ் சிவன் முனிவரீந்த சா  
பததினையு நீக்கி வானுவகசுசெலவததினை யடைந்து முன்பு  
போல் வாழக்கடவாயென்றனன். இந்தப்பிரகார உதங்குமுனி  
வன் விருப்பத்தோடு மனமகிழ்ந்து புகல வஞ்சனையைச்செய்த  
வலாரி சந்தோஷிததுக காதலா மலகம்போலக் காட்சிதந்  
தருளுக் கணஞ்சுதற்கடவள கழுதியைப் பூசைசெய்தான்.  
அவ்விடத்தில திருவருள்பெற்று, நீங்கி யழகிய பூவானுரைத்  
தீங்கெலாமகலச சேர்ந்து, தெளிந்த பற்குளிரதியிலாடிக் கல  
யாணாதர் திருக்கோபுரததைத்தாழ்ந்து, கோயிலுட்சென்று  
சாஷ்டாங்க நமஸ்காரங்கெய்து, சென்மாங்தரங்கள்தோறும்  
விடாது தொடருமன்பிழகக கற்பக்கிரகஞ் சமீபித்து, திரு  
மூலநாதனைத் தரிசித்து, சிறியேன் முழுதும் பிழைப்பட்ட  
டேன் அடியேன் முழுதும் பிழைக்கும்வண்ணங் திருக்கடை  
க்கண்சாத்தியருள வேண்டுமென்று போற்றி அபிடேகாதி  
திரவியம்பல சேகரித்து, வரமலிந்த புட்பலிங்கேசனையாட்டி  
யருச்சித்து, பிரணவத்தோடுங்கடிய பிழையற்ற சாநதம்  
யாங்தங்கடிய திருமதிரத்தினை உருத்திராகக செபமாலை  
யால் வேண்டுமெனவுஞ் செயித்து, கோடிகுரிய கோகாலததில்  
கூவுவதினுலூண்டாகிய பிரகாசத்தோடு, கோடி சந்திரர்களின்  
கூட்டத்தி லுண்டாகிய குளிர்க்கி யடுத்துப் பொருநதினு  
லென்ன மங்கைபங்கன் மேனியினையும், விடமமைந்த மிடற  
மினையும், திரிரேத்திரத்தினையும், தத்துவக்கேட்டைகளைத்  
தகித்த சனகராதியர்கள் சூழ்ந்து கைத்தலங்கூபயி யேத்துங்  
காடசியினையு முடையவனுக எண்டோளத்தினை வில்வழுலத்  
தமர்நத வமலனை யாதுங்தோயா முத்தனை யனைத்துமாகு  
முதல்வனைத் தியானஞ்செய்துகொண்டு தேவேநதிர எனின  
ருன். இந்தினிவ்வாருக ஏற்றிவருகாளி லோஙாள சந்திர  
மகாமகோபாத்தியாய்

ஓ ராமிராக்ஷா!

சடாபாரத்தினையுடைய சங்கரன் சதமகனெனதிரோ தோன்றிச், சாபமகன்றது சகல சம்பத்துடன், பழையபடி வாழுக்கடவா யென்று திருவாய் மலர்ந்தருளினர். இமையவர்வேந்த னினி பிழைத்தேன்பிழைத்தேன்று பலகால் வந்தனைபுரிந்து, சாலவலம்வந்து, கூத்தாடி, ஆனந்தபாஷ்பங்கணகளினின்றும் பொழியபலவினைகளும் விட்டோட பரமனோக்கிததோதத ரிக்க வாரம்பித்தனன்.

கங்கையைச்சடையில்லைவத்தகடவுளேசரணநதெய்வக்  
கொங்குயிர்கடுக்கைமாலைக்குழகனேசரணம்பச்சை  
மங்கையோர்பாகம்வைத்தவள்ளலேசரணநாயே  
னிங்குளைச்சரணஞ்சார்ந்தேனன்பிழைபொறுத்தல்வேண்டும்  
பன்டெலாமடியேனுலும்பங்கயக்கடாளாலும்  
விண்டுவினுலுமேனைவின்னவராலுவகண்டு  
கொண்டிடப்படாதசிலக்கோலனோகாட்டுநில  
கண்டற்குத்தமியேன்செய்யுங்கைம்மாறுகாணிலேனுல்.

வளங்கெழுஞானத்தாலும்வரமலியோகத்தாலும்  
விளங்கியகருமத்தாலுமெய்த்தவராதியோர்க  
ஞளங்கொடுவழிபாடாற்றுமொருபெருங்கடவுணின்பாற்  
றுளங்கவில்லாதவன்புந்துறத்துதல்வேண்டுமென்றான்.

இந்தப்பிரகார மிக்கிரன் கேட்டுக்கொண்ட பலவரங்களையு  
நல்கி யெமது பெருமான் மறைந்துவிட்ட மாத்திரத்துத திரி  
யம்பகன் திருவருளா வாகாயத்தினின்றும், வியாழபகவான,  
தேவர், குடை, கவனி, யானை, அரம்பையராதியர் சமீபிதது  
வர அனைத்துங்கண்டு ஆனநதங்கொண்டு அயிராவதத்தினை  
நோக்கிச் சொல்லான், தெளளிய திளைகளீவீசாநின்ற தீம

பாற் சமுத்திரத்தினின்று முண்டாகிய ஜராவத்பாளையே நம்மைச்சார நாம் வீற்றிருக்கும் சபையில் ஊவசியானவள் இல்லாதிருப்பாளானால் அசசபை அழகுபெறுது. வேதங்களையெல்லாங் திருவாயமலர்ந்தருளிய நாவினிடத்துவாழுப்பெற்ற மடநடைக்கு இடங்கொடுத்த விரணியகருப்பனசபையில் ஓர் நாள் நிருத்தஞ் செய்துகொண்டிருந்த ஊவசியானவள் மண னுவகததுப் புரூவசவென்னும் வேதங்கை விரும்பிய கார ணத்தால் விரிஞ்சனிட்ட சாபமேற்று அதனை விடுக்கத தெண் ணோபபாய்ச்சல நீங்கப்பெறுத காவிரிந்திரத்தில் பலவண்டு பாடி ரீங்காரஞ்செய்யும் பாரிசாத வனத்தில் தவஞ்செய்து கொண்டிருங்கு மவஞ்செயை அழைத்துக்கொண்டு ஈங்குகரு வாயென்றனன்.

அதனைக்கேட்ட அயிராவதமானது அங்ஙனமே பார்சாத வனத்திற் சென்று தவஞ்செய்துகொண்டிருந்த ஊர்வசியை அழைக்க அவள் அசைவற்று அருந்தவத்தால் மெளங்மாயிருந்த தைக்கண்டு அவளைப்பெயர்க்கவெண்ணித் தனது தும்பிக்கை யால் பெருமூச்சினை யெறிந்து வளைத்து அலைத்து மலைத்துப் பிடித்தோத்து ஸாசுசித்து விழுந்தது. அப்போதன்மீ நிருத்த மணியானது சிதறிப் பிரபஞ்சவாசனையொழுந்த ஜம்பொறிக் ஜைப்போல் ஒசையற்றுப் பூமியில்விழுந்து எல்லாவருவத் தன னுருவாய விளங்குஞ் சிவபெருமானதுசிவல்லங்கசொருபமாய விளங்கியது ஏழுமுழுமுயாநது பெருத்திருக்கிற அயிராத மானது ஊவசியோடு வந்து சேருமென வெதிபாததுக் கொண்டிருந்த தேவேந்திரன நடந்தவரலாற்றினை அழியாதவ ஞை இதுகாறுங தாமதிதத்தற்குக்காரணமென்னையென நினைங் தெழுந்து குளிர்ச்சிபொருந்திய ஆகாயமுகட்டினை அளப்பதற

கெழுந்தா வென்னவோங்கிய பாரிசாதவனத் திலூக்கேகி அயர்ந்து வீழ்ந்துகிடக்கும் யானையினது நல்வினைக்கண்டு, அங்கெழுந்தருளியிருந்த காருண்ணிய மூர்த்தியாகிய சிவவிஷகப் பெருமானைப் பூசனைசெய்து அப்பெருமானுக்கு அயிராவதேச சர்ரெனத் திருநாமமிட்டுக் கைக்கந்தங்கமழும் பாரிசாதேசர் திருவருளால் வெள்ளொனையினது மூச்சைசையைத் தெளிவித்துத் தனது பிரமசாபதத்தினையுமாற்றித் தவஞ்செய்துக்கொண்டிருந்த ஊர்வசிவையு மழைத்துக்கொண்டு சிந்தைமகிழுச் சிவவிஷகத்தினையும் வணங்கிப்போற்றித் திரும்பவும் அருளுக்காதாரமாய்விளங்கும் பூவானுராலயத்திற்குருகிப்பேரனபிற்பூசைசெய்து திருமூலநாதர் திருவருளால் தனது பரிவாரத்தோடு அழுகுபொருந்திய மருதவனஞ்சார்ந்தான். அளகைநகரில் வீற்றிருக்கும் அரசன் பூசைக்கு அருள்புரிந்த வளமிக்குயாந்த கயிலாயநாதரை வந்தனை வழிபாடுசெய்து உளத்தின்கண்ணே பெருங்களிப்போடு பொன்னுலகம்புகுந்து இன்பப்புளகமரும் பச் சசியோடுபுணர்ந்து அரசாட்சி செய்துகொண்டிருந்தனன். நைமிசாரண்ணியர்களே! மகவான் பூசைபுரிந்ததனைச் சொன்னேம், இனி சாம்பசிவன் நேததிரத்தால் சாம்பலாகிய சாம்பன் மறுபடியும் உருவும்பெற்றிருதிதேவிதவஞ்செய்த வரலாற்றினை வகுப்பாமென்று சூதமாதவன் தனதுள்ளினமுகமலர் நவில்லாராயினார்.

இந்திரனானுச்சனைச்சருக்கமுற்றிற்று.

### இரதியருச்சனைச்சருக்கம்.

முககண்ணையகர்மீது முனிநது செய்திருந்ததக்கனார்வேன்விழிற்கலங்கிருந்ததேவர்களை வீரபத்திரக்கடவுளைக்கொண்டு

தண்டித்து மிகுதியாகவிருந்த பாவததினையும் போகக எமது பெருமான் தனது கருணையால் அழியாத வல்லமையோடு இராக்கத்தர்கள் குலங்களைவாந தழைக்கத் தாரகனென்னுமச் ரன் வானவர்களுக்கு வயிறியாய்த்தோன்றி அதிக கொடுமொது கனுப்பிரமவிஷஞ்சுவாதி தேவாகளோடுத்தஞ்செய்துதோற் கடித்துத் தேவாகளைச்சிறைப்பிடத்துக்கொண்டபோய்த்தனக்கு இழிவானததொழில்களைச்செய்யுமபடி அடிமைகளாககி ஆண வெந்தனன், அத்தாரகனது ஆணையைக்கடக்கச் சத்தியற்ற வாகளாய் நாணமடையத்தக்க பலதொழில்களோப் பிரதிதின முனுசெய்து வலியிழுந்து சுகிக்கமுடியாதவாகளாய அவ்விராக கதாகணகளிலகப்படாதபடி சிலரோளிததுத திரிந்தனர், இவருட்சிலா சதுர்முகக்கடவுளைச்சார்ந்து மலரடிபணிந்து நீக்குவதற்கருமையாயிருக்கிற வெங்களதுங்பத்தினை நீக்கியருள வேண்டுமென பலபலவாகத் தோத்திரிததுநின்றவருள இந்தி ரன் மொழிகுவான் நான்முகக்கடவுளே! அதிக புயபலபராக கிரமததையுடைய தாரகன் வசத்தாகளாகி யெங்களவியாவஞ்சிநினம், அனேகமான வேலைகளுஞ்செய்து இளைத்தனம் அத்தாரகனுக்குச் சமையற்செய்பவன் அக்கினிதேவன், சலங்கொண்பவன் வருணதேவன், வீசுததஞ்செய்பவன் வாடுதேவன், வீடுகள்தோறும் பிரகாசிக்குங் தீபங்களை யேற்றுந தொழில்வாய்ந்தவன் சந்திரன், பஞ்சாங்கஞ்சொல்லுங் தொழி ஐப்பெற்று னெமதுகுருவாகிய வியாழபகவான் நாகநாட்ட டைக்காப்பாற்றிவந்த நான் அவனாகேன் ஆங்காங்கு செல ஒங்தோறும் பின்னர்சென்று நாக்கானது வறண்டு உளந்தடு மாறிச் சேளையோடு சேவகஞ்செய்யுஞ்சேவகன், இத்தகைய கொடிய கண்மங்கள்பொருந்த நவிகின்றேம் என்செய்வோம் எங்களையெல்லா நல்வழியிலுச்சீலிக்கும்படிசெய்குவாய் என்று

இருகண்களிலும் நீசொரியநின்றனன் இரணியகருப்பனுகிய பிரமன் இவாகட்கெல்லாம் இனிதுவசனஞ்சொல்லி அனுப்பி விட்டு மாற்றுநே அநதப்புரததிற்சென்று மொழிகுவா சரஞ்சந்தேநுவில்லாத சருகுகளையுண்டு இனிய யோகஞ்செ ய்துகொண்டுவாழும் வீரமிகுநத முனிவாகளது பெருமை பொருந்திய மனததிலுள்ள தவவலிமைகெட வகற்றி அம்மு னிவாகளை அழிய மாதாகளோடு சேர்ப்பிக்கு மாட்சிமையை யுடையவனே! கேட்பாயாக, அதிக ஆற்றலையுடைய தாருகா கூரையழிக்கும் வல்லமையுடையவர்கள் சந்திரசடாதரஞ்சிய சங்கரன் அருளு மினையகுமாரராகிய வேலாயுதக்கடவள்ளலா மல் இவ்வுலகில் இதுகாறும் பிறநதவர்களுமில்லை, இப்போது பிறந்திருப்பவர்களுள்ளு மில்லை, இனிப்பிறப்பாகளுள்ளுமில்லை, அததையை குமாரகடவளவதரிக்குங்கொள்ளக்கரு எது நகில்லை, வண்டுகள் ரீங்காரஞ்சிசெய்யப்பெற்ற மாலையணிநத கூந்தலைவாய்நத அம்மையாராகியபாவதி மேருசாரவில் தவஞ்ச செய்கின்றார்கள், மழுவாளியாகிய மகாதேவர் கைலையில்யோகத தில் வீற்றிருக்கின்றார், தேவர்கள் பூனைவாய்ப்பட்ட கிளிகளைப்போல அவுணர்களாலே அவதிபடுகின்றனா, மூவர்கட்குமுத ஸ்வஞ்சிய மூர்த்தி உமையாளைமண்டுது தேவரிடுக்கண்களைத் தீர்த்தருளுஞ சேவ்வேளாகிய சிவசப்பிரமணியக்கடவளைத் தரும்படியான முயற்சியைச் செய்யவல்லார் யாவரிருக்கிறார்கள், இன்பததினைப் புட்பாணவகளாலுண்டாககுந தலைமைத் தன்மையைவாய்நத உன்னேலல்லாது வேறுயாருண்டு, சததித தூப்பெருகி இருகரையும்புரள வலைகளைமோதியோம் நதியா எது, இளமையாளகண்றுக்குட்டி அலருமபடித்தாய்ப்பசுவையாட்டதுக்கொண்டு போம்போது அதனைத்துக்காமல் கரையி விருந்து வேடிக்கைப் பாத்துக்கொண்டிருக்கிறவர்கள்யாவரு

## இரதியருசனைச்சருக்கம்.

கா.ஈ.

கரும் பாவமுண்டாகாது. அவ்வெள்ளத்திற்சென்று அதனைத் தடுத்து மீட்டுக்கொண்டுவருஞ சத்தியினைவாய்ந்தும் அஙவு னஞ்செய்யாது கறையிலே சம்மாயிருப்பாகளே யாமாயின் அவாகளையே பாவமடையும், பெருத்துத் திரண்பெரங்து ஞளி சாசிபொருந்திய முததுமாலைகளைத்தரித்து இனைந்து, குவிந்த தனங்களையுடைய மாதாகளையும், ஏழைக்கப்போலுங் திரண்ட தோள்களையுடைய புருடாகளையும் ஒன்றாய்ச்சோப்பித்து அவாகளுக்குக் கலவியினைவிளைக்கும் வல்லமை உன்னிடத்திருப்பதால் கரும்புவில்லினையுடையகாமனே! உன்னையே துனப மடையும், ஒளிபொருந்திய வண்ணத்தினைவாய்ந்த கலைகளே இங்கூடிய வெண்மையான சந்திரனைக் குடையாகக்கொண்ட மனமதனே! தேகமெடுத்ததினாலுண்டாகிய பிரயோசனமறி வடையோககுண்டாகிய துனபத்தினை நீக்கி உதவிபுரிவதே பெருந்தவமாக்கும், தேவர்கட்டுகுதவிபுரிதலெவருக்குக்கிடைக்கும் அத்தகையதுனக்கே கிடைத்தது ஆகையால் அதிசீக்கிரமாயங்குது உன்சேனையோடு சென்று பாவதபுத்திரியாகிய பார்வதியாரை மணக்க அரியதவததி வெழுந்தருளியிருக்கும் பெருமான் திருவருவில் கரும்புச் சிலையால் ஜூங்களையிர யோகித்து வருவாயென விடைகொடுத்தனா.

எமதுபெருமான் யோகங்கூடியிருந்த அச்சாரவில் தேவர்களெல்லாம் மகிழ்வடையவைம், அதிகஷூக்க, தோடுசென்ற மன்மதன் அருள்தாங்கி முன்னேக வாசனைங்கப்பெருத வசந்தகாலம் வந்தது விருட்சங்களுங் கொடிகளுஞ் சருகுகளையுதிதாத துவிட்டு மெலவியதளிர களைப்பரவச்செய்து மொக்குக ஞாகப் பசியதேன்கள்சிந்த நறுமணத்சோடு மலாக்களெல்லாம் வெப்பக்கங் களிலுமண்தன, மந்தமாருதக காற்றுனாது சுலை

களிலுள்ளாந்திரபேடிடங்கு அதிகசிதளத்தோடு பலமலர்களினின் றஞ்சு சிந்துமகரநதப்பொடியளாவி மெல்லமெல்ல அந்திவண ணன் அருகில்வங்கு சோந்தது, புட்பங்கள்தோறும் வணடுகள் தேனைக் குடிததுப் பெட்டை வணடுகளுடன் கலவிசெய்து ரீங்காரருசெய்யுங்காட்சிவாய்ந்தன, இலைகள்மலிநதுகிடக்கிற கிளைகளிடத்துத்தங்கி குயிற்குலங்கள் கூலியார்த்தன, படை யெனச் சொல்லப்பட்ட மாதாகள்பலா வளையல்களை யணிந்தத் தங்கள் கரங்களிலேநதும் வீணைகளினிடத் துண்டாகிய வோ கையும், தங்கள் கண்டத்தினின்றுவரு மோகையும் ஒன்றே யென்று சொல்லும்படி பாடினார்கள், இடைகளானவை துவ ண்டு துலங்கப் பலமாதாசள் இங்கிதத் தோடாடினாகள், இசு சமயத்தில் மன்மதனானவன் பகுசபாணங்களை விலவினிடத் தேற்றிச் செய்ம்வாயந்ததென்றுங்கி கண்ணுதறகடவுளின் மீறு பிரயோகிததுவிட்டனன், மதுபொருந்திய துளபமாலை யினையுடய விஷஞ்சுவையும் தாமரை மலரிவிருக்கும் பிரம ழையு மற்றத்தேவர்களையும்நிமிடத்தில் அவர்களமனதமாற்றி வாட்டு கடுதொழிலினைச்செய்யுங் காமவாளியானது சந்திர சடாதாராகிய சாம்பசிவன் திருமேனிமேல் தாக்கியபோது தாமரைபுட்பததிற்குமுன்னே மற்றகுளிச்சிபொருந்திய புட்பாகள்போலாயின, யாதொருவிகாரத்தினையுஞ்செய்யாது அவ் அம்புகள் அழித்துவிட்டனவேயாயினும் அகாரவாச்சியனுகிய அமலரை அதிக கருதத்தோடு வெல்லும்படி நெருங்கியதால் தனதுகெற்றிக்கண்ணினால் மகரக்கொடியினையுடைய மன்மத ழைப்பாததனர், அண்ட்கோடிகளையெல்லாம் அரைக்கணத்தள விலழித்திடத்தக்க நெற்றிக்கண்ணுக்குமுன்னாம் நிற்பவாயாவா கொழுந்துவிட்டு எழுகின்ற அக்கினியின்மேல் நெருங்கிலீழுந்த ஸயைப்போல காமவேந்தன் வெந்தனன், பெண்ணினைப்

புணாந்தானென்றும், பின்னைகளைப்பெற்றுனென்றும், கங்கை யெனலுமாதைத் தலையிற சமந்தானென்றும் சிவபெருமாலு ணமையினையறியாது பிதற்றி இகழ்ந்தவாகள்வாயில் புழுதி யடைய அண்ணலாகிய காமன் வெந்துவிட்டதை யறிந்தனா அக்காலத்துச்சிலமாதா தங்கள்கூடத்தோடுவீண்சோநதுவிட அதிவேகமாகவோடினா, சிலமாதா அழகியதங்கள் நெற்றிகளில் வியாவையரும்ப ஜயகோ! ஜயகோ!! என்றா, சிலமாதா தங்கள் மழலைச்சொல்துமாற மணமீதுவிழுந்தார், சிலமாதா வே வகைப்புவியினைக்கண்ட ஆட்டினைப்போலபயந்து நடுங்கினர், அநாதியே ஆஸ்மாககளிடத்திருக்கிற ஆணவமலம் மாய்ந்த வுடன் அவ்வாணவத்தாலாகிய காரியங்களைலாஞ்செயலற்று ஒழிந்தாலென்ன சம்பராரியாகிய மனமதன் சாம்பலானவுடன் தென்றற்காற்று தனசெயலினின்று நீங்கித் தேயந்தது, சிவபெரும்கள் நெற்றிவிழியால் சித்தசனுகிய மனமதன்வெந்ததை யறிந்தப்போதே தேவாகளைவலாம் இனியென்ன செயவதை ஏற்று தங்கள் புத்தியழுயிரும் வெந்தனர், இதனையறிந்ததிற்குத் தேவியானவள் எனலுமியாததலைவனே! தலைவனே!! என்றற்றி இரத்தினங்களிடைத்ததூபாணமானவையானைதந்தத்தினையோ ததமூலைகளினின்றுநீங்க, பொருந்திய புட்பமாலைகள் மெல்லிய கூந்தலோடுசோர, கரங்களிலணிந்த வளையல்கள்சிந்த கவி மூந்த பூங்கொத்துகளையுடைய வொருகொமயினைப்போல பூழி யில் விழுந்தனள், அழகிய கைகளிலேயிழுந்த கடகங்களைக் கழற்றிப் பூழிபள்ளமாமபடி பலதரம் விசினள், சுருணை படுத னள், புரண்டனள், வாயவிட்டலற்றனள், விளக்குவாததியினின் றஞ்சிகதுமெய்போல கணகளினின்றும் நீாததுளிகளைசிக்கி தேகத்தின்மீதிருந்த புழுதியைக்கழுவினள், பெருமூச்சவிட்டனள், உள்பதைப்பதைத்தது ஒடுங்கிச்சோந்தனள், முலைக

கண்களசிவக்கும்படி அடித்துக்கொண்டனள், வயிறுவீங்கும் படி அழுத்தினள், இரண்டுகைகளையுமடிக்கடி நெரித்துக்கொண்டு கூங்கலும், கரங்களும், கண்ணீரும், பூமியில்துழாவுமுகமவாடித தவித்திட்டு என்னாருயிரே! யெனகணமணியே! மெனக்கோரருந்துணையே நின்னுடைய ஆதரவாலே உயிாவா முதலன்றி வேறுதுணையில்லாத அடியாளுக்கு நின்னுருவதது ணைக்காட்டாது பகைவரைப்போலவே கைவிட்டனை அவலமா கிப நிலைமையிலென்னை விட்டுவிட்டு, அன்னைய! அன்னைய!! நீ யெங்குபோந்தனை ஓராயிரங்கணன்னுகியதேவேந்திரன மாறு டலம்பெரங்கசெய்ததும், பிரமன் தான்பெற்றபெண்ணின்மீது இச்சைவரசசெய்ததும், விழுஞ் சுகொட்டில் பைத்தியமபிடி ததலையுமபடி செய்தது முதலாகிய நினது வலிமை சிவபெரு மானிடத்துச்செல்லுமா! அவர்பாலுன்மாயமென்செயும், மெல விய பஞ்சணையில் நின்னேறி கலவிசெய்து விளையாடுங்காலத நுச் சந்தோஷமிகுதியினுலே பூஞ்செண்டினையெடுத்து நின் மாபின்மீது ஏறியேனே, புட்பமாலையினையும் நினது மேல் விசேநே, அரைஞாணக்கொண்டும் நினது கரங்களைக்கட்டே னே, ஊடலால் கோபித்துச் சின்னங்கியகாலத்தும், நீக்குவத நகருமையாகிய நினது இனிமையாகிய மொழியாலே பொருந் திடுத்துதும் வாடி நீங்கக்கோபித்துக் கொடுஞ்சொல்லைப் பிர யோகித்துமறிப்பேனே, எனது கண்களானவைசிவகக உணை யொருநாளும்பாரேனே, நாமிருவருங் கலவிநடத்துங்காலதது வேயும் உதனுக்கு உள்ளக்குறிப்பிலாதபோது உண்ணைகளின் ஸிக்கடித்துப் புடைத்து இருக்க நல்லவிளையாட்டுகளையுஞ்செய்ய நினையேனே! அவற்றுள்ளுமேதாகிலுங் குறையுன்டெ னின் பொறுத்துக்கொள்ளாமல் என்னைப்புறத்தேதள்ளி என் ஜைவிட்டொளித்துக்கொண்டு தளாகின்றவளாகிய வெனக்கிர

ஙாகாதிருப்பதுதகுமோ! இதுதகுமோ! கலவிததொழிலிலேயும் எனது கலைகளையும் அணிகளையும் உமது கைகளால் நன்குதிருத்தி என்னுடன்கூடி ஒருசனமேனு மென்னைவிட்டுப்பிரிதற்கிசையாத கோமானே! இப்போது சுழன்று பூமியின்மீது கூசதலவிழுந்து சிக்குண்ண ஆபரணங்களைல்லாமழிய புரண்ட மூம் நிலைமையையுடைய அடியாளிடத்திரவகாத நிலைமை உமகு வந்ததெனனே! என்னே!! இதப்பிரகாரம் இரதிதேவீயானவள்மெலிந்து உயிரா மூழுதமொடுக்கி மேம்பட்ட தனது மெய்ச்சோ முழுவதுங்களும் இரங்குக்கிறபோது நாரதமுனிவரங்கெழுந்தருளிய மாததிரத்துத் துக்கமென்னுஞ் சேற்றிலழுந்திப் புதையுண்டுகிடந்த நெஞ்சமானது வல்கொண்டெழுமாரனமனைவி யெழுந்து வணங்கின்று பெருகிய துனபததிலழுஞ்சிக் கூக்குரவிடவு மரங்களைல்லாம் முருகி நீராகி யோடலுற்றன, குருகினங்கள் கண்ணோவாரங்குவகின், பசிய புல்வினைக் கறித்துக்கொண்டிருந்த வாயினையுடைய மானினமயங்கி னின்றன, இவங்னம் விமயிவிமயி பெருமூசசெறிந்து பற்றிப்படாவதற்கு ஆகாதறவில்லாத ஓரொட்டியினைப்போலத்தவித்து ஒருஞ்சைப்பற்றியெழுந்து மலரினது மொக்கையொத்து விளக்குந் தனது தனவுகளினமீது கண்ணோ மேகம்போலச் சொரியப்பொழுது னின்றனள். இவ்வாறு னின்றவள்முகததைகோக்கி நிரமபிய கருணையுண்டாக நல்விசையோடுங்கூடிய வினையில்வல்ல நாரதமுனிவரானவர், மூங்கிலைநிகர்த்ததோளினையும் வாசனைகமழுங் கூங்தவினையும், சிவந்தவாயினையும், வளப்பமிகுந்த தனங்களையும் வாய்ந்த இரதியைத்தேற்றி உரைக்கவாரம்பிததனர், மதனங்மனைவியே! ஊழ்வினையானது அனுபவித்தாலன்றி யொருக்காலுமொழியாது இஃதுணராமல்வீணே துன்பத்தால் கைவதேயல்லாமல் வேறுபிரயோசன

மிலலை. உனதுநாயகனுக்குப் பிறவிழுன்றுண்டு. பார்வதியாரைப்பாகத்திறபெற்ற பரமசிவனிடத்திலொன்று, துளபமாலைதொங்கப்பெற்ற கண்டத்தினையுடைய கமலகண்ணனிடத்திலொன்று, விஷ்ணுமூததியாலவந்த விநததேகநதானிப்போது அழியப்பெற்றது, மற்றோபிறவியுஞ்சொல்லுகிறேன் கேட்பாயாக, யாதவாகுலத்திலே கண்ணனென வவதாரஞ்செயயப்போகும் விஷ்ணுமூதத்திக்கும் உருக்குமணிதேவிக கும் புத்திரனுய்ப்பிறநது பிரததியுமனனென்னும்போபெற்று வாழ்வன, நீயும் பிரமனது சாபததால் சமபரனென்னு மனையிறபிறநது அவனுக்கு மனையாய் வாழ்வாய் உனதுநாயகனுக்குவந்தவினையினது உண்மையையும் விரிப்பேன்கேட்பாயாக.

முன்னெருகற்பதத்தில், பரவிய பலவிதமாகிய விரததி னங்களைவாரி நெருங்கியெழுங்குது பாய்கின்ற காவிரிதீரததின் வடகரையில் நீர்முகங்கு மேகங்கள்தங்கப்பெற்ற வராகவரைச் சாரவில் எம்புரமென வோர்க்காருண்டு அங்காரில் நினதுநாயகன் சுந்தரனென்னுமோரரசனுய்ப்பெருவலியினுலும், பேரழகினுலும், எப்பொருளினையு மிரவலருக கிள்ளையென்றுதொடுப்பதிலும் பெயர்பெற்று விளங்கிக்கொண்டிருந்தனன். அத்தகையோன் பேரழகினுக்கமைந்த பெருவனப்பினையுடையவளாய்ப்பெருங்காதலுடையவளாய, இலைநத்திறுக்குக்கத கற்பினையுடையவளாய இரதியென்னும்பெயரைவாய்ந்த நீமனையியாயினை, நீங்களிருவீரும் இருத்தைப்பட்சிய னெருயிபோலப்பொருந்தி வாழ்ந்துகொண்டிருக்கிற காலத்தில் இளவேனிற்பருவம்வர அக்காலத்தில் நினானேடு கலவிததொழிலசெய்யும்பொருட்டு ஓர்சோலைக்கேக வன்னினன. காவிரியாற்றின் மணல்பரங்கு அழகுமிகுந்து உள்ளிடமுழுதும் பூவினின்று

சேள்ளுளிசிந்தப் பூந்தாதுகள் பிரகாசிக்கப்பெற்ற பூவிதழ் கள்பாவ மாவகுயிலசளினகுரலுண்டாகுஞ் சோலையினையடாந் தோகள், அதிக விசையாயவருங் காவிரிநதியின் மெலவிய மணல்சோநதகரையில கையினிடத்துச்சிலைவளைத்து அம்புபி டித்து அதிக அனபுகரைந்தருகு காதலியாகிய நின்னேலுசெல் லுகையில வழியிலெதிர்ப்பட்ட பட்சிகளின்மீதும் மிருகங் களினமீதுங் கணைகளைவிட வாரம்பிததனன், அங்கனம் விடு கையில அவவன்தில அரியதவஞ்செய்துகொண்டிருந்த வொருமுனிவா வளாததுக்கொண்டிருக்கு மிகவழிகுடைய மான் கூட்டங்களுள் ஒருஆணமானின்மீதுபட்டிறநத்து, அதனின் பெர்ட்டைமானுனது கணுக்கலங்கு நெஞ்சுலையவோடித தன் ஜெவளாககு முனிவாதாளில விழுந்து கணனோசிந்த வழுது மெயக்குலைய பெருந்துயரவகொண்டு நின்றது, அதனேகண்ட அப்பெருமுனிவா தானுந்துககங்கொண்டு அதன்கண்ணீரை த்துடைத்துத் தேகததைத் தடவிச்சொல்லுவாரா, எனது அருமைப்பிள்ளையைப்போல மிகக வாசையால்வளர்த்த மான்களி லொன்றைக்கொன்று மற்றென்று இவ்வாறுநடுங்கத் துன்பம் புரிந்தவன் உடனே சாம்பலாய்ப்போக்கக்டவன், அவன் இல்லறத்தினுக்குத் துணைவியாகிய அவனமைனவில் இப்பெட்டை மானபட்ட துயரத்தினைக்காட்டிலு மதிகதுன்பத்தினை யடையக்கடவளைன்று சபிததனன், இதைக்கேட்ட சுந்தரனைனாலுமரசன் மிகத்திடுக்கமுற்று அமருனிவரை அடைந்து மிகபத தியோடு திருவடியினைத் தொழுதுப்போற்றி பஞ்சேந்திரியங்களையுக்கெடுத்த முனிவரே! நினதுமானைனவறியாது தீங்கு செய்தனன், சிறியனேன மடமையாற்செயத பிழையின மாற்றி நினதுசரணமடைந்த வெனக்கு நினதுசாபம் பற்றுதி ருக்கும்படித் திருவளம் செய்யவேணுமென் றிறைஞ்சினன.

பத்தியோடுபணிந்த வரசனுடைய அனபைகோக்கி அவ்வுத தமமுனிவாக்டுவாராயினா.கந்தரவென்னும் அரசனே! நானிட்டசாப முன்னைவிட்டு நீங்காது ஆயினும் அச்சாபம் உனது இநதச்செனமத்திலவநதுபற்றுது, இனிமேல் நீ இலட்சமியினது கற்பததில்விஷ்ணுபிரானுக்குப் புததிரனுயக்காமனென்னுமயபெயருடன் பிறது உனது மனைவியாகிய இாதியோடு வாழ்கின்றகாலததில் பிரமனது தநதிரததினால் மகாகைலாசத்தில் எழுந்தருளியிருக்கின்ற ஸ்ரீகண்டபரசிவப்பிரபுவினமீது புட்பாணததைப் பிரயோகித்து அவாடெற்றியிலிலகும் திருநேததிரத்தால் நீரூகிவிடுவை உனதுமனைவிஅபபோது மிகுந்த துனபததையடைந்து பின்னாபற்குனிச்தியில் ஸகானஞ்செய்து திருமூலநாதரை வணக்கிப் பூசனைபுரிந்து உனைனெயழுப்பி உன்னேடு சுகமாக வாழ்க்கதுவருவளன்றனா.

இநதப்பிரகாரமாக பூர்வத்திலேயே ஏற்பட்டிருத்தலின் நீதுன்பழுந்தறை இரதிதேவியே நினதுநாயகனை யடையவிரும்பினால் சிவபூசையே செய்யவேண்டும், அப்பூசைக்கிரங்கி உனக்கின்பம் கொடுக்கத்தகுந்தவர் திருமூலநாதரன்றி இவ்வலகில் வேறுயாருமில்லை அவரொங்கே யெழுந்தருளியிருக்கின்றூறெனில் பசியதிகாக்கீல்சானின்ற சலங்கிறந்த பற்குனி யென்னு நதித்ரததில் உலகமெலாங் தொழுதேற்ற விசேஷ வாசனையை வீசிக்கொண்டிரானின்ற விலவவனமொன்றுண்டு, அனேகமான வரங்களைக் கொடுக்கத்தகுந்த பற்குனிச்தித்ரத்தில் திருமங்கலமென்னுந்தலமும், பிரமனைழுந்தருளியிருந்து மகததினைச்செய்து தன்மீது கோபிததிருந்த கலைமாது நதிருபமாய்வர மகிழ்ந்து படிநத காயததிரிந்திக்கரையிலுள்ள அன்பிலாலத்துறையும், வில்வவனமு மிகச்சிறப்புற்றன, திரு

மங்கலத்தில் இலட்சமிதேவி பூசித்துத் திருமாலினையடைந்தாள், திருவாலத்துறையில் சரசவதித்துசித்துப் பிரமணையடைந்தாள், அவற்றின் மதத்தியினவிளங்குவ கூவிளங்கரையடைந்தாள் என்பதை பொறுத்து நாயகனுகிய மன்மதனையடைதற்கையமில்லை, கொன்றையினிடத்தும், கூவிளத்தினிடத்தும், இவிங்கத்தினிடத்தும், குருவினிடத்தும், சிவயோகியரிடத்தும், சிவபெருமான நிலைபெற்றவிளங்குவரென வேதமுரைக்கும், அநதகொண்றையும், கூவிளமும், இவிங்கமும், சிவயோகியரும் ஒன்று பொருந்தி விளவகுவதாகிய கல்யாணபுரத்தின் பெருமையை யாவரெடுத்துப்பேசவா, வடக்கே கயிலை மந்தர கிரிமுதல தெறகே சமுத்திரமீருக மதத்தியிலுள்ள பூமியில் எழுந்தருளியிருக்குஞ் சுயம்புச்சிவவிவகஸுரத்திகள் பலவற்றி இன்யும் பூசைபுரிந்த பயணகளைல்லாங் குற்றமில்லாத வில்வவனத்திலெழுந்தருளியிருக்கின்ற சுயமபுஸுரத்தியாகிய சிவபெருமானைப்பூசைக்கினா வந்துவிடும். அதிபாதகம், மாபாதகம், உபபாதகமுதலிய செய்வோர் அவற்றினுக்கு வெங்வேறு பிராயசகித்தஞ் செய்யவேண்டுவதிலை, நதியணிகத நம்பஞ்சியதிருமூலநாதர் திருத்தொண்டுகளிலொன்றே போதுமானது. வேதங்கள் முழுங்கிக்கொண்டிருக்கும் பூவாளுரில் விளங்குஞ்திருமூலநாதா பெருமைகளை வேதங்களினுலேயும் எடுத்துச் சொல்லுவதற்கு அருமையாயினும் ஆதிபகவனுகிய அரான் அருளோயெளிதிலைடைதற்குரிய செங்கெந்தியோதும் நிலைமையினையடைய மந்திரமொன்றுண்டு அதனையரப்பேன் இரதிதேவியே கேட்பாயாக.

அமமகாமநதிரமானது பாவங்களைப் பரக்கடிக்கும், நோய்களை நொறுக்கும், துஷ்டப்பேப் முதலியவற்றைத்துரத்தும்,

புனதெய்வளிலைமைகளைப் போக்கடிகரும், செல்வமனத்தையுஞ்சீசர்க்கும், வானோக்கியைவழங்கும், அருளையடையசெய்யும், சிறந்தமோட்சத்திற்சோக்கும், அமமந்திரம் வேதங்களின்மூடிவாகவிளங்கும் உபநிடதங்களின் சாரமாய், அனேகமான பிறவிகளில், தவங்கள் செய்யபவாகட்கே உபதேசிக்கப்படுவதாய், சகலசித்திகளையும்கையைசெய்வதாயவிளங்கும். தேவாகட்டகெல்லா நாயகமாகவிளங்கு மகாதேவனைப்போல, மந்திரங்கட்டகெல்லா நாயகமாகவிளங்குவது பஞ்சாட்சரமந்திரம் அப்பஞ்சாட்சரததோடு பிரணவததைக் கூட்டியாருக்கிப்பிராமணராதிமுகருலத்தினாகன் இரகசியமாகசெபிப்பா. குத்திராகளும், மழலைத்திருசொற்களைவாய்ந்தமாதாகளும், பிரணவததினோங்கிஜூநதெழுத்தினையே உச்சரிப்பா. இத்தகையமந்திரததைசாற்றுவேன பரிசுத்தமுடையவளாய் வருவாயென்றனா கேட்ட இரதிதேவியானவள் அதிசிக்கிரமாக குளிராநதசலத்தில் ஸநானஞ்செய்து வந்தனள், வகதவுடன் புண்ணியத்தினையே வளாப்பதாகிய திருந்றினையும், உருத்திராடசததினையும், வீணையிலவல்ல நாரதமுனிவா கொடுத்துத் தீட்செய்து பஞ்சாட்சரத்தினையும் உபதேசித்து முறையே அவற்றின்பெருமைகளை யெத்துச்சொல்லுவர்.

மன்மதனின்மைனைவியே? இவ்விப்புதியானது பவரோகங்கிருமல் அருமருங்தெனப்படும், இது வைத்திகவிப்புதியென்றும் கைவிப்புதியென்றும் இரண்டிலீதமாம். வைத்திக விப்புதியானது வேதத்திற்சொன்னபடி யாகததில் விளைவிப்பது இதுபுததியொன்றினையேயளிக்கும், கைவலிப்புதிஆகமத்திற்சொன்னபடி அக்கினியாலவிளைவிப்பது, இதுபுததியினையுமத்தியினையுமளிக்கும். இச்சைவாந்துகறபம், அனுகறபம், உபகற்பம், அகற்பமெ

ன்று நால்வகைப்படும். கற்பமுடிக்கும் விதமாவது, கண்ணிலூத் தாய், கொடுவையில்லாததாய், கிழமில்லாததாய், சினையில்லாததாய், வால் செவி குறைவில்லாததாய், மல்டில்லாததாய், மலமுண்ணத்தாய், கன்றீன்று பதினைந்துநாளுக்குட்பட்டதாய், கண்றிழந்ததாய், குருடாய், செவிடாயுள்ளதீங்குகளில்லாத பசிலினைத்தேழிச் சமபாதித்து, பங்குனிமாதத்து நெல்வின்வைக் கோலீமேயச்செய்து, காலையிலெழுங்கு அனுட்டானமுடிதது கெகாணடி, தொழுவததிற்கென்று பசுவின்மீதுசாலிததிரியென்று மந்திரத்தால் சந்தனமுமலாக்குஞ்சாததி, தூப்திபவகொடுத்து, அளங்ம்பாகிலை நிவேதித்து, பசுவைப்பணிந்து அருச்சனைபுரிந்து, மந்திரநூற்செபித்து, பருவம், அமாவாசை, அட்டமி, சதூததசிகிரணமறினனகாலங்களில் அப்பசுவின்கோமயத்தைத்தாமரையிலையில்லாவது, பலாகிலையிலாவதுதாங்கி யோனியிறப்பாது, சததியோசாதமந்திரத்தாலேற்று வழும்பினைத்தள்ளி, கவவியயபெய்து, கோரமந்திரத்தாற்பிசைந்து, புருடமந்திரத்தாலுருட்டி, ஓமததிற்பதழியோடிட்டு, அகோரமந்திரத்தால் விளைவித்து, பாகமுற்றபோது, அசானமந்திரத்தாலெடுத்து, நூதனவஸதிரததில்வடித்து, சங்கு, பொன், வெள்ளி, தாமிரம, மண், சுரை, பிததளையிப்பாத்திரங்களிலவைத்து, பஞ்சாட்சரதியானஞ்செய்து, பஞ்சபிரமந்திரத்தால் சடங்கஞ்செய்து, வியோமவியாபியென்னு மந்திரத்தால் ஆகமவிதிப்படிசெபித்து, சண்பகம், கேதகை, பலாசம, புன்னுகம், சிறியசண்பகம், தாமரை, துளசி, பத்திரி, கருப்பூரம், வெட்டிவேர், விலாமிசசை, மலவிகை, தக்கோலம், நாய்குவி, தருப்பையினுளி யிவைகளின வாசனையையேற்றி, சதயோசாதமும், ஈசானமுஞ்செபித்து, காயத்திரிவிளைபிப் பூமியில் வைத்து, குட்டிக்கொண்டு, வாய்பொததி, அவகுண்டனம்

பண்ணி, அத்திரதெரிந்து, தேனுமுத்திரைமுதலாகசெய்து, சிவமங்கிரமுச்சரிதது விபூதியினையெடுப்பா. இது உத்தமவிதியாம் இதுநிறக.

உற்பன்த்தொடு அன்றெடுத்த கோமயததை அன்றேயுருட்டியாககிணும், உலர்த்தியபின்னாககிணும கற்பமென்றேபொயாபெறும், இரண்டாவது அனுகற்பமாவது சித்திமாதத்தில் வனங்களிறசென்று உலாநதுகிடக்கின்ற சாண்டதைக்கொண்டது இடித்துப்பஞ்சகவ்வியம்பெய்து முன்சொன்னபடிமங்கிரங்களால் விளைவிப்பதாகும், மூன்றாவது உபகற்பமாவதுகாட்டிலுளவுலர்ந்த சாணங்கொணர்ந்து கோசலமாத்திரம் பெய்து முன்சொன்ன ஆகமவிதிப்படி விளைவிப்பதாகும், நான்காவது அகற்பமாவது வனங்களில் இயறகையாய் அக்கினியில்வெந்து வீழிந்துகிடக்குஞ் சாம்பலைக்கொணர்ந்து பஞ்சகவ்வியமபெய்துமங்கிரங்களாலுருட்டி வைத்துக்கொளவது, இரதியே இத்தகையவிபூதியிலொன்றையணிந்துகொள்க்கடவாய்.

உருத்திராக்கமணியானது நமது சிவபெருமானது திருநேந்திரங்களிலிருந்து உண்டாகிய அருட்கண்ணீரின சொருபம், இது பலமுகங்களோடுகூடிவிளகும், ஒறுமுகம் சிவசொருபம் இது பிராமணாக் கொன்றபாவததைப் போக்கும், இருமுகஞ் சிவசத்தி இது பசுவைக்கொன்றபாவததைப் போக்கும், மூன்றுமுகம் அக்கினிசொருபம் இதுமாத்தாக்கொன்றபாவததைப் போக்கும், நாலுமுகம் பிரமணசொருபம் இதுமனிதனாக்கொன்றபாவததைப் போக்கும், ஐந்துமுகம் வாயுசொருபம் இதுநீசுபுணர்ச்சியின் பாவததைப் போக்கும், ஆறுமுகம் சுப்பிரமணியக்கடவுள்சொருபம் இது பிரமகத்திப்பாவததைப் போக்கும், ஏழுமுகம் ஆதிசேஷுசொருபம் இது பசுவைக

## இரதிபருச்சனைச்சருக்கம்.

அக

கொன்றபாவததையும், பொன்களவாடிய பாவததையும்போக்கும், எண் மூடம் விடாயகசொருபம் இதுகுருபத்தினியைப் புணாங்த பாவததைப்போக்கும், ஒன்பதுமுகம் வயிரவசொருபம் இது பாமடுகளைக்கொன்ற பாவததைப்போக்கும், பத்துமுகம் விட்டுநூல்சொருபம் இது பேய்பூதமாதிகளால்வந்த பயம்போம், பதினெட்டுமுகம் பதினெட்டுமுகத்திரசொருபம் இது அசுவமேதமாயிரஞ்செயத் பலனைத்தரும், பன்னிருமுகம் இது துவாதசுகுரியாசொருபம் இது அசுவம பசு முதலிய தானங்கொடுத்த பலனைத்தரும், பதினாறுனருமுகம் முருகன்சொருபம் இது சகலசயங்களைக்கொடுக்கும், பதினான்குமுகம் சிவசத்திரசொருபம் இது பதமுத்திலைபத்தரும், பதினான்குமுகம் நாதசொருபம் இதுகிடைப்பதுஅரி துகிடைத்தால் கண்டத்தி வொன்றுதரிக்கிள் இது முததியினையேகொடுக்கும், பதினெந்துமுகம் விந்துசொருபம் இது சாயுச்சியத்தினையேபயக்கும்\* உருத்திராட்சதைக்காணின் பிரயோசனபலன் இலட்சம், பரி சிக்கில்பலன்கோடி, தரிக்கில்பலன்ஆயிரங்கோடி, கண்ணேரமாயினும் நாய்க்குத்தரிக்கில் அது நறகதி யடையுமெனில் மனிதாதரிக்கில் அவாகளடையுமபலன் இவ்வளவிலென மதிக்கற்பால தோ உருத்திராட்சந்தரியாது சிவலாயஞ்சென்றிடினும், சிவபூஷசசெயதிடினும், புண்ணிய தோததங்களில் ஸ்நானஞ்செய்யினும், பிரயோசனபப்பாது, உருத்திராட்சந்தரியாது தன்னைச்சைவுவென்று சொல்லிக்கொளவது கழுத்தில் மாவகலியமின்றித தன்னைச் சுபமங்கிலியென்று சொல்லிக்கொள்வதை

\*உருத்திராக்கமணியால் இனரின்னபாவங்கள் போமென்று இவ்விடத்தில் குறித்தது அபுததிபூர்வமாகவியற்றிய பாவங்களுக்கன்றிபுத்திபூவமாகவியற்றியபாவங்களுக்கன்று,

யொக்கும்; இரதிதேவியே யித்தகைய கண்மணியைத் தரித துக்கொள்வாய்.

பஞ்சாட்சரமானது சிவபெருமானுடைய திருநாமமாகிய கமச்சிவாயவென்ற ஜூந்தட்சரங்களில் நகாரத்திற்றோதசததி யும், மகாரத்தில் மலமும், சிகாரத்தில் சிவமும், வகாரத்தில் அருளும், யகாரத்தில் ஆன்மாவு நிற்கும், இவ்வைநதும பதி, பச, பாச மூன்றிலடங்கும், எங்னனமெனின் சிவ்வும், வல்வும், நவ்வும் பதியின்கூருகிய சிவத்திலும், அருளிலும், திரோதசத தியிலுமடங்கும், யகரம் பகவிலடங்கும், மகரம் பாசத்திலடங்கும், அஞ்ஞானமாகிய மலமும் அதனேடுகடியிருக்கப்பட்ட திரோதானசததியும் ஆன்மாக்குப்பொருங்தாம ஓங்கும்படி சிவமுன்னுகவுச்சரிததால் திரோத மொருபாலும், அருளுஞ் சிவமு மொருபாலுக், முன்பின்கூழ்ந்துநிறக நடுநின்றது ஆன்மா, அப்போது நவ்வாகிய திரோதசத்தியும், மவ்வாகிய மலத தினமேலீட்டைநீக்கி யருளாககின்று பிரகாசிக்கும மலததினி னறு மீளவிட்ட வல்வாகிய வருள் சிவ்வாகிய சிவததையும் தாராநிற்கும், பின்பு மலபாகம்வந்த யவ்வாகிய ஆன்மா வகாரமாகிய அருள் தாரகமாகச்சென்று அநதச்சிகாரமாகிய சிவத தோடுங்கூடி யிரண்டறநின்றனுபவிக்கும். இரதிதேவியே யித்தகைய பஞ்சாட்சரததை உச்சரிப்பாய. என்று இந்தப்பிரகார நாரதமுனிவாசோஸல் அவா அருட்டிரததைதோக்கி இரதி தேவியானவள் மிகவுக்தாழ்ந்துவணங்கி தேவரீசெயத இத்தகைய வதவிக்குக் கைம்மாறு எளியாள் என்னசெச்யப் போகிறேனென்று தாழ்ந்தளள். அவ்வாறுவணங்கிய இரதி தன்னை மாதவனேக்கி மாதே! வசந்தனேடு நீழுவானுரையெய்ய திப் பெருமாட்டியாரோடு எழுந்தருளியிருக்கும் பெருமானைப் பூசனைசெய்யின் உனது கணவனையடைவாய் என்றுசொல்லி மகற்றங்தனர்.

பின்னர் இரதிதேவியானவன் அவ்விடம் விட்டுங்கி, ஆகாயவழியாகச் சென்று, மூவாளூலாயடுதது, பற்குனிஸ் தோய்க்கு வெள்ளொவல்திரம்தரித்து, விழுதிசன்னித்து, உருத்திராட்சகண்டியைக்கூண்டு, துதிப்பதறக்குமையான பெருமானது பஞ்சாட்சரமங்திரதியானம் நாவாச்செபித்து, திருவடியைச்சிங்கித்து, மெள்ள மெள்ள எதிக்கரையினின்று நிங்கி, சிலாலயத்தையணுகி, சங்திரமண்டலத்தை அளாவும்படி மணிகளாலிமூக்கப்பெற்றிருக்கிற கோபுரத்தைவணங்கி, ஆலயத்துட்புகுது, கிரமப்படிவலஞ்செய்து, மூவுலகமும்வணங்கப்பெற்ற இறையவளைக் கணகளாற்பெற்றபயனடையத்தரிசித்து, கசிநது, உருகி, கண்களினின்றும் ஆனந்தபாஷ்பம்சிங்க நின்று, பசியமாதுபாகத்தலைப்பரிந்து போற்றி, வசநதனென்பவன் எப்பொருளுங்கொணர்க்கு கொடுக்க விதிப்படி பூசையாற்றி, ஏற்றுநேரமவளையில் தியானித்திருந்தனள். பின்பு கங்குலைநிகாதத கூந்தலினையும், \*கருவிளைநிகாதத கணகளையும், திங்களைநிகர்த்த முகத்தினையும், குங்குமங்குலவிய கொங்கையினையும், கொடியையொத்திடுடையினையுமுடைய இமயவல்லியையும் பூசைபுரிந்தனள் இந்தப்பிரகார நித்தமுழுசனைசெய்து நின்மலன்மாந்திரத்தையெண்ணி, வேணிற்காலததில் அக்கினியின்மததியிலிருந்தும், மற்றப்பருவத்தில் புனவின்மததியிலிருந்தும்நோன்புகோற்ற உத்தமருணத்தினளாய் ஒழுகி, கைகளைமேலேயுயர்த்தி நிராலம்பமாகப்பொருந்தி வினையினின்றுநீகினவளாய் அரனதுபாதத்தில் மனதைவைத்த, அணங்கிலைமாரனை வேவநோக்கிய பாலநேத்திரத்தனுகிய பரமசிவனாகண்குளிப்பாத்து, திருவனததிற்கருணைபொங்க, தேவாகள் பூமாரி யிருநிலத்தைப்போப்ப இமையமாது இடபாததில் மேவ, வெள்ளொவிடையின்மீது பூதகணங்கள்குழ, இரதிதேவிகருதிய வருவததோடு காட்சிதநது நின்றனர்.

\*கருவிளையொன்பது காக்கண்டுசெடியின புட்பத்தினை.

பவளச்சடையும், அச்செஞ்சடிலப் பவளக்கொடியை வளாககப் பாய்ச்சததவழிகின்ற தண்கங்கையாகிய புனலும், அப்புனலைத்தாவிக குடிதது, அக்கினிசேததிரத்தாலுண்டாகிய தாகத்தைத்ததனிததுக்கொள்ள விரும்புமானும், கொழுந்துவிட்டெரிய செற்றிததியின் துனியிறபிரகாசிக்குக்கிலதமும், வாசனைகமழப்பெற்ற கஸ்தாரியையணிந்தாலென்ன ஆழியிலுண்டாமாலம் அடங்குமிடறும், அமமிடற்றில் விஷததையுடையவாநஞ்சுற்றமென்றுநினைத்துச்சேர்ந்து சூழ்நிதிருக்குஞ்சரபாபரணம்பூண்டமாடும், தேவாகட்கு அழகிணையும், பெருஞ்சிறப்பினையும், செலவததினையும் தனது திருமேனியைத்தரிசிததமாததிரத்துக் கொடுத்தருளுகருணையோடுங் கூடியகணகளும், மற்றெருருபக்கத்தில் பெண்ணேஞ்சு கூடியிருக்கினும் தனது வேடம்பெரிதேயெனக்காட்டச் சடையோடும் விபூதியோடும் அணிந்த தோலுடையும், பலவேற்றுன தேவாகளையும், பலவேற்றுன நல்வினைகளையும் சொல்வோமெனினும் அவையெல்லாம் ஆராயத்தகணவல்ல. பிழைக்கவேண்டுவா சமுத்திரத்தினின்றும் விடத்தையுண்ட விமலரது அழகிய வீரகண்டாமணியணிந்த திருவடியே நல்ல மோட்சவீடாகும் என்னைப்போலவந்து அடைமின்னறு சொல்வன்போல சததிக்குஞ்சிலம்பும், இவ்வாரூகவுடைய எம்பெருமான்னழிலதோன்றிய மாத்திரத்து இரத்தேவியானவனவிரைந்தெழுங்கு, சிங்கதமகிழ்க்குங்கு, கரங்கூப்பி கறுத்தகண்களினின்றுநீர்சிந்த மன்மேல்விழுங்குவனங்கிவலமவந்து ஆணவத்தின்வலிகெட அறிவோடுபோற்றினால். கரும், யாகம், யோகம், ஞானமெனுமிவற்றால்வழிபடுவோர்க்குஅவற்றின் பயனுயருகுமொருவனேசரணம், அகிலமுழுவதற்குமுதல்வனே சரணம், அரூட்செல்வனே சரணஞ்சரணமெனச் சிங்கதமகிழ ஏத்தியமாத்திரத்தில், நீலோற்பலம்போன்ற கண்க

## இரதியருச்சனைச்சருக்கம்.

அடி

ளையுடையங்கைமாது நேரோநோக்கி இரதிதேவியினதுகனிந்த பேரனபால சாற்றுங்குதிக்கிரங்கி அப்பாவைக்குச் சிலக்கடைக்கணருளவேண்டுமெனப் பாலக்கண்ணுடைப்பரமனிவேண் டினின்றூள், பகைவர்களது திரிபுரததைஅவுணர் குழாத்தோடு ஸ்ரீகப்புன்முறவுல்செய்த பெருமான்குளினாந்த புன்சிரிப்பை வழங்கி இரதிதேவியைநோக்கிச்சொல்லுவாராயினார், மேகங்கள் தவழாதபருவங்களிலேயும் குழந்த சாயலையுடைய மயிலைண்யாய் ந்தொண்டுசெய்த அன்பிலுக்கும், தூயவைந்தெழுத்தால் எம்மைக்கண்ணுவணங்குஞ் திறத்தினக்கும், காட்சிகொடுத்திட்டோம் இனிநீவிரும்புமவரங்கேட்டுக்கொள்ளக்கடவாயெனத திருவாய்மலாந்தருளினார். இறைவர்மொழியைக் கேட்ட இரதிதேவிவணங்கிச்சொல்லுவாள். பிறையும் அரவும் கங்கைப்பெருக்கும் அணிந்தபெருமானே? மறைகளைனததுமறியாளின் மலர்த்தாள் வணக்கப்பெற்ற வடியாட்கு குறைகளுள்ளதோ ஆயினும்குழக்கனே ஒன்றுவிளமபுவேண், தநதியிலலாதவீணையும், சக்கரமில்லாததேரூம், குரியனிலலாததாமனையும் போலக கணவரில்லாதமாதர்க்கட்கு இன்பமென்னவிருக்கிறது அந்தணி! அடியாள் வேட்கை தேவரீரநியாததலல் ஆகையால் அடியாரிமூத்தகுற்றமனைத்தையும் பொறுத்துக்காக்கும் ஏருணையுடைய தேவே! எனதுகணவன்தேவரீமீது அம்பைப்பிரயோகித்த கடும்பிழையை மன்னித்து, அவன்வடிவினையெழுப்பித் தரலவேண்டுமென்றனள் கருணையங்கடலாயுள்ள கண்ணுதல் பெருமான் மருமலாக்குழலாள் விரும்பிய வரததினைத் தநதோமென்றா. அதிகமங்கிழ்ச்சிப் பொங்கிப் பேரருளதிறத்தைநோக்கி இரதிதேவி மறபடியும் பெருமான்கழலை இறைஞ்சினின்றூள்.

அசு

பூவானுர்ப்புராணம்.

முனிவீர்காள்! இந்தப்பிரகாரம் இரதிதேவி பூசைபுரிந்த விதத்தைதயாத்தாம். இனிக்காமனை எழுப்பி அவன்காதலித்த வரங்களைந்து அவனைஅவன்மனைவி பால்தச்சவகையைச்சொல்லுவோமென்றனா சூதமுனிவர்.

இரதியருச்சனைச்சருக்கமுற்றிற்று

மன்மதன்வழிபடுசருக்கம்.

மேகத்தையொத்த வாசனையோடுஉக்கூடிய கூந்தலைவாய்ந்த இரதிதேவிக்கு இடபவாகனத்தின்மேல் காட்சிதந்த வாரணிந்தமுலையுமையாள மனைளனது திருக்கடைகண சாததிய மாததிரத்து அழகுவாயக்கப்பெற்ற மேலைக்கோபுரவாயிலில் மன்மதனுனவனதனதுகுற்றநிவகப்பேரழக்ஞுய்ததோன்றிதிருக்கோயிலைவலமாகவரும்போது, சிவபிரான தனதுதிருவாயாவ இரதியின் முகத்தினைநோக்கி யருளுவா, முருககோட்டையொத்த வாயையுடைய கணவளுசிய ஜூதம்புடையவழகளை மூப்பினோ, அவனெழுந்து ஆலயத்தினைவலமாகவருகின்றுன அவனை நீக்கிழக் கோபுரவழியாறசென்றுகாணுவாய்னாற அருளாபுரிந்தனா, அக்கட்டனையைச்சிரமேல்கொண்டு தாழ்ந்துஅவவிடம்விட்டுக்கீழ்க்கோபுரவழியாலசென்று தனதுநேரே வருகிறதேன்கமமும் ஜூங்களையுடைய மன்மதனின் உருவத்தைக்கண்ணாருகண்டனன்.

கிரணங்களோடுங்கூடிய மணிகளிலைத்த முடியும், திலகம்பிரகாசிக்கின்ற ஒன்ளியதுதலும், கமலங்கர்த்த விழியும் நீண்டலூக்கும், சங்கிரையொத்த முகமும், பவளநேர்வாயும், மரகுண்டலர் திகழ்கின்றகாதும், புறவிதழ் அவிழப்பெ

ற்றபுட்பாணங்களைப்பிடித்த கைகளும், சிவங்தபாதங்களும், எதிரிலே தோன்றியவுடன் இரதிதேவியோடி புன்னைமரத்தி ளீழலில் தழுவிக்கொண்டனள் இதுவரையில் கணவனை நீங்கியிருந்ததினாலும், கடுந்தவஞ்செய்ததினாலும், வளைந்தகூந்தலும், வாடியவுடலுமலிந்தது, முலைகள்வீக்கின, அணையிலுள்ள ஞானைநு அறந்தது, மாரானுடைய மார்புமுழுதும் கணனீரால்கழுவினள், பெருமூச்சு விட்டனள், தனைத் தான்மறந்து அவசரும்றனள், சங்கரனருளால் உருவம்வாய்ந்த மன்மதனும்தனைத்தழுவிய மனையாளதுமூலகளுள்ளுங்க விசாலம் பொருக்கிய தனதுமாபினால் ஆவிங்கனம் செய்துகொண்டு அன்புஅதிகப்பட இன்பவெள்ளத்தின்முழுகி இருவருந்தம்முள்ளாருவா யொருவா குணத்தாலொத்து, வெகுநேரம் புன்னைமரத்தினீழலில் தழுவிய பின்னா கொடிகள் நிரையப்பெற்ற நீண்ட மதிலையுடைய கோயிலுட்புகுந்து இடபவாகனஞ்சாரான எமதுபெருமானை வணங்கினின்றா. இரதியும் ஒருபடை யொதுங்கியிருந்தாள். காமன் காதலோடு துதிகவாரம்பித்தனன்.

மடவர்க் கேளுங் தன்னைக் காணினென்ற வழிவின்மாட்டு நடநவில் கிணற நின்ன லத்தகு மியல்பைத் தேற்று மிடவிய பூவா ஞாரி னிருந்தரு ஸிலிவகத் தென்றுங் கடவளர் போற்ற வைகுங் கடவளே போற்றி போற்றி.

சகலத்த் துவத்தின் மாட்டிஞ் சார்ந்தகைசுக் கின்றன் யாவன் சகலத்த் துவத்தி னாலுஞ் சகலமும் படைப்பான் யாவன் சகலத்த் துவத்தி னாலுஞ் சார்தாரத் தலைவன் யாவன் சகலமும் யாவ னந்தத் தாழைங்கின் சரணம் போற்றி.

மறைமுடி தனக்கு மெட்டா வாய்மையை யாதலானின் னிறையரு ஸியல்பை யாரு நினைத்துனா வல்லா ஓனுங் குறைவிலன்புடையாக காகக கொண்டனை யுருவ மற்று விறைவனின் பாதம் யானு மேததுதற் குரிய ஞனேன.

திருமறு மாப ஞேடி திசைமுகத் தமர ஞேடவ் விருவருங் காண வொண்ணு வெம்பிரா னிரங்கி யீங்குப் பொருவருங் காட்சி தந்தாயாதலிற் புன்மை யேனு மருமலர்ப் பாதம் போற்றி வரவகொளற்குரிய ஞனேன்

கொடிமரங் திரண மாதி குழைதர வலைக்கு மென்கா னெடியபொனவளையைமுட்டி மறித்திட நோநத தேபோற் கடவுளா முனிவா நெஞ்சங கலக்குமென் வலிமை காட்டி[ம். யடிகள்பாற பிழைத்தகுற்ற மனைததையும்பொறுக்கல்வேணு]

இந்தப்பிரகாரங் தோததரிததுப்பினனருஞ் சொல்வானுயி னன், மனமபொருந்திய நறுவகுக்கையணிந்த மகதேவா! னினதிருவடியினிடத்து நீங்காதபததி யெனக்குவேண்டும், புட்பதனுவனுகிய என்னைமூப்பியகாரணததால் இநகருக்கு ப்புட்பதனு புமென்றும், தேவரீருக்குப் புட்பதனுவீச்சர ளான்றும் பெரிபோயாருங்கறல வேண்டும், எனக்குக்கலியா னம் இவ்விடத்தில அளித்தகாரணததால் இப்பதிகுக்கலவியா ணபுரமென்றும், தேவரீருக்குக கலியாணாதான்றும், கோ புரத்திற்குக கலியாணசிகரமென்றும், வழங்குவதோடு தெரிசி ததோகட்கெல்லாம் கலியாணதனைப் பெறவேண்டுமென்றுன். காமவேள கேட்டவரவகளை யெல்லாம் சண்ணுதலார் தநது கரங்குவிட்டனர். மறுபடியும் வாமமேகலையுடைய இர தியானவள தனது நாயகஞேடி மறைகளுக்கெட்டா மதியணி

## மன்மதன்வழிபடிசெருக்கம்.

அசு

**த சடாதரைனச் சிவலிங்கத்திலருச்சித்துத் தனதுஇருப்பிடஞ் சென்று சுகமாகவாழ்ந்திருந்தனள்.**

களங்கமுழுவது மகல காமவேளுக்கு அகளங்களென்று பெய்யாத் தநதுஇடம் அகளங்கபுரமாகும். இப்புரமானதுதிரு மங்கலத்தின்கண்ணே எழுந்தருளியிருக்கும் இளஞ்சங்திரைனத் தரித்த எமதுபெருமான் வீற்றிருக்குங் கோயிலிலிருத்தவினால் வரம்பலகொடுக்கும் அதன் பெருமையையாவரோசொல்லுவாா வாசனையோடுங் கூடிய மலாகளைப் பாணமாகவடைய மன்மத னது ஆகத்தில மணிமூலைகளகலந்து தழுவியு மகிழ்ந்து நின்ற புன்னுகவிருட்சமிருக்க இடமானது புன்னுக்கு மெனப்படும். அப்பெய்யாட்டாததவா இடரகலசகலமங்களங்களையும்பெற்று வாழ்வாகள், என்று சூதமுனிவர் மன்மதன சரித்திரத்தினைச் சொல்லிமுடித்தவுடன் முனிவராகள்கேட்டு மகிழ்ந்து விளைவு வாா,முனிரத்தினமே! ஆதியில் சிவபிரான்னவா ஆவினவிரு ட்சத்தினகிழமூந்தருளி யிருந்ததற்குக் காணமென்னைத் திரு வாய்மலாந்தருளி வேண்டுமெனப் புராணிகா சொல்லத்தொடங்கினர்.

தக்கனென்னும் பிரமாவானவன் முதிர்ந்த தவத்தினை கிரமப்படி செய்த பாக்கியததால், ஆனமகோடிக்ட்கெலலாம் நறக்கியையளிக்கும் கருணைாயகியாகிய உமாதேவியா அவ னலீட்டில புத்திரியாய்அவதாரங்கெய்து உலகமெலாம்போற் றச்சங்திரைப்போல வளாந்துவந்தனள், அங்ஙனமவளாந்துவ ருகையில தக்கனைவன் தனதுபுத்திரிதக்கபருவமடைந்ததை கோக்கிக் கொன்றைமாலையினைஅணிந்த குனறவிலவிக்கு விவாகஞ்செய்து கொடுத்து மகிழ்ந்தனன். கவுரியை விவாகஞ்செய்துகொண்டு கயிலைமலையில் கண்ணுதலெழுந்தருளி யிருந்தனன், தக்கனும் தானுவை மருமகனுகப்பெற்ற பாக்கியத

தால் முப்புவனங்களையும் நீதியாக ஆண்டுவந்தனன் .இந்தப்பிரகார மரசு செய்துவருநாளையில்தக்கடனாக வேள்விசெய்ய உத்தேசித்து, தேவாகட்டகெல்லாம திருமுகமனுப்பிச் சிவபிரானுக்குத் தெரிவிக்க கயிலாயமலையடைந்தனன், அம்மலையில் அம்மணியாரோடு ஆலமற்கடவுள் ஆதனததின்கண்ணே எழுந்தருளியிருந்த வணண்ததைக்கண்டு தனக்கெழுந்துமரியாதைசெய்யவில்லை பெனப்பேதமையால மனதில் விரோதங்கொண்டு சொல்லுவானையினேன், எசமானன் சேவகனுக்கும், புருடன்மீனாவிக்கும், ஆசாரியன் சிடனுக்குமரியாதைசெய்ய வேண்டுவதில்லை, மருமகன்வயதில் மூத்தவனுயினும் மாமன்தீளையவனுயினும் மருகன் மாமனைவணங்கவேண்டுவது முறைமையாயிருக்க, கொழுந்திளமதி முடிகொண்ட கொன்றரகுடி நம்மைக்கண்டு எழுந்திலன், வணங்கிலன், இன்சொல் சொல்லிலன்நெருங்கியசுற்றுமென்று உழுந்தளவுமென்னிலன் இன்றே டே இசிவனுறவு ஈம்மைவிட்டுநீங்கியது என்று, சினாதுபிரமவிட்டேநாதிராதியாகளால அறியப்படாத மெய்யுருவைத்தெரியாது தோலாடை பூண்டு விளங்குவதே சொருபமென்று கொண்டுவிரோதித்துதானேன்றுமபேசாது திருமபிசிவபிரானிடத்தில் வைத்திருந்த அனபைஅழித்து, தனதுபுதுதிரியையுங்கழித்து, விழுசி, பாம்பு, தோல, எலும்புமுஸலியவற்றை யெடுத்துச் சொல்லிததாவித்து எல்லோருங்கேட்கும்படி நாதனைப்பழித்து விட்டுணுவாதிதேவர்களை அழைப்பித்து, அதிசிக்கிரமாகத தூயவேளவியொன்று தொடங்க வாரம்பித்தனன். அச் சமயத்தில அகிலங்களையெல்லாம் பெருதுபெற்ற அம்மையார்கவாயியின் திருவடியைவணங்கிச் சொல்வாள் நாதனே! எனதுதங்கையொரு வேள்விசெய்ய வாரம்பித்தனன் தேவர்களை ஸ்லாம்போய் அவ்விடம்பெருங்கினுங்கள் நாயிருவர்மாத்திரமி

ங்குற்றேரும் நாமுமல்விடம் அணைதல்வேண்டும், தக்கன் சிறு விதியென்று செம்மலாகியானிலீ அவ்விடம்வரததாதெனி னும் நான்போக விடைதால் வேண்டுமென்றனள். அதைக்கே ட்ட பெருமான் மாதே! அத்தக்கன் மாறுகொண்டு மக்மவளா ககின்றன, அது நாசமாகிவிடும் நீாவ்விடம்சென்றால் வேறு பாட்டுடன் தேகததைவெறுக்கும் படிவரும்! வரும்!! என்றனா இந்தப்பிரகாரம் நாயகருணாததும் பெண்புத்தியால் கேளாதவ ளாகி அவசியம் போகவேண்டுமென்று, மனதிலெண்ணி, தன லைத்தணாது செலலுவதற்குமுன் சுலாமியறிந்து, சிவகண் நகளையும் உடன்செல்லுமபடி நாதிக்குக் கட்டளையிட்டனா அங்குமே நாதியெம்பெருமான வாததிய முழுங்கிக்கொண் டிருக்கும் வாயிலில் கொடிகளோடளாவும் படைக்கண்ததவாக குக கூறினா, உடனே, கணங்களும், கணாதாக்களும், பாங்கி யாகளும், நெருங்கி எப்பக்கத்தினும்குழ்ந்தனா. அழகியவாபர ணங்கள் அணிந்ததோளையுடைய அமமையாவேளவியுஞ்சாலே யை நெருங்கித்தனது தந்தையையுடித்தனள், தந்தை யாதொ ருசநதோவதமுங்கொள்ளாது ஊழைப்போலிருந்தனன், தாயா ணாசசமீபித்தனள் அவளுமப்படியே மனமாக விருந்தனள், மற்றையோரு மநங்குமே வாயலுடியிருந்தனா. இந்தப்பிரகார மாய் யாருமிருந்த தனமையைத் தனக்குத்தானே யொப்பாகிய தலைவியானவள் தன்னை அவமதித்திருந்த அமர்தங்களையும் முனிவர்கூட்டத்தையும் கோபததோடு பார்த்துச் சிலமொழி செப்புவாளாயினா.

எல்லாம்வல்ல ஈச்சரனுகியும், எவர்க்குமேலாயிருப்பவனு யும், உலகமெல்லாக் தோன்றுதற்கு ஸியித்தகாரணனுகியும், கல் வர்களாலே வணங்கப்படுவனுயுமிருக்கின்ற உருத்திரலே

ருவனேயல்லால் இவ்வேள்வியில் நீர்கொடுக்கும் அவிர்ப்பாகத  
தை ஏற்றுக்கொள்ளத்தக்கவர்கள் வேறாரோ? வேள்வியுமவரோ,  
அவ்வேள்விமக்திரங்களுமவரோ, வேள்வியைநடத்துபவருமவ  
ரே, வேள்வியெசமானனுமவரோ, வேள்வியினக்கிணியுமவரோ  
வேள்விப்பசுவுமவரோ, வேள்வியின்உணவுமவரே, வேள்வியில்,  
விடுமெடுமயுமவரோ, வேள்வியின்மனுவுமவரோ, வேளவிப்பொ  
ருஞமதன்பயனுமவரோ, வேள்விததொழிலுமதன்பிரயோசனஞ  
மவரோ, வேள்விகுப்பலனருஞபவருமவரோ, வேள்விப்பயன  
னைத்தையுமேற்பவருமவரோ, சகலவிததைக்கும், சகலபூதத்திற  
கும், பிரமனுக்கும்தேவனவரோ, பிரணவசொருபருமவரோ, துஷ  
டர்களைததன்டித்து இஷடர்களைக்காத்துத் சருமததினைக்கூறி  
தாதி அட்டலூததியாய்த் தத்துவாதீதாய் அவாஙமானேகோ  
ரப்பரஞ்சோதியாம பராபரருமவரோயாம, அகிலகாரணராய, அரு  
மறைகளின் முடிவில் திகழ்கினற சோருபராய, திரிபுரதகன  
ராயிருக்கும் பகவனுன சச்சரனிடததனறி வேள்வியினவிப்  
ராகம வேக்ரூருவாபால் பொருநதுவதிலூல, ஈதததததுவன,  
சச்சிதானகதன, அததுவிதன, முததன, முததியையளிப்பவன  
எனவேதமுழங்கும் பெருமானுக்கு அவியையளித்திடாத உத  
தமவேளவியெவ்வாறு உங்களுக்கு நினாவேறும். மததகத  
தோடுங்கடிய பெரியயானையானது உண்ணுமகவளத்தினின  
றஞ்சிகதும் அணுககளை ஆதாரமாகக்கொண்டு ஏறும்புகளசிவிக  
குமாறபோலச சிவபெருமானுக்கென்று வேள்வியிலகொடுக  
கும் அவிப்பாகததிலமறையதேவாகட்கும் பாகமுண்டாவதா  
கும் இவங்மனறி வேறுவிதமாகச் சாததிரங்கள் சொல்லுமா  
யின ஆராயந்து இப்போது என்முன்சொல்லுங்கள்என்றுசபை  
யுளோகேட்கவாளபோன்றவிழியினையுடையச ததியெனுமன்  
னைக்கினள்.

தொய்யலதீட்டியமெல்லிய மூலைகளையுடைய அம்மணி யாரால்நெம்மையைக்கூறச்சூரியன்கேட்டுச்சிரித்தனன், சோமன் முகத்தைமுறைக்கினன, பிரகுமிசையைச்செங்கையால் தீத்தி னன், பகனவிழிகளைச்சுரித்தனன், அக்கினிகரங்களைத் தாக்கினன், சிலாதல்யசைத்தனா, சிலாஉதட்டைப்பிதிக்கினா, சிலா கரமசைத்தனா, சிலாகோபததோப்பாததனா, சிலாமாபைநெ ஸித்தனா, சிலாநாவைஅசைத்தனா. இந்தப்பிரகாரமெல்லாரும் அவமதித்திருத்தனா, கருத்துஞ்சிய கண்ணுதலையாவரு மிக முந்தைம் கண்டு கண்களிரண்டு சிவககப்பாதது, புருவநெ ஸித்து, சேயிரம் துடிப்பக்கருத்திரானி இவ்வாறுசொல்வாளாயி னாள். நடுநிலைமையினின்றுங் தவறுதல் தாங்களுக்கெடுவதற்குக் காரணமல்லது வேறில்லை, புரங்களையெரிததோனே வையகம் கொத்திருக்குஞ்சாதாவாய விளங்குகின்றபடியாலும் அவனேவந்து உங்களை அதிசீக்கிரமாகத் தண்டிப்பன, இப்பாவிததக்கனுக்கு ப்புத்திரியாக வந்தவிக்குட்டல் இனிமேல் காவியயெயா ததகண்டன் பாவிருத்தற்கு யோககியமன்று இதனீந்தது வாழ்வதே உத்தமமாகுமென யோகத்தினால் வேள்விச்சாலை யிலோங்கி வளர்கின்ற அக்கினியிலிறங்கித் தன்னுடையீங்கி இமயமலையரசன்பால் போய்ப்புத்திரியாய் அவதாரஞ்செய்தன ள, வாசனையோடுங்கூடிய கூந்தலையுடைய தேவியானவள் அன விலே முழுகினவுடன் சிலர்ப்பயந்தும், சிலாநடுங்கியும், சிலர சைவற்றும், சிலரோடியுமொளித்தாகள், இச்சங்கதியைச்சிலர் ஒடிக்கயிலையையடைந்துகடுக்ககவேணியன் பாலுரைத்தமாத திரத்தில் கடுங்கோபங்கொண்டு தன்னுடையசிரசிலுள்ளவோர் சடையைத்தறையின்மீது மோதினா. அதினின்றும்வீரபத்திர க்கடவுளைமுந்து உருத்திரக்கடவுளின் கோபமெல்லாமோரு வாய்த்திரண்டாலென்ன வெளிவந்த ஒப்பற வீரனுனவன்

பலம்பொருங்கிய ஆயுதத்தையடையகாத தினனுயக் கோபாக்கி னியையுடையவனுயத தந்தையின்மலரடிபணிக்கு நின்றனன். வணங்கினினரவீரனை வளளவுகண்டு விளம்புவார், வீரபத்திரனே! எனதுவாமபாகதது லெழுநதருளியிருந்த அணங்கினை அவமதிததுஅவள்மாய்வுறச்செய்த தககனவேள்வியையுத்து அவ்விடத்துத் தேவர்களியாவனாயும் கண்டதுண்டம் புரிந்து வரக்கட்டவைபென்றனா,அருளிச்செய்வதற்குமுனனமேதுழல் கொழுந்து விட்டெரிந்தாலென்ன அதிககோபாவேசத்தனுய இருளே யுருவங்கொண்டால்போலவிருக்கும் தேகததில் அக கினியானது சூழவேகி வேளவிச்சாலையையடைந்தனன், எட்டுத்திக்குகளிலேயும் வானத்திலேயும், பிலததுவாரங்களிலேயும்தேவாகளாடாதபடி,சாரதத்தலைவர்களையனுப்பிக்காவல்லவத்துவிட்டுத் தனக்கு வீரனென்றபெயனாவிளக்கும்படி விலவினைப்பிடித்துப்பலகோரமான அம்புகளை அதிசீகிரமாகததுண்டிச் சாரதப்படைக்குழச் சண்டையாரம்பித்தனன், யானைக்கூட்டத்தில் சிங்கநுழைந்தமாததிரத்து அவைகள்குழைந்துகலங்கினுலென்ன ஆயுதங்களைத்தாங்கிய அண்டாகள் தங்களுக்குரிய அமர்ரொனலும் பெயனாயொழித்தனர். தககன் தலையினையும், ஏச்சனதலையினையும் அறிந்து அழவிலிட்டனன், அககினியின்கரங்களை அறுத்தனன், சூரியன்பற்களை உடைத்தனன், பகனகண்களைப்பிடுவகினன, சங்கிரிணத்தாயோடு தேய்ததனன், பிரகுவினமீசையை நீக்கினன, அரனைஅவமதித்த அவரவருக்குத் தக்கதண்டனைகளைச்செய்தனன். சிலாதலையற்றனா, சிலாநாவற்றனா, சிலாகரமற்றனர், சிலாகாதற்றனா, சிலர்மூக்கற்றனர்,சிலருமற்றனா,சிலர்காலற்றனா,பூமியிலேமைறந்தார்சிலர்சலததிலேமைறந்தாசிலா,ஆகாயத்திலேமைறந்தாசிலர்,மேகததிலேமைறந்தாசிலா,பிணங்களை யொத்தார்சிலர், அப்பிணங்க

அக்கினிசாபந்தீர்த்தசருக்கம்.

கூடு

களிலொளித்தார்சிலர், பினங்கள்சிதறுண்டானத்திலே பதுங் ஞா சிலா, பினங்களினின்றஞாசரிந்த குடல்கூட்டங்களில்ஒடு கினா சிலா, என்செய்வார்பாவம்! பாவம்!! மற்றோடு ஒடு பிரமணையும்விண்டுவையும் அடுதனர் அவர்களோடு வீரபத்திர கடவுள் திருவடியிலபணிக்கு வணங்கின்றன, இநதப்பி ரகாரம் ஒருவீரனைக் கொண்டே அமராகள் வலியாவுக்கெடச் செய்து அரவாபரணராகிய பெருமானங்கள் இமயமலையடிவாரத் தவம்புரிந்துகொண்டிருந்த தேவரங்களைனானுமரசனுக்குப் பகையைச்செயிக்க அவவிலைக்கொடுத்துவிட்டா. இப்பால பிரமதேவாகட்டனைப்படி தேவாக்களைல்லாம் அரியதவஞ்செய்ய ஆரம்பித்தனர், நெடுநாளிய தவஞ்செயதுவந்த அமரருக்கிரங்கி அந்திவண்ணானங்களை பெரிதானவரங்களைத்தங்கு தக்கனுக்கு ஆட்டுத்தலையைத்தாபித்து ஆன்மாக்களைல்லாம் உச்சிவிக கும்படிகங்கைந்தி தீரத்தில் ஆகாயததையளாவிய புனாகவிருட்ச நீழவில் யோகுக்கடி யிருந்தருளினா மாதவத்தீ! எம் பெருமான யோகிருந்தகாரணத்தையெடுத்துநாததோய இமையவர்க்கெல்லாம் முகமாவிளங்கும் அக்கினிதேவர்கொடுஞ்சாபழுற்றுக்கொன்றை யணிந்தோன திருவருளால்விலவங்கத் திலஷுத்தவாறு விளம்புவாமென்றனாவியாச மானுக்கர்.

மனமதன்வழிபடுச்சுருக்கமுற்றிற்று.

அக்கினிசாபந்தீர்த்தசருக்கம்.

மலைக்கு மன்னாலைகிய மதிதவழிப்பெற்ற இமயமலைக்கு ரான்மகளாகிய தேவியானவள உலகத்தின் துன்பமுளைத்தையுப் போக்கவும், சுகமனைத்தையு முண்டாக்கவும் பழையையாகவே

நிலைத்திருக்குங தனது அனபனை யடைகுவான் செனித்வஞ் செயதுவக்தாள், அரவையும் அன்றழுத்த கொன்றைமாலையினை யுமணிந்து புனரைக்கிருட்சத்தின் கீழிருப்பவர் ஓர் திருவினா யாட்டினைச் செய்வானவேண்டி பேரழகுவாயந்த ஒரு பிரமசாரிவழவமாக மாறி, அம்மணியா தவச்சாலையை யடைந்தா . முஞ்சிப்பில்லால் அணாஞ்சனுன் து விளங்குமொற்றை வஸதி ரறியடையும், முப்புரிந்து மானரோலோடு கிடங்தசையுமாடும், பலாச்கோலேந திய கரமும், விழுதி சண்ணிதத மேனியுமாக விளங்கும் விரதியரைத் தேவியானவளகண்டு தனது அனபரா கிய சிவபெருமானுக கிவரங்பானக்கண்டு அகமகிந்து எழுந்து அவாதிருவதியில் புட்பங்களைத்தாலி, பசுமையான ஆபரணங்களையணிந்த தனது இருகரங்களையும் கூப்பித தாழந்து, தேவரீரிங்கு எழுந்தருளியவிதமென்னக்கேட்டமாததிர துப் பிரமசாரியாய்வந்த பிராமணர் விளம்புவார்.

பெண்களுக்கெல்லாம் உறைவிடமாய்ப் பிரகாசம் வீசப்பெற நூல்களைவாயந்த நீநாயகனேடு சுகித்து வாழ்வதைவிட்டு நின்து திருவருவ முழுவதும் வாடும்படி, தவஞ்செயதல அழகாகுமோ, மாலையணிந்தழுங்குமலாய்? நீசெய்யும் அரியமாதவத தின உண்ணமனையை யறிந்தனம், கயிலைமலையில் வாழும் கபாவியை விருமபிச் செயகின்றாய், பாம்பும், தோலும், எலுமபும் அணிந்து பிததரினும் பிததனுனவனே உன்து பேரழகனுக்கு ரியன அனறு! அனறு! யான்இளமையாலும், வளத்தாலும், அழகினாலும் உன்னைப்பொருங்கி இருக்கின்றேன் ஆகையாலென் ஜெயடைவா யென்றனா, பிரமசாரிவேடங் கொண்டுவகத தனதுநாயகன் சொல்லப்பட்ட சொற்களைத் தீயில்காய்த்து எடுத்து ஊசியைக்காதிற செருகியதெனன தேவியாகேட்டும்

இருங்களாலுஞ் சிவசிவவென்று இரண்டெவிகளையும் பொதுக்கொண்டு பழைபதைத்துப் பலதரமுமந்திரங்கு செபித்துக் கோபித்துச் சொல்லுவாளாயினால்; யாவ்வெருவன் திருவீளையாட்டால் உலகத்திலுள்ள ஆன்மகோடிகட்ட கெல்லாம் யஞ்சகிருத்தியங்கு செய்கின்றன், பிரமாதிதேவர்கள் எவனுடைய திருவருளால் சிருட்டியாதி புரிந்து ஞானத்தையடைகின்றனர், அத்தகையகடவுளை என்பொருட்டுஇல்விடத்து இழுந்து கூறினால் அப்பால் நடந்துபோவென்று கூறி, மற்றோரிடத்திற்குப் போம்பொருட்டு அதிகவிளாவாகநடந்தனன். இதைக்கண்ட பிரமசாரியானவர் தனது சிச்சயவுருவத்தோடு விளங்கி அம்மணியாரது மேலுத்திரியத்தைப்பிடித்து இழுத்தனர். உடனே அகிலகாரணியாகிய தேவியார்வெகுண்டு, திரும்பிப்பாத்துச் செய்யசடையும், வெண்ணீரும், சிறந்த நுதலில் கணமூன்றும், கையிலணிக்த மழுமானும், சரப்புண்டமணி மாபும், வெய்ய புலிததோலுடெத அரையும், வேதமாகிய சிலம்புகளையணிந்ததானு மெதிர்கண்டனள். கண்டபொழுதே பெருங்கோபத்தைவிட்டு, பூர்வம்பழகிய சினேகவாசனைப்பாக்குவளர்ந்து கொழுந்துவிட, அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு என்னுநான்குங் தன்னைவிட்டேகத் தன்னிடத்திலுண்டாகிய பெருங்காதலையடக்கிக்கொண்டு, முழுதுமுணர்ந்த பேரறிவின் முதல்வனுகிய கடவுளின்பாதத்தில் வணங்கித்தொழுது கேத்திரங்களின் கண்ணீரிற்குளித்து, நாவானது தழுதழுப்பத்தே கம் புள்ளாங்கிதங்கொள்ள, சங்கோஷமிடற்றில்லிரய இனிய குளிர்ந்த சொற்களால் உரிமைதோன்றும்படி மொழிகுவாள்.

கிரமமறியாதவர்போல உத்தீயத்தைப்பிடித்துக் குஞ்சிரிப்போடு இழுத்துங்கின்றீர், முக்கண்ணரே! உலகத்திலொழுக

கங்களையெல்லா நிலைநிறுத்திய நினக்குச்சொல்லுவது யாது எனது குற்றமாகியதொழிலைச்செய்தல் வேண்டாம் முந்தானை யை விட்டுவிடும். மாதர்கள் விவாகமாகும்வரையில்தங்கையிடத்தும், விவாகமுடிந்தபின்கணவரிடத்தும், கணவனுக்குப்பின் புத்திரரிடத்தும் இருந்தல்வேண்டும். எக்காலத்தும் பெண்களுக்குச் சுதங்கரங்கிடையாது. பெண்களைள்ளுவதற்குரிய சொங்த சுற்றாத்தாராயினும் அப்பெண்ணின் தாய்தங்கையர்கள் சமமத்தின்பேரில் பெறவேண்டுமேயன்றி அற்பவறிவுடையாரோல இறைவராகிய நீர்செய்தலமழகன்றே. பெருமொலியி ஜைச்செய்யும் யானையின்தோலையுரித்துப்போர்த்து, பிரமனது சிரத்தைக்கொய்து, களிப்போடுகூடியகாலனுயிரைக்கொண்ட கடவுட்சிங்கமே! தேவரீர்கட்டளையை மறுப்பாருலகத்தில்லை, பெருமானே! நின்னையடையும்படியே நான்பெருந்தவஞ்செய்கின்றேன். தேவரீரை மருகனும்ப்படைக்கவே யெனதுதாத விருப்பத்தோ டிருக்கின்றான். இங்ஙனமாக இந்தவலகம பழிக்க இத்தகைய இழியசெய்கை ஏற்றுக்கு, என்று நகை முகத்தோடுகூறி, தளிர்போன்ற கரத்தால் தனது கொங்கை யைபொதிந்துகொண்டிருந்த வஸ்திரத்தை முதல்வனார் கரத்தி னின்றுமெல்ல இழுப்பதுக்கொண்டனன். தலைவர்தாழும் முந்தானையை மெல்லவிட்டுக் கயிலையையடைந்தார். பின்னர் சிவபெருமான் வசிட்டனுதிமுனிவர்க் களமூலரையு நினைதத மாத்திரத்தில் அவர்கள்கருத்தறிந்துதிருவடிபணிந்து நின்றார். நாதனாரவாகனை நோக்கிச் சொல்லுவார், முனிவீர்! பகையாளி கட்குப் பின்வாங்காத வல்லமைவாய்ந்த இமயமலையாசன்பாற சென்று, தனது புத்திரியை நமக்கு விவாகஞ்செய்துகொடுக் கும்வண்ணங்கிரமமாகப்பேசி, விவாகவரைகளும் நிச்சயித்துக் கொண்டு, மடவாரோடுவந்து சேருமினைன்றனர். எம்பிரான்

அக்கினிசாபக்தீர்த்தசருக்கம்.

கூகு

நமக்குக்கட்டளையிடவென்னதவுஞ்செய்தோமென்ற முனிவர் களெழுவருங் தங்கள்பத்தினியரோடு தேவலோகத்தையளாவி நிற்கும் இமயமலையையடித்து, அரசனுக்குத் தங்கள்வரவைச் சொல்லியனுப்பினாகள். தாதுவர்களோடுவந்து சங்கதியைக் காதுநிரம்பச் சொல்லியமாததிரத்து, முனிவர்களில்விடமெழுங் தருள வென்ன தவஞ்செய்தோமென்று, தங்கள் சுற்றாத்தாரோடு சங்தோஷமிகத் தனது மலையினின்று நீங்கி, எதிரொகொண்டுசென்று, அருங்கிய பாத்தியமாதிரோடுத்து, வீட்டிற்க ஷழத்துக்கொண்டிபோய் ஆசனமிட்டு எழுந்தருளச் செய்து பூசைபுரிந்து வணங்கி மாதவர்களோக்கி தேனடைகளைச் சுமந்த சிரங்களையுடைய இமயமலையினுக் கரையன் சொல்லுவான்.

நெருங்கிய நீண்ட சடையினையுடைய அந்தணீர்! கண்களாற்பெறும் பிரயோசனமிதுகாறும் பெற்றேனில்லை இன்று தானடைந்தேன். சகலசெல்வங்களையும் பெற்றேனுயினேன், பரிசுத்தமடைந்தேன், வினைகள்யாவும்விட்டுநீங்கினேன், மங்கலங்கள் எல்லாவற்றினுக்குங் காரணமாய் மலிநத்து உச்சங்குடைய நல்லவரவு, உம்முடைய அருளினுலேயே எல்லாரும் சகல வின்பத்தோடு வாழுகின்றன, ஆகையினால் உங்களுக்கு வேண்டுவதொன்றுமில்லை யேனும், இவ்விடத்தில் தாங்கள் வந்ததமுந்தருளியதற்குக் காரணமியம்பவேணுமென வேண் டிக்கொண்டனன், முப்புரங்களைமுடித்த முன்னவன் கட்டளைப்படிவந்தவர்கள் அரசனது ஆவலைநோக்கி அறைகுவார். மலைகட்டகெல்லா மரசனே! குற்றமற்ற தவங்களொல்லாவற்றி னுக்கும் பிறப்பிடமாய் நிற்கின்றவனே! உன்னுடைய சொல்லுக்கு மாறுசொல்லுகின்றவர்யாரிருக்கின்றார்கள். எங்களுடையவரவானது இவ்வுலகமுழுவதுக்கு மங்கலத்தைத்தருவதாக

விருக்கும். தக்கனது புத்திரியென்று சொல்லப்படுஞ் சதியை இந்தலைவி அத்தக்கனதுவேள்வியில் உடலினைக்கி உனக்குத் தக்கமகளாய்யவதறித்தனள். அத்தக்கனதுவேள்வியையும் அழித்துச் சுவாமியைமுந்தருளியிருக்கிறா. மலைகட்டெல்லா மனங்வனே! நினதுபுததிரியானவள் மேருவை வில்லாகவேநதியாதருக்கே மனைவியாகவேண்டுமென்னு முரிமைவாய்ந்து தலஞ்செய்தனள். அநேகமான பிறவிகளில் நீசெய்த பெருந்தவத்தால் சிவபெருமானை மருகனுகப்பெற்றுய் என்று மாதவர்கூற இலம், இமவரையரசன்சொல்லுவாள். நான்மறைமுனிவர்காள்! எனது புத்திரியைக் கொன்றைமாலைக்கடவுளுக்கே உரியளாம் படி நீங்கள் குறித்தமையால், வாசனையோடுங்கடிய கூந்தலை வாய்ந்த குமரியின் தவமபவிதத்து. காளியோடு வாதாடினவரும், கடலினையே பாயலாகக்கொண்டோனை அம்பாக எவின வருமானிய பெருமானுக்கு, என்சுபுத்திரியைக் கொடுப்பதற்கிணக்கேதன். பெருமான் விவாகத்தினை முடித்தற்கெழுந்தருள்டும் என்றனன். ஏழுமுனிவர்களும் மகிழ்ச்சிகொண்டனர். அச்சமயத்தில் மலையரையன் மடிமீதெழுந்தருளி வெட்குமடன் தன்தலையைக் கவிழ்த்துக்கொண்டு வளையல்களை யென்னிக்கொண்டிருக்கு மகாதேவியை, அருந்ததியாதி முனிபத்தினிகள் தங்கள் மடிமீதிருத்திச் சந்தனம், குங்குமம், கனி, தாம்பூலம், புட்பமாலைமுதலிய மங்கலவாழ்த்தோடுகொடுக்க, மாதவர் வேதமோதி மந்திரத்தால் அட்சைத்தெளிக்க, சுந்தரமாக ஆலாத்திசழுற்றினர். பின்னர் பூங்தோகையன்ன பருவதுபுத்திரியானவள் பற்றலர் புரங்களையெறித்த பரமன்பால் சொந்தமாயினுளென்பதற் கடையாளமாக \*கையுறையீங்து,

\*கையுறையென்பது தலைமகன் தலைவிசுகுத்தருய்பொருளை.

இமவானிடத்தில் விடைகொண்டு அவ்விடம் விட்டு நீங்கு வெள்ளியங்கிரியடுத்துச் சொலவர் விமலனே! தேந்தக்கிய மலரினையணித்த கூநதலில் கடுக்கைமாலையானது சினேகிக்க வேண்டுவதுதான் இனிடக்கவேண்டுவது, என்றாத்துஒரு பகக மொதுங்கினினரனர். கண்ணுதல்லூர்த்தியானவா கருணை நோக்கமும் வரங்களுங் குற்றமற்றமுனியருக்கிண்தருளி, மற்ற வாக்களெல்லாம்வரும்படி, திருமுகமெழுதிப் பூதர்க்கொடுக்க அவாகள வணங்கிவாங்கிக்கொண்டு பலவிடங்கட்டுச் சென்றீந்தனர்.

அண்டத்தின்மீதமுந்தருளியிருக்கும் வீரபத்திரக்கட வளரும், பூவகாலத்தில் விஷஞ்சுவின முதுகெலுமடையெடுத்த வைரவக்கடவளரும், மேகநிறத்து விஷஞ்சுவாகிய மோகினி யை இறைவனகலந்துபெற்ற அரிகரபுத்திரக்கடவளரும், பாதா னாத்திலமரும் காலாகினிருத்திரரும், ஆடகேச்சரரும், கூர்மா ணந்தரும், பதினெட்டாற்குருத்திரர்களும் அநேகமான பூதகணங்களும், கயிலாயம்வந்தடைந்தனர். முப்பத்துமூன்றுவிததேவர்களும், நாற்பத்தெண்ணுயிர முனிவாகளும், பிரமனும், விஷஞ்சுவம் வந்து சேர்ந்தனா. திரிபுரதகனராகிய சிவபெருமானும் இடபவாகனத்தின்மீது எழுந்தருளினா. முரசவாததியமுழுவ கிண, சங்குநாதங்கோவதிததன, தேவர் புதிப்பமாரிபொழிந்தனர், சாமரைகள்வீசினர், யாவர்களும்வகது இமயமலையை நெருங்கினா. கயிலாசபதி எழுந்தருளியகையறிந்து இமைய வரசன் பலவிதமான வரிசைகளைக்கொண்டு தனது நகரைக் கடந்து எதிர்கொண்டுவணங்க, குலபாணியார் அருள்புரிந்து இடபவாகனத்தினின்றுங் கீழிரங்கினர். அரியமாதவத்தினை செய்த மலைபரசன் தனது கரத்தைநீட்டிலும் அக்காத்தைப்

பெருமான் பற்றிக்கொண்டு வேதசொருபமாகிய மிதியடியை காலில்தொடுத்து, தேனைது ததும்பிக்கொண் டிரானின்ற, கொள்ளறமாலையானது சடையின்மீது பிரகாசிக்க, மெள்ள அவனது வீட்டினுள்ளே பிரவேசித்தனர். உடனே அரசன் பூசைநடத்தவேற்று, புதிதாக அலங்காரஞ்செய்யப்பட்டிருக்கிற கல்யாணமண்டபத்தின் மத்தியிலிட்டுள்ள சிங்காசனத் தின்மீது சந்திரசேகரர் வீற்றிருந்தருளினார். இமவானும் விதி யின்படி தனது கன்னிகையைத் தத்தஞ்செய்து தந்தனன். இடபக்கொடியரும் ஏற்றுக்கொண்டு முனிவர்களால் அகசினி யின்முன் செய்யவேண்டிய காரியங்களையெல்லாம் செய் வித்து, பிரமாதிதேவர்கட்டுக்கல்லாம் விடையீங்குது அம்மையா ரூடன் ஜூயன் அழுகுடன் ஆவிவகனஞ்செய்தெழுந்தருளினார். பூவுலகின்கண் மாதாகட்குக் கணவர்களது புணர்ச்சியினூலும், கருத்தினூலும், சலிப்படையாத முற்கால மாணதலினூல் தேவவருடங்களுள் ஆயிரம் வருடம் ஞானக்கலவி நடந்தும், நீலோற்பலத்தை நேர்ந்தவிழிகளையுடைய அம்மையாரிடத்துக் கருதரித்தில்து, இதனைத்தேவர்களறிந்து கண்ணுதற்கடவுள் கெளரியினிடத்து நீங்குதவில்லாத சையோகஞ்செய்தவின் மது இடரொநிக்கும் புத்திரமென்றாலும் திலன் என்று நீற்புசிய நின்மலரது கலவிக்கொருமுடிவு செய்தாலல்லது கருதறியாது வேறுமக்கிரமுமில்லையெனத் தோமானித்துத தேவேங்கிரனானவன் தேவர்கூட்டத்தாரைப்பார்த்துச் சொல் ஆவானுயினான்.

இமையமலைக்கோயிலில் எமதுபெருமான் உமாதேவி யாரோடுசெய்யும் கலவித்தொழிலினை நீக்குவதற்கு யான்செல் ஆவன். என்னைவிட்டு நீங்கள் பிரிந்திருக்கமாட்டார்களாகவின்

உங்களில் யார்செல்லக்கியைவது என்று எமனை யழைப்பித்த னன், அவனும்வாந்துவணங்கினன், அவனைப்பாத்து நமனே! இப்பெரியவலகமெங்கலூ மியங்குகின்ற வல்லமையுடையோ ய்கருப்பத்தின்கண்ணேயிருக்கும் உயிரினையும் பிரிக்கததாகுந்த தன்மையையுடையாய் ஆகையால், நீ நிருமலனது கலவியை நீக்கிவருவாய் என்றனன். இதைகேட்ட நமன் இந்திரனை நோக்கியிசைப்பான், உயிர்களுக்கெல்லாங் காலஞ்சிய என்னை யுங்கொன்று காலகாலனென்னும் பெயரையுடைய கடவுளி னது திருவதியின்சமீபத்தில் அடியேன் நெருங்கவல்லவனே சென்றால் மாஞ்சவேன் யென்னால் முடியாதென்று நீங்கிவிட டனன். பின்னர் வருணனையழைத்து நீ இப்பூழியினரியவிட முழுதுஞ் செல்லத்தகுந்தபெருவலியினையுடையை நீ அமல னது திருவிளையாடலைச்சிதைத்து வருகவென்றனன். வரு ணன் வலாரியை நோக்கியுறைப்பான், எனக்குக்கீழேசெல்லுங் கதியினை யுடையவனேயன்றி மேலேசெல்லு மாற்றலுடை யனல்லேன். முன்னாருகாலத்தில் பெருமான்றிருவதியில் பத்திவாய்க்க ஒருமூனிவனிடத்து அடங்கிவிட்டவஞ்சிய நா னென்செய்வேனென்றான். பின்பு வாயுவைநோக்க அவன் வணங்கினின்றனன். அன்பினையூட்டுந் தென்றலோனே! கல விசெய்பவர்க் களெல்லாராதும் நீவிரும்பப்படுவை ஆகையால் நீ அந்திவண்ணன்பால் செல்கென்றான். வாயுபகவான் வசசிர பாணியைநோக்கிக்கூறவான். சஞ்சரிக்குங்கதியினையுடைய கனேயல்லது ஆகாயத்தையளாவிய அம்மலையின்மீதுசெல்லு மாற்றலுடையவனேசென்றால் அரன் அலங்காரமாகப்பூண்டிரு க்கும் அராவொன்று என்னைவிழுங்கியேப்பமிடுமேயென்செய் வேனென்று நீங்கினேன். அதன்பின் குபேரனையழைத்து நீபெ ருமானது உடலினுக்கும் உயிரினுக்கும் உவப்பைசெய்கின்ற

தோழமைபூண்டவனுகையால் விடருண்டகண்டன்பால்செல் கென்றனன். குபேரன் கோபதியைப்பார்ததுக்கூறுவான், முன் னே ஒருகாலத்தில் அம்மையார், திருவடியை யுற்றப்பார்ததலி னுலே ஒருகண்ணை யிழுந்தேன் யிப்போது மற்றொருகண்ணையு யிழுக்கசெய்கின்றனனேயோ என்னால் முடியாதென்று ஏகினன். அதன்பின்பு குரியனைக்கி நீபெருமானுக்குக்கண்ணாக விள வகுகின்றனை அவரட்டரூபர்த்தங்களிலொன்றுயிருக்கின்றனை கருமங்கட்டெல்லாம் நற்சாட்சியா யிருக்கின்றனை ஆகையால் கண்ணுதல் கலவியை கழிப்பாயென்றனன். குரியன் சுரோச னைப்பார்ததுக்கூறுவான் தக்கண்யாகத்தில் தாடையிலறைந்த அரையால் பல்லுதிர்ந்த பயமின்று நீங்கவில்லையேயென்செய வேண்ணறு நீங்கினுன். பிற்பாடு சந்திரனையழைத்து மங்கை கள்கலவிசெய்து கொண் திருக்குவகாலத்திலு நீ செல்லுதற் குரியவனுகையால் நீசெனறு அங்கண்ண்தொழிலை யழிப்பா யென்றனன. சந்திரன சதுமுகனைப்பாததுச சாற்றுவான், சூவத்தில் தக்கனவேள்வியில் வீரபத்திரக்கடவுள் காலினால் முகநதேயக்கப்பட்டேன் இப்போது நினைக்குந்தோறும் சின்தை கோகின்றது, எனது ஒருக்கலையினைக்கடவுள் தரிக்காலேல் நான்செததவிடம் புல்முளைத்திருக்குமேயென்செய்வேன் என் னுல்முடியாதென்றனன். அஷ்டவசக்களுளொருவனு சாத் திரனையழைத்து சங்கரன்பால் செல்லன்றனன். சதமக னே! முன்னமே மீசையோடு மேலுதடி மறுபட்டு வாழ்ந்த னன் இன்னமுமயிரா முளைக்கவில்லை யென்செய்வேன் என் னுல முடியாதென் மேற்கொள்ள. தேவர்களையெல்லாம் வெவ் வேறு அழைத்து, இவ்வாறு கூறியும் அவர்களால முடியாதெ ன்று போய்விட்ட மாததிரது அக்கினிதேவனை யழைத்து அறைகுவான். செம்மையைவாய்ந்த தேவர்களுக்கெல்லாங்

திருமுகமாகவிளங்கி எக்காலததும் அமர்க்ட்கும் தேவர்க்ட்கு மாவிய கவ்வியவகளைப் பரிசுத்தமாக வுதவு மாண்மையினை வாய்ந்த தோன்றலாகிய ஏனக்குச் செல்லக்கூடாத விடமு முள்ளதோ யெவ்விடத்துஞ் செல்லுதல் நினக்கு எளிமையேயோகும், வடவாக்கினியாயும், உதராக்கினியாயும், பூமியினிடத்துப் பாகஞ்செய்யுஞ் சுடர்விடுகின்ற வெரியாயும், தோலாதபிராமணர்கள் நித்தமவளாக்குங் தினவக்கினியாயும், வேள்வியக்கினியாயும் யாவருக்கு முதலிபுரிபவன் நீயேயன்றே? ஆகையால் குரனுல்வருநதானின்ற துன்பத்தை நாமொழியும் வண்ணம், சாபாபரணங்களையணிக்க சாம்பவியானவளாருபுத்திரனைத்தருதல் வேண்டும்சங்கரன் அவ்வமமணியாரோடுஇங்காத கலவிகெடுகாள் செய்து கொண்டிருத்தலின் கருதரித திலன் ஆகவின் ஏறியதேன் தேக்கெடுக்கும் சிரங்களொப்பத மலையினிடத்துச் செல்லும்வல்லமை மேலோங்கியெழுமழிலையைவாய்க்கதனிக்கலவது வேறுயாவருக்குண்டு பெரிய திருப்பாற்கடலிடத்துண்டாகிய வருத்தை யுண்ணவாது செய்தல மராக குண்டாகுமோ சகலபாங்கியங்களையும் வாய்ந்தவனே பெருமானது மலைக்குச் செல்லுவாய், சென்றவுடன் நீதேவர்கட்காகவுதவிபுரிந்தாயென்று நின்மலன்தனது கலவினியின்று நீங்குவார் அப்போது அவனாந்சாங்கு தம்பிரானே! தத்துவமருளவேண்டுமென வேததுவாய் அதற்கவரிசைந்து உபதேசிக்கையில் நாள்பலவாய்விடும். அந்தக்காலநீட்டிப்பால் கவுரியினிடத்துக்கருப்பமுண்டாகி நாமெல்லாமுயயும்வண்ணம் ஒப்பற்றவொருக்கமரன் அவதாரஞ்செய்வான். பூமியினமீதுநமக்குண்டாகிய விடரெல்லாமொழிந்து போகும், சகலங்மைகளுமுண்டாகும். இத்தகைய நண்மையின்பொருட்டு நீசெல்லக்க்கடவாயென்றன. செந்தழற்பெருமானுகிய அக்கினிதேவன்கே

ட்டுத தேவேங்கிரன் முகத்தைப்பார்த்துச் சொல்வான், முக்க ணமூரத்திக்கிசையாத காரியத்தைச்செய்து இவ்வுலகில்பிழை த்தவர்களுண்டா இல்லை!இல்லை!! புட்பாணத்தைவாய்ந்தவனு கிய மன்மதனுக்கு நான்துணைவனுவேணைபதில் சந்தேகமி ஸ்லை ஆயினும், தன்னிடத்துள்ள பொருள்களைல்லாவற்றையு மொழித்தேயரியிலும் உடல், பொருள் ஆவிலூன்றையுந்தத்தஞ் செய்தாயினும், தேக்தை யழித்தாயிலும், ஒருவருக்குதலவிபுரி தல் உயிரக்கிதமாகையால் உங்கள் இஷ்டப்படி நான்செய்கி ரேன் நீங்கள் கொண்டிருக்குந துன்பதை யொழியின் நான் மடிந்தாயினுமுங்கள் கருமததை முடிப்பேன் என்று, அங்கிருங் ததேவாகள் முகங்களைல்லாம் சந்தோஷிக்க அதிகசிக்கிரமாக வெழுங்கு புருவதிவங்கொண்டு அனேகமான காவல்களையும் துன்பங்களையுங்கடங்கு கண்ணுதல் ஞானக்கலவிநடத்துஞ்சப் ரமஞ்சத்தின் பக்கத்திலி றங்கினன். அங்கயினிடத்தும, நெற்றிக்கணனிடத்தும் அக்கினியையுடைய ஆண்டவன்கணு அக்கினிதேவனே இங்குவங்கு விட்டானென்று தெரிந்துதன து ஞானக்கலவியினின்று நீங்கிவிட்டனர். தேவியாரிதனைக் கண்டு அதிகாணமடைந்து கோபாக்கினிமூளா, வஸ்திரத்தி னையதிசிக்கிரமாக உடித்திக்கொண்டு கலவிகாலத்திற்கிறிது சிவந்த கண்களானவை கோவைப்பழம்போ வதிகமாகச்சிவக கச் சொல்லுவாளாயினான். அலைந்து ஏரிகின்ற சிகையினை வாய்ந்த அக்கினியாகியகள்ளனே! நீபெண்ணேபீபிறவாதவன் போல, கல்போன்றென்குஞ்சினைவாய்ந்து, புறவுவேடங்கொண்டு இங்குவந்தனே, நீயெங்காளுமிப்புறவேயாகி நினது சகோதரத்தினைப்புணர்ந்து, தூதுணவுக்களையுணவாகவுண்டு, வருங் தக்கடவா யென்றனள், அழற்கடவுள் கேட்டுப்பெறுமுக்கெ றிந்து தேகங்கூக்கத் தப்புசெய்து விட்டோமென்று தளர்ந்து அரண்டியில்லீழ்ந்து தோத்தரிப்பானுயினான்.

## அக்கினிசாபாதீர்த்தசருக்கம்.      க0எ

அடியனே னடிகள் செய்ய வடியைவங் தடித்தேனேலங்  
கடவள ருப்ப வன்று கடவினஞ் சயின்று யோல  
முடிவதாய் முடிப்பதாகி முடிபய ஞகியநதத  
தொடர்பய னளிப்ப தாகித துலங்கிய பொருளேயோலம்.

வீரனும் ரேவர் தம்மோ டென்னையும் வீட்டும் வீறு  
மாரனு ருடல நீற்று மானமு முருத செய்தோர்  
கோலமா ரிடும்பைச் சேற்றுட் குரங்கிய செயலு மற்றுங்  
தீரா னரியா திங்குச் சேர்ந்திலேன் ரேவர் தேவே.

இந்திரா திதேவர்கள் எல்லோருங்கூடித்தங்களுக்குத்துன்  
பத்தினைச்செய்து வரும் குரைனையொழிக்கும்படி ஒருபுத்திரன்  
தேவியார்வயிற்றி வவதாரனுசெய்ய வேண்டுமென்னும் விருப்  
பததோடு நீங்காததோர் ஞானக்கலவியைத் தடுக்கும்படி அடியே  
யேனை யேவினுர்கள், தத்துவவுப்பதேசம் தேவரீருளிச்செய்வீ  
ரென்றும், அநாதியானஆணவமலமடியேனை விட்டு அடியோடு  
போகும்படியான பாக்கியம் வாய்க்குமென்றும், மோட்சாம்  
பிராச்சியமும் பெறலாமென்று மொழிந்திட்டார்கள். ஆகையிலே  
அமரரின்பொருட்டு அவண்ருடையதுதர்கட்குப்பயங்து  
புருவடிவங்கொண்டுபெருமானையுடுத்தேன் அம்மணியா சா  
பழுமடுத்தேன். தேவரீர் திருவடியையடைநதவர்கட்குத் திங்குவிளைதலன்றுமோ உடனேதவிர்த்து ஆளவேண்டும் அடியார்களின்பொருட்டு நீவிருப்பு, வெறுப்புகொண்டு விளக்குகின்றீரேயன்றி அவைத்தேவரீனா வந்தடையுமோ? தேவர்கள் வேண்டியபயனைத் தங்கருள வேண்டுமென்று பலவாறுபுலம் பித்தாண்டவஞ்செய்யும் பாதத்தில்விழுநது அழுதனன். அப்போது சங்கரன், சரணைக்கியென்று வீழ்ந்து புலமயும் அக்கினிதேவனைக்காக்க வேண்டித் தேவியை கோக்கிததேவியே!

ஒருசிறதுரும்பானது உண்டு உமிழுக்தித்தேவன் நினதுகோபத்தினுக்கு இலக்காவனீ ஆகான்! ஆகான்!! என்றுஙாத்து அக்கினியின் முகத்தைப்பாதது அரைகுவார்.

இமையவர்கள் இடுக்கிணைத் தீக்கவேண்டி இவ்விடத் தெயதிய அழலோனே! இப்போது நீங்மது ஞானவீரியத்தை வாங்கினண்புற உண்ணக்கடவாய், அதனைநீதாங்கிக்கொண்டி ருக்குமளவும் உமையவள் சாபம் உன்னைச்சாராது அது நீங்கி யபின் சாபம்வந்தடையும், அதத்கைய நீங்குதற்கருமையான சாபம் உன்னைவிட்டு நீங்கவேண்டுமானால் வில்வவனத்தைய டைநது, சோதிமயமாய்ப்பிரகாசிக்கும் திருமூலநாதஸூயும், திருமூலநாயகியையும் பூசைசெய்யின நீங்கிப்போம. தத்துவங்களினியல்பை அவவிடத்திலுணக்கு வுபதேசஞ்செய்வேம் என்றனர். உடனே அக்கினித்தேவன புறவடிவுகீங்கி இரண்டுக்ககளாலும் ஞானவீரியத்தை, சுவாமி தாணாயாகவுற்றவேற்றுவாய் நிரமபுண்டி வழியே சென்றனன். அதனால் அக்கினி தேவன கருதரித்து, கண்கள்குழிந்து, வயிறுவீங்கி, வருத்தமுறைத் தேவாகள் கூட்டத்தினைக்கண்டு பெருத்தனது வயிற்றினைக்கரவகளாற்றடிப்பேசவான். தேவாகாள்! இதைப்பாருங்கள உங்கள் இடுரெல்லாம் போகக நாதனூர் ஞானவீரியத்தை யுண்டு மெலிகின்றேன. அம்மணியார்சாபத்தினால் புறவாகிக் கற்களைத்தேடித்தின்னவும் ஆயினே எனதுதுனபத்து இலுக்குக்கரைகண்டேனிலலை, கருப்பத்தையினிததாங்கும் சத்தியெனக்கிலலை, கருப்பத்தினை வெளியில் விடலாமென்றால் புறவடிவு வந்தெட்டும், பூவானுர்புண்ணியைப் பூசிக்கில் அப்புரூவருவழும் போமென்றனன. இத்துண்பத்தைக்கேட்ட தேவர்கள் அதிகசக்தோஷத்தோடு அக்கினிதேவன் கருப்பத்

அக்கிரிசாபந்தீர்த்தசருக்கம்.                   க0கூ

தின் உபத்திரவத்தை நீக்கப்புவனமேவடிவாகவிளங்கும் கங்கையினையடைந்து, கொத்துக் கொத்தாகிய பலபுட்பங்களையும், சிறுதளிகளைவாய்ந்த கிளைகளையும், முததோவெயிரங்களையும், பொன்னையும் கரையிற் கொண்டது கொழிக்காங்கின்ற அலைகளைவாய்ந்த கங்கையினது சரணங்களைவணக்கி நின்றுவிளம்புவாராயினா.

அன்னுமி நெருங்கிய சடாபாரத்தினைவாய்ந்த பெருமானுக்கு அணியே, உலகமனைத்தினுக்கு நாயகமே, ஆன்மகோடிகளுடைய பாவங்களையெல்லாம் போக்கிப்புண்ணியத்தினையளிக்கு மநதாகினியே, சமுத்திரராசன் சந்தோஷிக்க முயங்கு மோகத்தினையுடைய வணங்கே! அக்கினிதேவன் கருப்பவேதையால் மிகக்க்கவலைப்படுகின்றன். அவன்சங்கதோவிக்குமாறு அக்கருவதைவாங்கி நீதரித்துக்கொள்ள வேண்டும் அதுசிவபெருமானனிதத்து உலகமனைத்துமூள்ள இடங்களிடீர்க்கும், உமாதேவியுஞ்சங்கந்தோவிஹிப்பாள்ளனரூ இவ்வாறு இராது கேட்டுக்கொண்ட இமையவர்க்கு உளம் சந்தோஷிக்க அதனையேற்றுக் கொள்ளச் சம்மதித்தாள். அக்கினிதேவனும் அக்கருப்பத்தினைக் கங்கையில் விட்டனன். அக்கங்கையுமிலமாதமவரையில் தாங்கியிருந்து சகிக்கமாட்டாதவளாய் ஒருங்களானவணத்தில் உயிர்த்துவிட்டனன். அதில்தவழுகின்ற அலைகளானவை அக்கருப்பததைச் சரவணத்தில் வைக்க அது ஆருகப்பிரிந்து அனேகங்கோடி இளக்கங்கிரர்களைப்போல வேறு வேறு குழங்கதளாகப் பிரகாசித்தன. அவ்வதிசயததைக்கண் ஆற்ற பிரமனுனவர் அதிகசங்கதோஷத்தோடு ஆறுகார்த்திகைப்பெண்களையழைப்பித்து அவ்வாறு குழங்கதகளையும் வளர்த்துவரும்படி கட்டளையிட்டனன். அவ்வாறு பெண்களும் அக-

குழந்தைகளை யெடுத்து முலைப்பாலூட்டி வளர்த்துவருகின்ற அநாளில் ஸ்ரீசயிலத்திற் செழுந்தருளும் பொருட்டுச் சிவபெருமான்தனது தேவியாரோடு இடபவாகனரூடரா அவ்வழியே யெழுந்தருளகையில் அக்குழந்தைகளை அம்மணியானவள்கண் டவுடன் பொன்னினதுபொடிகள் மேலேசிறைத்துக்கிடப்பதை ப்போலத்தேமல படாங்தொளிருந் தனது தனவகளிலிருந்து பால்சரப்ப, தன்னையறியாதபடி தன்மனந்திற் சந்தோஷமுண்டாக அன்னனடையையுடைய அடிகளில் நாடுரமணிந்த பாரா ப்பதி என்னை! என்னை!! இங்ஙனம் எனக்கும்விளையுங் குறிக என்று நாயகரைக்கேட்டனள். இக்குழந்தைகள்யாலவு' இவற்றைக்கண்டவுடன இத்தகையமகிழ்ச்சி வருவானேன்ற குறு மூலைவாயந்த குமரிக்குப் பெருமான் கருணையாலவிளக்குவாராயினா.

பூர்வத்தில் அக்கினிதேவனுனவன் கம்மையடித்து நாம் விட்ட ஞானவிரியத்தையுண்டான். அதைத்தாங்கும்வல்லமையில்லானுப்பக் கங்கையில்விட்டனன். அவளுந்தாங்கமாட்டாது தனது கரையிலிருந்த நாண்றபுல்லில் வைத்தனள். அவ்விடத்து அது ஆறுபுத்திரர்களாகி மருவின. இக்குழவியாறும் இருதாள் முகமாறு புயங்கள் பணிரெண்டுடைய வொருசேயாக்கி, தழுவிக் கந்தகளப்புலைசரக்குங் கமழ்முலையூட்டுவாயென்றருள அப்படியே அகிலமெல்லா பெருதுபெற்ற அமலையாள்செய் தாள், உடனே பெருமானும் பெருமாட்டியும் பிள்ளையுடன் ஸ்ரீசயிலத்தினையடைந்தனர். அதன்பின் இமையோர்கள் அப்புத்திரனை அபிடேகமியற்றச் சேனுபதியாகி விஷத்தைக் கொப்புளிக்கும் படைகளையுடைய இராக்கதர்களைவேலேரே உங்களைக்கு தேவர்கள் சிறையை மீட்டருளினன்.

அக்கினிசாபங்தீர்த்தசுருக்கம்.

ககக

அக்கினிதேவன் தனது கருவினைக் கங்கையில்விட்ட வடன் தான் \*தாதுணம்புருவாகித் தனது புததிகுன்றினன் அப்போது அதைகள்ட தேவாகள் அப்புரவைப்பிடித்துக் கொண்டுபோய்ப் பறகுனிசுயில்முழுகுவித்தாகள். உடனே தனக்குப் பூர்வீக அறிவுபிறகு பட்சியுருவத்துடனே விலவ மாலனத்தையடைந்து அண்டாநாயகன்டிரொழுது வணங்கி ஆகாயத்தை யளாவிவிளங்குகிற சிரதத்தவலமவந்து உணவை யும், உறக்கத்தையும்விட்டு, பெருமான திருவடியொன்றினையே சிந்தித்துக்கொண்டு குங்குமசுங்கதரிதலோலமும் அவா பங்காளனா கோலமுங்கண்டு பூசனையியற்றிவந்தனன். அமமை யாரதுசாபம் அக்கினிக்கு நீங்குமபடி மற்றவடியாகளும் சங்கற்பஞ்செயதுகொண்டு பறகுனியாற்றிற ஸான்னுசெயதனர். வாலகிலவியாழுதலிய பெரியோகள் வணங்குஞ்சிலமல் கிய திருமூலநாதரை அன்பினூல் ஆரணத்தாற்றேற்றரித்துப் பூசனைசெயதனாகள், இத்தகைய பூசனைக்கிரவகி புண்ணியா எதிரே எழுந்தருளி தனது தேவியாளிட்டசாபத்தை நீக்கியருளி ஞானமுனிவர்களெல்லாம்போற்றும்படித்தென்றிசைநோக்கி இரத்தினங்களா விழைகப்பெற்ற விததியாபீடத்தெழுந்தருளித் தத்துவவுபதேசத்தினைத் தகவாக அருளிசெயது சிவ விங்கத்தின்கண் மறைந்தருளினர். பத்தியோடு ஞானங்கேட்ட அக்கினிதேவன் விவவிங்கப்பெருமானைப் பூசைசெய்து அமரரோடு அகன்றபோயினுன்.

நீலோற்பலம்போன்ற கண்களைவாய்ந்ததேவியாரால் சாபம் பெற்ற அன்றமுதல் புருக்கள் ஆணுபெண்ணுமாக வொருவ யிற்றிற்பிறந்து தாதுணங்கற்களையுண்டு தங்களுக்குள்ளேயே

---

\*துதென்பது சிறபருக்கைக்கற்களை.

ககடு

பூவானுர்ப்புராணம்.

யின்பம்பயின்ற ஏகாலத்தில் உயிரவிடுந்தன்மையை யடைந் தன. அக்கினிதேவன் வீரியத்தை கங்கையில்விட்டபோது அதினின்றஞ் சிதறிய நண்டுள்ளிகள் இரசமாயும், பொன்னுயும், வெள்ளியாயும், செம்பாயும் ஆகிவுலகத்தில் உலோகங்களாகப் பிரயோசனப்படுகின்றன. சமுசாரமென்ற சொல்லும் படியான சமுத்திரத்தின் கரையேயாகிய அருளினிற்கொண் பேபோய்ச் சோததவினுலே இரசத்தினுக்குப் பாரதமென வொருபெயாவழங்கும். பிரகாசம்பொருந்திய இந்தப்பாரதசத்தால் குற்றமற்ற இவிங்கஞ்செயது பெரியோகள் பூசைப்பண்ணகடவர். இமையமலைமுகல் கண்ணிகாகுமரிவரையிலுள்ள தேசங்களிலிருக்கும் இரத்தினவிங்கங்களையும், சமயபுவிங்கங்களையும் பூசைசெய்தவினுலூண்டாகிய சகல பிரயோசனங்களையும், இரசவிங்கழுசனை யொன்றே கொடுத்துவிடும் எருமைவாகனத்தை யூங்துவரும் அநதகன் அநதியகாலத்தில் தருமமேயுருவமாக விருக்கிற இரசவிங்கத்தினை யொருவன் விழுங்கிவிடுவானேயானால் அவன் தனது பாவங்களை யெல்லாம்போக்கிச் சிவமேயாகிவிளங்குவன், அதத்தைய இரசவிங்கத்தினை பெருமையையெடுத்துச்சொல்ல யாவராலமுடியும் முனிவீர்கள்! அக்கினிசாபந்தோதசருக்கமுற்றிற்று.

அக்கினிசாபந்தோதசருக்கமுற்றிற்று.

கயாபற்குனிச்சருக்கம்.

பத்தியை வினாவிக்காங்கின்ற திருமங்கலமென்னும் பதி யின்மேற்றிசையில் கொத்துக்கொத்தாயப் புட்பங்கள்மலர்க்கு

உயர்ந்த மாமரங்கள் நிறைந்த பொழி ந்தூந்த ஆலயத்திலெல்லா நத்துளியிருக்கும் இரத்தினவீச்சரரைத்தொழுது எத்துகின்ற அன்புமிக்கவாய்ந்த இரயிக்குவனென்று உண்மைத்து முனிவனென்று ஸிருந்தான். பூர்வத்திற்செய்த பிராரத்துவம் கௌயினுல் அவன்பிரகும்போதே கால்களில்லா முடவனுய்க் குழூந்திலெனுச்சடையவல்லுமா யிருந்தனன், அமுனிவன்சஞ்சு கரிக்க வொருகுதிரையும் வட்டமாகவியற்றப்பட்ட வொரு தேரினையும் வைத்திருந்தான், ஒருநாள் சுந்தரனென்னுமொரு வரசன தனது மானுண்நிறைக் கொன்றுவிட்டானென்றுகே ட்டு அவனைச் சபிக்கவேண்டி, தனது ஆசிர்மததினின்றும் பிரயாணப்பட்டுத் தோசெலுத்தி வடத்திசைகோக்கி போரா ஸியத்திலுற்றனன். அவ்விடத்தில் போதி, மரா, சுரபுன்னை, சண்பகம், மாதுளை, புனருகம், பாதிரி, கூவிளம், புளி, கோ வஞ்சு, பலா, சோமை, கூதளம், நாகம், அடமபு, குருது, குரா தொச்சியாகி விருட்சங்கள் நெருங்கிப் கானதுழைத்து ஆவகு ஒருபகக்கில், பார்த்தவிழிகளும், வைத்தகாலகளும், நினைத்த நெஞ்சஞ்சொனனாவும் வெந்துபோகுமென்று யாருநெருங்காதாருபாலைங்கிலதனைத்தக்கண்டு அதிசிகிரமாகச்சென்று அவ்விடத்தில் இருபத்தெட்டுக்கோடி நரகங்களும்சோந்து ஒருருவை உத்தாற்பொலும் பலபல வினைகளைப்பொருங்கிப்பரந்த புகை யோடு இருக்கின்றவோர் பாழுக்கின்றனரைக்கண்டிதன் தேக மெல்லாம்உட்டணத்தால்வெதும்ப அதனைச்சமீபித்தான் அப் போது அக்கின்றற்றினின்றும் காக்க! எங்களைக்காக்க!! என்று பரிதாபமானமொழிகள் ஏழுந்தன. உடனே முனிவன்பதைக்க உள்ளும்வெருவிப்பாத்து இவாகள்யாவா பிதிரர்களாக விருக்க வேண்டுமென்றுதேறித்தெளிக்குது பயப்பட வேண்டாமுங்களை வெளியில்லயே எனுத்துவிடுவேனென்று சொல்லிக்கூறுவா

லைனேன். உயர்க்கத்தியினிலமருப பிதிரர்களாகியநீங்கள் இந்தப்பாழ்வகினற்றிலகிடங்கிருப்பானேன்! இதற்கென்னகாரணமென வினாவியபோது அப்பிதிரர் பதில்சொல்லுவாராயினா. கல்லமாதவனே! உங்குலத்துப்பிதிராகளே நாங்கள் உனனுடைய வுயாநத்துக்கில் சூரியனைப்போல நீயுதித்து விளங்காதின்ற நீயெவகளைவான்கதியில் அடையும்படிசெய்தல் வேண்டும். உலகத்தினகணனேஎல்லோரும் அனன்தானமுதலியசெய்தும், புண்ணியதோதங்களில் ஸ்நானங்குசெய்தும், வேளவிகளைவாதநும், சிவாலயங்களில் பணிவிடைசெய்தும், தங்களபிதிரர்களை மோட்ட்சோலோகங்களில் கொண்டுபோய்சோக்கினராகள். எங்களைக்குறித்து நீஎப்போதாகிலும் புண்ணியதோததத்திலாடினையோ? செம்மையானதானங்களசெயத்தையோ? அமையினைவிட்டுப் பிரியாத அரனபால் பணிசெய்தனையோதாப்பணமுதலிய புரிந்தனையோ விளப்பாய், சூரிய, சந்திரர்கண்காலங்களிலும், அமாவாசையிலும், உத்தராயணத்தட்சனையங்களிலும், மாசப்பிரவேசங்களிலும், மற்றையபுண்ணியகாலங்களிலும், தானமாதிகள் செய்து அடையும் பலனெல்லாவற்றைக்காட்டிலும் எளிதாகவடையும்படி யானதநிரமொன்றுண்டு அதனையிடுத்துப் பின்டமாதி திலததரும்பணங்கள் புரியின் நாங்களயாவரும் இத்துன்பத்தினின்று நீங்கிவிடுமோ மென்றனா. இவ்வாறு வார்த்தைசொல்லியிருந்துகொண்டிருக்கிறவேளையில் அமருளிவனுக்குமுன்னே கிணற்றிவிருந்தவர்களுக்குள் பலாமேன்மைபெற்றுப் பிதிரதேவர்களாய்விளங்ககண்டனன். இவாகள் இவ்விதமாகச் சிறப்படைந்ததற்குக்காரணமென்னையோகத்தினால் ஆலோசித்தபோது அவர்கள்புத்திராதியர் வில்வமாவனததிலசெய்யும் உயர்தபுண்ணியத்தாலென்றுகண்டு பிதிரர்களை தோக்கி சொல்லுவான், தரு

மதான முதலியவற்றைச் செய்யான் திரவியவஞ்சனல்லேன், புண்ணியதோததங்களிலாடவென்றால் மூடவனுயிருந்துளேன், ஆயினும் உங்களை உயாநதபதவியில்சோப்பிப்பேன எனதுதவ வலியினுலைன்றுஅவ்விடம் விட்டு எழுந்துதிருமயிக்கலைமானை சசிதைத்த சுந்தரனென்னுமரசனைச் சாபததாலழித்து ஆசோமத் தையடைந்து அங்கிருந்த தோததத்தில் முன்பு ஸ்நானங்செய்து தன்னைப்புனிதனுக்கிக்கொண்டு, பூவானுளோனும்மாதலத் தினை விளைந்து அடித்துச் சிவபெருமானதுதிருவடிகளைவண ஏகி நாவாரபஞ்சாட்சரங்சொல்லிக்கொண்டுஒருபக்கத்திலிருந்துதியானங்செய்துகொண்டிருந்தனன். அப்போதுஅவன்னபுக்கிரங்கி இடபக்கொடியினையேக்கிய எமது பெருமானதனது திருவடிச்சிலமபினை வாங்கிவீசினா. அதுதிருமங்கலமென்னுதலத்திற்கு மேற்பக்கத்தில் அதிகப்பிரகாசத்துடன் விழுந்தது. அது விழுந்த இடத்தினினராவுக்கங்கையுண்டாகியோடிற்று. அதனேடு கயாநதியுங்கலந்து பூவானுரிலேரட விலவவன நாதா அமருளிவனையழைத்துச் சொல்லுவாா. எழுனிவரனே! எமது திருவடியை மனததிலிருத்தி நீவழிபட்டுவந்தாயாகலானாயிரங்கி வடக்கேயிருக்குங் கங்கைநியினையும், கயாநதியினையும் இவ்விடத்தில் உண்டாகுமபடிசசெய்தோம். இதோவோடுகினாறதனைப்பார்,இந்திபாவங்களையெல்லாஞ் சிறிதாகசெய்யுங்திரத்தினால் இதற்குப் பற்குனியென்று அழைக்கப்படும், இததகையகங்கையாகிய கயையானதுபடிந்த இததலத்தில் நீபிதோககடன்முடித்து தும்முன்னோகள் மோட்சமடையச்செய்வாயென்றனா.

சிவபெருமான் திருவாய்மலர்ந்தருளிய வார்த்தையினை இரயிக்குவன் என்னுமுனிவன்கேட்டு உள்மகிழ்ச்சு பற்குளி

யில் ஸ்நானஞ்செய்து, பிதிரக்கடன்முடித்தவுடன் சிறைப் பட்டிருந்த பிதிரர்கள் கணற்றினின்றும் வெளிப்பட்டு விமானமேற்கொண்டு தன்முன்னே விளங்கத்தோன்றினார். அவாகளைக்கண்டு மகிழ்ந்து அடிவணங்கி இருகரங்களையுங்கூப்பி, எதிர்நின்று நோக்கிய முனிவினை பிதிராமிகாசயினால் உரைசெய்வாராயினா. புதுதிரனே! அருமையாகிய பெரியத வத்தினால் எவ்கள் வினைகளைல்லா மோடசெய்து குற்றமில் வாதகதியில் சோப்பித்தாய நெநுக்காலந்வாழுக்கடவது நின்கு வழுமவாழுக்கடவது, என்றுசொலவிபிரமவ்வித்துணக்களுக்கெட்டாத சிவலோகமடைகின்றேமென்று விமானத்தோடுசென்றனர். பின்பும் முனிவர்சிவபூசையியற்றிச் சிலகாலமவிலவனாத்திலேயோழ்ந்து பின்தனது ஆசோமத்திற்கேகி மிகுந்தசங்தோஷமோடு தங்கியிருந்தனா. ஆகையினால் யாராயினும் ஆசையோடு அந்தபற்குள்ளதியில் ஸநானப்பெய்து பாயசபின்டமாதி தங்களபிதிரகளுக்குச் செய்யின்தப்பாது முத்தியடைவார். சையிசாரணீயீ! இப்போது பற்குள்ளதிவந்த விதத்தையும், வீலவளனத்தில் கயையினும்மேம்பட்ட கோததியினையும் எடுத்துநொத்தாம், பழவினைகளையறுக்கும் மருசுள்ளென்னும் மொருவன் ஒருபுத்திரியைப் பெற்றவிதத்தினையும் சொல்லுகின்றேன் கேட்பீராக வென்றனர் குதமுனியர்.

கயாபற்குள்ளிச்சருக்க முற்றிற்று.

### மஞ்சளான்மகப்பெறுசருக்கம்.

ஆரண்ணலு நாரண்ணலும் அன்னமாய்ப்பன்றியாய்த் தேடி யுங் கானுத ஆலகண்டர் எழுந்தருளியிருக்குங் கல்யாணபுரத் திலே, சுந்திரியர்குலத்திலே, மிகுந்தசெல்வவந்தனுய், மஞ்ச

## மஞ்சளங்மகப்பெறுசருக்கம்.                   ககள

எனென்ற பெயரோடு ஒருவன்வாழ்ந்து வசதனன். மாதுபாக ததன் மலர்க்கழிலன்றி வேறுவணங்காத பத்தியைவாய்ந்த உண்மையான மனதையுடையவன். விழுதியும் உருத்திராட்ச முமே பெருஞ்சாதனமாகக் கொண்டு, நீதியிற்சற்றும் பிசகா தவனும் இருந்தனன். இத்தகைய மஞ்சளனென்னு மரசனுக்கு இன்புறம் நல்லமனைவாழ்க்கை யுடையவளாய், அமுதம் போன்றவளாய், காந்திமதியென்னும் பெயாழுண்டவளாய், கறபில் அருந்ததியும் நானும்படிவிளங்கி வாழ்ந்து வருங்கால ததில், இருவருக்கும் மககட்பாககிய மில்லாமையால், மஞ்சள னெனபவன முக்கட்கடவளைப்பணிந்து அததுண்பத்தினைக் கிக் கொள்ளுவோமென்று \*மாதானமெனானுநதலத்திலெழுங் ருளியிருக்குத் திருமூலநாதா திருப்பணிகளை எயந்து செய்து, குற்றமாகியதனது தீவினைங்கப் பஞ்சாக்கரத்தியானததோடு வாழ்ந்தனன்.

இந்தப்பிரகாரமஞ்சளன் செவ்வண்ணம் வாய்க்கத்திருமே னியையுடைய திருமூலநாதரிடத்துத் திருப்பணிகள் செய்து கொண்டிருக்கிற காலததில், திரிபுரங்களைச் சிரிததெரிதகிவு பெருமாளைமகாகைலாசத்தில் மகாதேவியானவள் வணங்கி நின்று கைகூப்பிச்சொல்லுவாள். பெருமானே! வாசனைவீசப் பெறற நந்தனவனத்தினிறைந்த அழகினைக்காண்பதற்குமன மவிருமபுகின்றது என்றதனது இடையானது துவள், அழகியசித்திரம் வாய்திறந்தாலென்ன அமிழ்தலைய சொற்களால் புகன்றுங்கின்றான். வெள்ளிவணைவிமலனா அதற்கிசைநது தே னைச்சிக்கும் மலாக்காந்தலை யுடைய கவுரியாரோடு இடபவா கன்றுடராய்க் கூர்மைபொருக்கிய இலைபோன்றவடிவினாவா

---

\*பூவானூ - தேவார வைப்புத்தலமென மொழிவாருமூளா.

ககஅ

பூவானுப்புராணம்.

யந்த வேலாயுதங்களைப்பெற்ற கணாதா சூழ்ந்துவரச்சென்ற உள்ளமகிழ்ச்சியுடனே நந்தனவனததை யடித்தனா.

அநந்தனவனத்தில் பொன்னைத்தரும் விருட்சங்களும், ஆடைகளைத்தரும் விருட்சங்களும், இரத்தினங்களைத்தரும் விருட்சங்களும், ஆபரணங்களைத்தரும் விருட்சங்களும், அறு சுவையோடுங்கூடிய நால்வகையுண்டிகளைத்தரும் விருட்சங்களும், தேவாகளைத்தரும் விருட்சங்களும், தேவியாகளைத்தரும் விருட்சங்களும், செலவர்களைத்தரும் விருட்சங்களும், சிலபக கங்களில் சூழ்ந்திருப்பன. பொனவண்டுளை மகரநதப்பொடி களையுண்ண அலாந்த மணத்தினைவீசி மதுவினைச்சிந்து மரங்களுமொருபககஞ்சும் திருப்பன மைநாகளின்புற்று நிததி ரையினைச்செய்யப் பகுசைனகளைத்தருமரங்களும், இரந்தவுயிராகளை எழுப்பித்தாக் குறைவின்றிப் பூததுக்கொண்டிருக்குமரங்களும் ஒருபககஞ் சூழ்ந்திருப்பன. அதிசயம் பலவற்றையுண்டாக்குமரங்களும், கதிகளனேகங்களை யுண்டாக்குமரங்களும், நவநவமான போகங்களை மூட்டுவிக்கு மரங்களும், செலவத்தினைத்தரு மரங்களுமொருபககஞ் சூழ்ந்திருக்கன. அழகிய கொடிப்பாந்த மரங்களும், அழகிய இரகுகளவாய்ந்த பட்சிகள் நிறைந்திருக்கு மரங்களும் வாசனையோடு கூடியபுட்பக்கட்டங்களைச் சிலபககங்களில் சிந்திக கொண்டிருந்தன. பொன்ற படிகட்டிய தடாகங்களும், பொன்னல், சோககப்பட்ட ஏக்கர்களும், பொன்னலியற்றப்பட்ட குன்றங்களும் பெருமையோடு சிலபக்கங்களில் பிரகாசித்துக்கொண்டிருந்தன.

இத்தகைய அளவில்லாத வளப்பங்கள் நெருங்கிச்செய்யுங் காரியங்கட்சியைய வளப்பங்களை ஏவர்களுக்கும், ஏக்காலத்தும் வழங்கினிற்குநந்தவனததை விடையின்மே லெழுந்தரு

## மஞ்சளன்மகப்பெறுசருக்கம்.

கக்க

ளிய விமலனா காட்டிவர, விமலையானவள் பலவளங்களையு  
நோக்கிவந்தனள். இவ்வாறு பெருமையோடு கூடிய நந்தவ  
நந்தத்தப்பாதது மகிழ்ந்து பின்பு, வாசனையானது வீசும் புட்  
பங்களைச்சுடிய கூந்தலைவாயாந்த முதலவியொருசோதனை செ  
ய்யும் பொருட்டு மெல்லிய மலரினையுடைய பசிய கிளைகளோ  
இங்கூடிய வொருமரத்தையடுத்து ஒப்பில்லாத அழோடு  
கூடிய ஒருபுத்திரியை எனக்குக்கொடு என்று கேட்டனள்,  
மலைமடநதை யானவள் கேட்டுவாயை முடிமுன்னரோ, திலைபெ  
ற்ற கற்பக்கக்கொடி மற்றொரு கொடியினை மீண்றதுபோல அம  
மரமானது தெயவலோகத்துப் பெண்களின் அவயவகளிலு  
மழுகால், மின்னலுக்குங்க, உருத்திரண்டு பிரகாசிக்கு ஒருமக  
ளைக்கொடுத்து, மேகந்தங்கியதைப்போறும் கூந்தலுருசந்திரன்  
போன்றதலும், கயறகண்ணடைகட்கினையானகணகளும்பெரு  
த்ததோளகளும், மாந்தளிர்போன்றகரங்களும், குவிக்தமுலைகளு  
ங்கங்கையின் நீச்சுழிபோன்ற உந்தியும், விசாலமான அலகு  
லும், வாழைத்தண்ணடையொத்த துடைகளும், தாமரையினை  
யொத்த அடிகளும், அழோடு பிரகாசிக்க எதிரில் நின்றாள்.  
கற்பகவிருட்சந்தந்த புத்திரி எதிரேநிறக மலைத்தந்த மகளபாத  
துத தனதுபுத்திரியென்றே விருமபிததனது இருக்கங்களாலு  
மெடுத்துத் தனது மாபினிடத்தணைத்து, உச்சிமோந்து, முத  
தமாடி, அனபுடனேநின்றனள் பின்னர் அதிகசுந்தரத்தோடுவை  
கூடிய அப்பெண்ணுக்குச் சுந்திரவுதியெனப்பெயாதரித்தனள்.  
அமரரின்பொருட்டு ஆலத்தினையுண்ட அமலனரும் அப்பெண  
ணைக்கடைக்களித்தனா, அப்பெண்ணை அமமையாரும் அய்ய  
ஏற்கும் தங்கள் இடபத்தினமீது வைத்துக்கொண்டுபோய் தன  
கள்கோயிலையுத்து இமையவர்களெல்லாம், இறைஞ்சியேத்த  
வாழ்ந்துவந்தனா. சுந்திரவுதியானவள் அனறமுதல் தனது

இரண்டு தாயதநகைதயாகட்கு அன்பினால் பலபுட்பங்களைக் கொய்துகொடுத்து வந்தனம்புரிந்து வாழ்ந்து வாழ்ந்தனன்.

இங்கன நிகழுகையில், சிவபெருமானது பணிவிடை களிற்சற்றுந்தவருத கணாதனென்றுவன் மணிசூடனென்னும் பெயாவாயந்தவன், நந்தனவனததில் ஓர்நாள் சந்திரவுதியைக் கண்டனன். கறபக்ககொடியினெயாததஉடலினையும், தொன் கையங்களியினையொத்த செவ்வாயினையும், குஞ்சிரிப்பினையும், அழகிய பொன்றுலாகிய வாபரணங்களையுமுடைய அவளும் அவனை ஆசையோடிபாததனள். இச்சமயம் பாத்துக்கொண் டிருந்த மன்மதனைவன உடனே மலர்ம்புகளைத்தொடுத்திட்டான். அப்பாணங்களுக்கு இருவரும் இலட்சியமாகி அச்சம், மடம், நாணம், பயிரப்பு, எனபவைகளைவிட்டு மிக்கவரிதாகத் தங்கள் தங்கள் மனதை ஒருவாறு நிலைப்படுத்திக்கொண்டு வெளியிற்காட்டாது சென்று வழகசப்பிரகாரஞ் சிவபெருமான சூ கிருவடிகளிறப்பணிந்தார். பெருமான அவாகளைக்கணடு அவா களமயலையறித்து சொல்லுவாரா. நீங்களிருவோரு மனமதனு கையை அம்புகளினால் அவமதியுண்ணா. முததிபெற்றேர் வதி கின்ற இடம் இக்கயிலையானது, வினாக்கிளில் வாழும் நமம் டியவருள் சேராததினால் நீங்கள்போய்க்குற்றங்களை நீக்கும்பூ மியில் அவதரிக்கக்கடவீர், அவவிடத்து உங்கள்கருத்தினை வேதவிதிப்படி விவாகமாகிய மங்கலததினால் முடித்து வைப் போம் மணிசூடனுகிய நீவிருத்தாசலததில் தங்கிய நமது பக்தனுகிய சந்திரகுப்தனுக்கு உரிய இளையென்னுமவன் மனைவி யின்வயிற்றில் தோன்றுக, சந்திரவதியாகிய நீமாதலமென்னு ச்திருப்புவாளுரில் என்னைவழிப்பட்டுக் கொண்டிருக்கிற மஞ்சளனுக்களங்கமில்லாத கற்பினைவாய்க்கத்துவன்மனைவியாகி

## சந்திரசூடன்வழிபடுசெருக்கம்.                   கஉக

யகாங்திமதிவயிற்றில் பிறகக்கடவாயென்று கட்டளையிட்ட  
னா.

ஆறுதங்கிய சடைக்கடவள் ஆணையைமறுக்கமாட்டாதவ  
ராய் விருததகிரியில் மனிகுடனபிறந்தனன். அவனுகுசசங்கி  
ரகுப்தன் சந்திரசூடனெனப்பெயர்த்தித்தான். அவனங்மை  
தீணமகளோத தெரிவிக்கும் பழமையாகிப் வேதங்களைபயின்று,  
நல்லொழுக்கத்தோடு வளாங் துவங்தனன். சந்திரவதியானவள்  
திருப்பூவாளுரில் மஞ்சூலன் மனைவிகாந்தி மதியிடத்துப்பிற  
நதவுடன் அவள் குழுதமல்லாப்போல் பிரகாசிக்குமழுகிணைக  
ண்டு அவள் தாதைமஞ்சளனகுழுதையெனப் பெயரிட்டான்.  
அவளுக் குழாதைப்பருவங்கழிந்து நல்லொழுக்கத்தோடு வள  
ாங்துவந்தனள்.

முனிவீகளே! மததாகியசுவத்தினால்மஞ்சளன் மகளைப்  
பெற்றெழிதத விதக்கைசெசான்னேமு இளி குணத்திலேமிகு  
நா சந்திரசூடன நீதியினால் வழிப்பட்ட கெறியினையுள்ளப்பா  
குகேண்மினனாறனன குதமுனிவரன.

மஞ்சளனமகப்பெறசருக்கமுற்றிற்று.

## சந்திரசூடன்வழிபடுசெருக்கம்.



அமுதம்போலு மெனமைபான மொழியினையும், அழிகிய கடையினையும், மயில்போன்ற சாயவினையும் உடைய  
குழுதையென்பவள் குழலிப்பருவத்தை நீக்கி, தாய்தங்தையர்  
கள் களிப்புறப் பேதைமைப்பருவ மடைகதபினானா, வாசனை  
யைவீசுகின்ற செழுமையையுடைய மொக்கினையொத்த பெ  
தும்பைப்பருவத்தினையடைந்தனள். விவாகஞ்செய்யத்தகுந்த

காலந்தனது மகஞ்சகு வந்தமையையறிந்து இவளது குணவு களாமுதலியவற்றுக்கொத்த கல்ல வொருகுமரனையெல்விடத துக்காணுவோமென்று, மகத்தாகிய தவத்தினையுடைய மனு சளன் எண்ணியிருந்தனன். இதப்பிரகார மெண்ணிக்கொ ண்டு ஒருங்கள் அவன் சப்ரமாஞ்சத்தினமீது தூங்கிகொண்டிருக்கையில் அவனது கனவில் திருமூலநாதா ஓரடியவாகோலங் கொண்டு சொல்லுவாராயினா. மஞ்சளனே! அழகுவாய்ந்த நினது மகஞ்சகு நேரான அதிக சௌநாதரியத்தினைப்பெற்ற குமரனைச் சிகிரந்தருதும், உனமனதில் துன்பங்கொள்ளற்க வெனத் திருவாயமலாந்தருளி விலவவிருட்சத்தின் அடியிலே முந்தருளினா. மஞ்சளன் நிதத்திலாவிட்டெழுந்தபினா தனது கனவினை நினைவென்றே துணி, நு, கூமையான சூலாயுதத் தையுடைய சோதியோ! அருளினரெனவதிசயத்து, குயிலமொ ழியைவாயந்த தனது கோற்றெழுந்தாகிய மனைவியிடங்கழறிப் பழையபடி சிவததொண்டு செய்துகொண்டிருந்தனன்.

விலவழுவததி வெருந்தருளியிருக்கும் விமலனா விளம் பிய வாயமொழியைக்கேட்டுச் சந்தோஷத்துக்கொண்டிருவாக எப்படியிருக்க, செலவமிகுநத் சந்திரசூடன, விருத்தாசலத் தில் குற்றமற்ற கலவியினுலேயும், கேள்வியினுலேயு முத்தா நது காலோப்பருவமடைநது வளாந்தனன, விருத்தகிரியிலெழு ததருளியிருக்கும் வேதநாயகனே பரமபொருளென்றும், அவ இனயே வழிபடுவதில் மிகுநத் வாசையுடனே, தன்குலத்தினுக் குரிய பொருள் சம்பாதிப்பதிலு மிகுநத் ஆசையுடையவளுகி இரண்டினுக்குங் தானுகூவனே இடமாக வுயாவுபெற்றனன, பல திசைக்கேடாறுஞ்சென்று அநேகமானப் பொருள்களைச் சேகரித்து வருவானுகிய இவன் ஒருங்கள், இரத்தினங்களும்,

## சந்திரசூடன்வழிபடுச்சருக்கம்.                   கஉங்

பவளங்களும், முததக்களும், குதிரைகளும், யானைகளும் விறபதற்கு எம்மாபுரமுநெடுத்தனன். விறறபொருள்களோபோக மீதிப்பொருள்களை விறகவும், கருணாநாயகன்கு கழலடிவ ணங்கவும், தனது பரிசனத்தோடு வழிநடந்து அதிக விருப்பத்துடன் பூவாளுரென்னு மாதலத்தினையடைந்து, பறகு னியாற்றினில் முழுகி, நீக்கடன்மூதலிய முடித்து, திருக் கோயிலையடைந்து, சோதிநாயகனைத் தொழுது, தாழ்ந்து, சூழ்ந்து, ஏததிக கண்டவா வினைகளையறக்கும், உவயாணகோ புரததினையுடைய திருமூலநாதனை, திரிபுாந்தகனை, திரியம் பகனை நினைது கசிந குழுந்து, கரைநதனன், இதப்பிரகார நெடுநேரமிருந்து, அரிதுநீங்கி, பஞ்சாங்க, அட்டாங்க நமஸ்காரங்கள் பலதாகுசெய்து, நாவினுக்கருங்கலமாகிய நம சிவாயத்தை நாதசமூபககணித்து, அவவிடமவிடபெயாந்து, பெரியகோபுரவாயறபடியின் இடப்புறத்தேசென்று முறு ககோடுங்கடிய சங்குகள் சததிக்கும், பறகுனிசுதியின் பக்கத் தில விரிந்த மாமலாசசோலையில் மேவிததம்பரிசனத்தோடு \*தோட்கோப்புண்டு, வெண்மையான நுண்ணிய மணலகளினாலாகிய ஏக்கரில் கம்பலத்தைவிரித்து, அதனமேல் பட்டு டையைப்பரப்பி, பசிய, புதிய, தேனிவிருந்துவருங்காறு வீச, அயாந்து நித்திரைசெய்தனன்.

பொன்னெப்போலு நுண்ணிய தாதுக்களதவுகிய புனையஞ்சோலையின், நீழவின நாயகாதிலக்குகிய சந்திரசூடன வந்திருக்க, அன்னம்போலுமெலவிய நடையினையுடைய குழுதை நீவிளையாட்டினைச் செய்யும்பொருட்டு, சோலைக்குவர வெண்ணினள் பாங்கியாகள் பக்கங்களில்குழு, பலவிதமணி

கஉச

பூவரஞ்சாபடுராணம்.

யுஞ்சலாடி, இராகங்கள்பாட, அம்மனைவிளொட்டினைச்செய்து, நகியிற்படிட்டு, வெளிவந்து மலாகள்பறிக்கும்படி உலாததருந்தொழிலின்மிகாள் சோலையுள்வந்தனள், அவ்விடத்தில் இயல்பாக மலாகளைக்கொய்துவருமவள், நாகமரங்கள்படர்ந்த இடத்தில்சமீபித்தமாததிரத்திலஅவ்விடத்தில், பிரகாசத்தினை வீசமஆபரணங்களையனித்த சந்திரகுடனைக் கண்டனள். அவனுங்குமுறைத்தைப்பார்த்தனன், அப்படி யொருவாககொருவாபாத்தவுடன் பழைப் பன்பு அவாகளிடத்து அதிசீக்கிரமாக வந்துவிட, மனமதனுனவன தனஹுடைய அம்புகளை ஏராளமாயத் தூண்டிவிட்டனன், அப்போது சந்திரகுடனிலுள்ளின்னுலகத்துப்பெண்ணீ? மன்னுலகத்துமகளோ? என்றனன், இப்பெண்ணீ? மேறுள்ள மாலைளன வாடுகின்றன, வண்டிகளாமொய்கின்றன, காதனாவு பரததுநிறகும் கண்கள் இமைகொட்டுகின்றன, உடித்த ஆடையில் மாசுபடிகின்றன, தேகத்தின் நிழலகாட்டுகின்றன வியாவையருமபுகின்றன ஆகையால் இவள் தெயவலோகத்தளவல் இவலுகத்து நமகையேயென்பெண்ணின்ன. பின்னாகுமுறைதயிடத்து, \*புகுமுகமபுரிதலையும், நாதல்வியாததலையும், நகுயமறைததலைம், மனச்சிதைவி

\*புதுமகம்புரிதல்=ஒருவனும் ஒருத்தியும் எதிர்பட்டவழித்தன்னே அவன் கோக்கு நறகணவிரும்பும் உள்ளக்கிட்சுசி. துநல்வியர்த்தல்=தலைமகன தன்னை கோக்கியவழி உட்கும்நானும் ஒருங்குவந்தடைதலின் வியாப்பொறிதகதுதலாதல. நதுயமறந்தல்=தலைமகன்கட்டோன்றிய குறிப்புக்களான் அதற்கேதுவாகிய கயலுடையமனததிற்பிறக்கவழியும் நகாதுநிறல்.

மனச்சிதைவி=குருய மறைத்தவழியும் உள்ளஞ்சிதைத்துநிறையழியுமாகவின அச்சிதைவு புறதாற்குப் புலனுகாமை நெஞ்சினை நிறுத்தல்.

சந்திரசூடன் வழிபடுச்சருக்கம்.

五三

னையும், தகுழல்விரிதலையும், தோடுகெழுதுதலையும்மற்றையகுறிக் கொடுக்கண்டனன், உடனே பெருமூச்சவிட்டு நாயகனிலத்திடைசோங்குவீழ்ந்தனன். தேங்கக்குமாலையினுடையகுழுதையும் வனிகர்க்குலதிலகணுகிய சந்திரரூபனகட்டமுகினால் கட்டுப்பட்டு, மன்மதன் அம்புகளாலதாகப்பட்டு விம்மிபூரியில்விழுந்து அவசமானான் அவன் தோழர் காரணமொன்று தெரியாத வர்களாகி அதிசீக்கிரமாகச் சந்திரரூபனைச் சிவிகையிலேற்றிக் கொண்டு விருத்தகிரிக்குக் கொண்டிபோயினா, குழுதையைப்பாங்கிமாகள் தங்கள் செங்கைகளினுலேந்தி வீட்டிருக்கின்றனர்.

வீட்டையுடுத்த குழுதையானவர் சல்லச்சவையினை வெறுத்தாள் பிரகாசிக்கின்ற ஆபரணங்களை நீக்கினால்புட்பகுகுடுதை ஜெவிட்டாள், புறவிதழ்களையுடையமெல்லிய மலாகளபராப்பிய கட்டில்லமீது பறிதத்தையும் ஒழித்தாள், தளிர்கள் அக்கினியிற் பட்டதுபோலத் தனது அழகுகுறைநினருள் தந்தையானவன் இதுகணுடி அந்தோ என் பெண்ணுக்கு இவ்வாறுவந்ததென்னை யென்று மாதிரத்தில் வல்லவாக்களையும் வைத்தியாக்களையும் அழைப்பித்து, குழுதைக்குண்டாகியதுனபத்தினைத் தீர்க்கும் படிக்கேட்டுக் கொண்டனன். அவர்களால் கூடியவளையிலபராத்துந்தீராததைக்கணுடி போய்விட்டாளன். பின்புகுழுதையைத்தனக்குப்புத்தனியாகத்தந்த திருமூலநாதராகிய அந்தவைத்தனியாதரே இந்தோயை, தீர்ப்பாரல்லது, வேறு தீர்ப்பவொருவ

துறல்விதல்=தலைமயிரினது முடி உள்ளநெகிழ்ச்சியானே  
தன்வயததன்றி ஞகிழுங்கிமுசி.

**தோடுகூழல்=உறப்பிடைப் பூட்டுறப்புளையாது பெய்து வைத்தனவாகலாற் தோடுமுதலாயின எளிதின்வீழ்கல**

கட்டுச்

பூவாஞ்சர்ப்புராணம்.

ரூமில்லையென்றுமஞ்சளன் சும்மாயிருந்தான் தாயானவள்<sup>2</sup> தீப் பிணியை நீக்க வேறுதணிந்துசெய்வாளாயினால் \*வேலனை யும் வளர்நியினையும், கட்டுவிச்சியையும் இவவிடம்வருகவெ னறுயழைப்பித்து அமருந்துபெயருக்கும் பலபொருளீஸீங்கு வீடுமுதலியவற்றை வலங்காராஞ்செயதனால்.

இவள் இவ்வனபிருக்கச் சந்திரகுடனைச் செய்துதந்தை யாராகிய சந்திரகுப்பன்றுமுனனே விட்டுத் தோழாகள் சொல் ஒலாராயினா நாங்களெல்லோரும் எம்மாபுரததைச்சென்ற எங்களிடத்திருந்த அரியபொருள்களை விற்பனைசெய்துவிட்டு மீதியினையுமலிறகத் திருப்புவாஞ்சாயடைந்து அவ்விடத்து திருமூலநாதனா வணங்கிக்கயாபறக்குனிதீரத்திலுள்ளாசோலை யிறசென்று அறுசுகவையோடுங்கூடிய வடிசிலுணடு நித்திரை செயதனாம். அவ்விடத்துச் சௌகரியமாக நித்திரைசெய்து கொண்டிருந்தவன் திமொன அவசமுற்றனன் அதற்கு யா தொருகாரணமுந்தொன்றவில்லை. பின்னாட்டந்த சங்கதி எங்க ட்டெகான்று முரைத்தானில்லை. மிகுந்த சோகமுடையவனுகி அளவில்லாத பேரானநாதத்திலமுழுகிய பெரியோபோல யா தொருபதாததத்தினமேலும் பறநில்லாதவனுகியிருக்கின்றன இதுசங்கதி யறியக்கடவீரரை கைகள்குவித்துச்சொல்லி னா மாலைபிரகாசிக்குமமாயினையுடைய சந்திரகுப்பதன்ஆலோ சிபானுயினான். இச்சந்திரகுடன்மாதனத்திலெழுந்தருளியிருக்கும் திருமூலநாதா திருவடியிலேயே உண்மையானபத்தியில் சோகமுற்றவனுகவிருந்தால் தேகம் கறுமையையடையவேண இதில்லையே, பிததனைப்போலும் அடிக்கடிவெவவேறு பேச கின்றன. உடல்சம்பந்தமாகவந்தநோயென்றால் கரத்தில் காடி

\*வேலன்முதலியோ தெய்வக்குறிபார்த்து உரைப்பவாகள்.

யால விளக்கிக்கொள்ளலாம், வேதாளம், பூதம், பேய்முதலிய சிறுதெயவங்களால பீடிக்கப்பட்டானென்னில் அவைகளையெல்லாம் போகக்கூடகு மாசிரகளில் வல்லவனிவன இவைகட்டக்ஞான் அடிக்கடி பெருமூசசுவிடுகிறபடியினாலும், நினைந்ததையடிக்கடி மறத்தவினாலும், ஆண்மான பெண்மாளுனருக்மேங்கு நிங்காவறைக்கண்டவுடன் பேயால பிடியுண்டவன் போன்று முகம் வாடுதலைப்பட்டதலிலும், ஒரு ஸதிரீயின் உருவச்சைப் படகூரிமலையிலும், சித்திரப்பொற்பாவைக்கென மலாக்கைகட்டு விலுமும், உயாந்த ஆபரணங்களும், வஸ்சிரகங்களும், சுவையாகிவூடிய தின்பண்டங்களுங்களில் தனது இடபூபங்காலப்பாத்தித் தனினைத்தான் பாஶதலிலும், இவற்றாகுண்டாகிய இக்கோயானது மாதாகடைக்கண்ணேபெயன்று ஸ்ரீமானிர்ஜு, உயிருக்குமிராயுள்ள அமலனேயுள்ளது ரேருவதனாறி நான் செரிந்துகொளவது ஒன்றுமில்லையாய் ஒம் இருக்குமறநாகு ஏருகுமரியை விவாகஞ்செயதுவைப்பதேதாருமென்று தொல்லுடோட்டிருந்ததனது பாதுகூகோடும் ஆராயசதவஞ்சித் தனது குலத்துக்கொத்த வொருபெண்ணைத் தெடிவரும்படிச் சிலரையனுப்பி, விவாகத்தினுக்காக வேண்டிய காரியங்களில் முயன்றுகொண்டிருந்தனன்.

அந்தணீ! வான்ததையளாவியவில்வழுவாதனை வழி பாடாற்றிய சரித்திரத்தினைச் சொற்றேம் இனி அச்சாதிரசுடனுக்குப் பெண்பேச, துலங்கு சந்திரனையணிந்த திரி யம்பகனே தூதுவஞ்சியதைக் கூறுகின்றேமென்றனா குத்தேவோன

சந்திரசூடனவழிபடுச்சருக்கமுற்றிற்ற

## மகட்பேசசருக்கம்.

---

மாலு மயனு மிருபக்கங்களில் தோன்ற எடுவெழுந்த உருத்திரனைப்போலும், அவ்வருத்திரன்கரத்தில் பிடித்திருக்குஞ் சூலத்தினைப்போலும் இலையினைவாய்ந்த வில்வமரத்தின் மூலத்திலெழுந்தருளியிருக்குஞ் திருமூலாதா முன்னாஞ் தனது கனவிலுமைத்ததனை மஞ்சளான் தனது தேவிக்குரைத்தபோது பகதத்திலிருக்குஞ் தேவிக்கொண்டிருக்கத் தன்மையால் அதனை யெண்ணி, கோங்கினமுகையைத் தோற்கடிக்குஞ் கொங்கை யினைவாயந்த குழுதையானவள், தனது உயிரைத்தாங்கிக்கொண்டிருந்தாள் இவள் கருங்கண்களாகிய அம்புகளால் பாயப் பட்டவளுகிய சந்திரகுடன் தனது உணர்வுகிறிதுவரப் பெருமான்பாதம் வழுத்துவானுயினான். விருத்தகிரியில் வீற்றிருக்கும் விமலா! சகலமான பிணிகளையுஞ் தீர்க்கு நிருத்தலீவனே! பெருங்கருளைநிதியே! இளவெண்மதிகுடியனே! கருத்துள்ளிழங்கு, செயலிழங்கு, கவலைக்கடவிலவிழங்கு வருத்தத்தைத் தடிக்கருவாய் எனவிரங்கு, வணங்கித்தோததரித்தான். அடியார்கட்கு அவரைக்காட்டிலு மிகவினிக்கும் அமுதன் இரங்கிகாவிலவ்திரமும், விபூதியும், உருத்திராட்சமும் அழகுபெற வணிக்க ஒரு முதியன்போலத்தோன்றிச் சொல்லுவார் ஏவணிக்குலமணியே! உன்னைப்பிணித்திருக்கும் பெரும்பிணியை நீக்கிவிடவாம், கவலையாகிய பெருஞ்சமுத்திரத்தில் விழுந்துகலங்கவேண்டாம் நீங்கூக்குப்பூர்வகாலத்திலும் அடிமை, இப்போதும் அடிமை, பிற்காலத்தும் அடிமை, எக்காலத்து நீங்காவடிமை, ஆகவின்உம்மையாட்கொள்ளுந்தன்மையையுடையோ ம் அதனால் அலைப்படி மணத்தையுடையால்கேளே! உனது இஷ்

தத்தைப் பூர்த்திசெய்வாமென்றனர். காமத்திற கடவுப்பட்டு அப்போகததை அவரிட்டங்களைப் பூத்திசெய விருப்பான் போல் திருவருக்கொண்டு வந்ததேவா திருவடிவணங்கிசைந் திருக்டன் உயிராங்கி இருந்தான்.

இந்தப்பிரகாரம் விருத்தகிரியில் சுதிருக்டனுக்கு வரவு கொடுத்துப் பின்பு பூவானுரிலிருக்கு மஞ்சளன் துன்பத்தை நீக்கும்பொருட்டுப் பெருமான ஒருசித்தாவடிவந்தாங்கி, தமக கொப்ப பெருத்தவயிற்றினையுடைய ஒருசிறு பூத்ததினைச்சீட ஞக்கிக்கொண்டு, பூவானுர்புனையைகுசோலையில் வீற்றிருந்த ரூளினா. அதிகதுரந்தநுவந்ததனுலுண்டாகிய தாகவேட்கை யுடையவாபோலும், மிகப்பசியுடையவா போலும் காட்டி, செழியபைதேன் பொருந்திய பொழிலில் புன்னுகவிருசத்தி ன கீழிருந்தவரைப் பற்குனிந்தியில் ஸானஞ்செய்யப் புகுந்த மஞ்சளன்கண்டனன, கையினிடத்தில் பிரம்பும், வளாதடியும், அழகுபெறப் பிடித்து மிகுபசியினுலொரு டீன பக்கத்திலிருக்க, செயப் சடையினையுடையவராய்ச் செறிந்த கச்சினராய், அக்குளில் யோகதண்டந தாங்கினவரா யிருக்கும் பெரிய வரைப் பணிந்தான். சிறந்து பிரகடக்குங்காவிலவஸ்திரததினையும், தீயைப்போலுகு சிவந்து ஒளிருஞ்சடையினையும், வெண்ணீற்றினையும், உருத்திராட்சவடத்தினையும்; தருமந்தங்கிவாழுங் திருவடியிலிருக்கும் பாதுகாய்னையு முடைய சித்தா திருவேடத்தை நோக்கிப் பெரும்பத்தியினுடனே சமீபித்து வாய்புதைத்துப் பேசலுற்றான்.

பொய்யென்று சொல்லும்படியான ஆணவலிருளைப்போக்குஞ்செங்கிரணங்களைவாய்ந்த குரியனுகிய தேவனே! அதிக

இனைப்புடனே மலர்ச்சோலையில் எழுந்தருளி யிருப்பதேஙா? இதோ சமீபமாகவிருக்கிற எனது வீட்டில் மெய்யாகிய உமது திருவடியையங்கேயெழுந்தருளவித்தத்திருவழுது கொள்ளலாகும், இக்கணமே எழுந்தருளவேண்டுமென மஞ்சளன்தாழ் ந்து இரந்து நின்றன். அச்சுருசுசித்தரானவர், இருந்தவிடத தினைவிட்டு நகரச்சத்தியற்று இருக்கிற நான் உமது இல்லங் தேடித் திருவழுது கொள்ளுதற்கு வருமாறு எங்கனம்? திருவழுது செய்விக்க இஷ்டமிருக்கிற இங்கு கொண்டுவந்து படைப்பாயென்றமாத்திரத்து, அவனுமே புரிவனென அதிவேகமாகவோடி வீட்டையடைந்து சொல்லுவான் நாயகியே நாம் இதுகாறுஞ்செயத்தவம் இன்றுதான் பவித்தத்து, சிவனடியாரோகுவா சோலையிலிருக்கின்றனா, திருவழுது சிக்கிரங்கொடுவாவென்றனன். மனைவியானவள் முகமலாங்கு அதே மான பொன்களன்களில் நிறைப் பேங்கிக்கொண்டுவர இருவருஞ்சென்று, இதுகாறும் பசியோடு இருக்கும்படிசெய்த வெட்கள்பிழைய மன்னிக்கவேண்டுமென்றுரைத்து, இனித்திருவழுது உட்கொள்ளலாமென பத்தியோடு பகர்ந்து, அடியவாக்குஅன்னமூட்டும்படிசசநதோவித்தத்தன்காத்தேந்திவந்தபாத்திரங்களையெல்லா யொருபுறம்கவத்து, கோமயங்கொண்டு இடத்தைச்சுத்திசெய்து நீற்றினால் கோகெளிமுத்தாலென்னகரம்பு பிரகாசிக்கும்வாழையிலையை விரித்து, வெவ்வேருக்பதார்த்தங்களைவத்து, அன்னம்படைத்துப்பருப்பு இட்டுகெய்குவார்த்தனள், வறையலும், துவையலு நிறைந்திருக்கிற நீண்டஞாழையிலையைச் சித்தர்கண்டு, உடனே சலத்தைக் கரத்தி வேந்திக்கிரமப்படிச்செய்யவேண்டியவைகளைச்செய்து, அன்னத்தின்மீது தனது திருக்காத்தைவைக்க வாரம்பித்தனர். அப்போது மஞ்சளன்னுளிர்ந்த இரத்தினங்களிழைக்கப்பெற்ற

## மகட்பேசசருக்கம்.

காக

விசிறிகொண்டு மெல்ல காற்று ஏழும்படிசெய்ய, மனைவியானவள் உபசாரமான வாதத்தைகளைச்சொல்லிச் சித்தருக்குச் சுந்தோஷமுண்டாம்படி அன்னமுதலிய ஊட்டினான். தனது அநாதி ஆணவமலைத் திணையும் வீட்டினான் பூவததில் தேவர்கள் அமுதனைனுப்பொருட்டுத்தான் ஆல்காலத்தையுண்டு நீங்காத பசியானது இப்போது நீங்கியத்தோல்காட்டிப் புண்ணி யாக்டகுரபுண்ணிப்புறாரி கரங்களையுங்கமுலிக்கொண்ட னன் காந்திமதிபானவள் பரிசல்லதையெதிர்த்து ஒருபக்கத்தில் வைத்ததுவிட்டு, பிரமாதித்துவாக்டகுமெட்டாத பெருமானை விந்த வொரு ஆசனத்திலெழுத்தருளக்கொடியது, சீட்டுகிய ஞம்போதுஞ்சும் அனந்தத்தையுட்டிச் சுவாமியை நோக்கிச் சொல்லுவான அடிப்பேப்படைத்த அமுஶ சுவையுள்ளதாயினும், சுவையிலருயினுட்டுக்குற்றமறத தேவரீ சுந்தோவித்து ஏற்றுக் கொண்டதல்லனா, நாங்கள் தலமுடையேமாயினேம, என்ற ஏடன் தங்ககொப்பாரு மிககாருமில்லாத மூர்த்தியானவர் ஆனநத்தோடி வீற்றிருந்தறுவினா, இனோப்பு ஒருகாலத்திலே யும் அடையாதவா, எல்லா ஆனமாக்களுக்கும் இனோப்பினை கீக்குபவா இனோப்புக்கடயவாபோல நடித்துத் தனது அன்பாமுன்னே இனோப்புக்கிதை சளாவிஸ்றி இனிதுவைகினா, இச் சமயமறிந்து மஞ்சளன சித்தர் திருவடிபணிந்து, தேவரீ! பதியெது? இடகெழுங்க்கருள வேண்டியதென்ன? என்று கணி வோடு வினாவினான். இந்தப்பிரகாரம் வினாவினினர் மஞ்சளனை கேர்க்கி, அட்சரங்களில் அகரமாயநிற்கும் அரனா சொல்ல வரம்பித்தனர்.

‘அழகு மிகுங்க பலசுகிளினுஞ்சென்ற, பழகியிருக்கரும் விசேஷ சித்தங்களை யுடையேமாயினும், இப்புலானுரி

கந்த

பூவாளூபபுராணம்.

னைப்போல, விருத்தகிரியு மெமக்கு இனிமையினை விளைவிக்கும் பதியாகும், அப்பதியில் சந்திரகுத்தன் வாழுகின்றன, செல்வத்தில் மிகுந்த பெரியன் அவனைப்பற்றி நியுங்கேட்டிருப்பாய், குற்றமற்ற அவன்செவியில் நல்ல மந்திரங்களை யுபதேசித்து, சிவானந்தகக்டவில் வாழுமபடிசெய்த குருநாமேயாகும். அத்தகைய புகழுடையோனுக்குச் சந்திரகுடனென்னும் புத்திரனென்றாலும் அவனது கலவியினைக்கண்ட ஆதிசேடன் கலககமுறைன், அவனது செல்வத்தினைக்கண்ட குபேரன் மயக்குவான், அவனது அழகினைக்கண்ட மன்மதன்துக்கிப்பன் அவனது கொடையினைக்கண்ட இலட்சமிகுந்குவள், அவன் உண்மையைக்கண்ட அரிசசந்திரன்சந்தோஷிப்பன், அப்படிப்பட்டவன் பலபொருள்களைச்சம்பாதி க்கும்பொருட்டுத் திருப்பூவாளரினையுடுத்து ஒருநாள் சோலையில்தங்கினன். அவனையேயொத்த குழுதையாகிய நினதுபெண் அச்சோலையைமேவுதலும் அவளைக்கண்ட அவன் ஆசைகொண்டான் அவனும் அவன்பால் ஆசைகொண்டாள். மன்மதன் இரண்டுபெயருக்கு மலரமடுகளைப் பிரயோகித்தான், யாகத்தினது புகையின் ஏழுச்சியினால் தேவலோகத்தினை யளக்கும்பெருமையினையுடைய விருத்தகிரியைச் சந்திரகுடனடைந்தான். குழுதை உன்னது மனையுடுத்தனள், அன்றமுத விண்றளவு மயக்கமுடைய காமத்தினால் மனங்குன்றி, தளர்ந்து, கவலையாகிய நெடுங்கடவில்லமுழுகினார்கள் அவாகளிருவரின் மனக்கருத்தை காமறிந்தோம். ஆகவினால் அவர்களிருவருக்கும் மன்றலநடத்தும்பொருட்டே நின்பால்வங்தோம். பக்துக்களோபொக்கியம் சிரைந்துள்ளுகிய அவனுக்கு உண்முத்திரியைக் கொடுக்கில், அழகிய பொன்னுபரணத்தில் இரத்தினத்தைப் பதித்துவைத்

ததுபோலாகும். மற்ற அவருக்குண்டாகிய சம்பந்தத்தாலும் சந்திரகுடற்குக் குழுதையைக்கொடுப்பதே கடனாகுமென்றார் வள்ளளாறு அழகியவார் ததையைக்கேட்டுவந்து, மஞ்சளன் சொல்லுவான். தேவரீ உள்ளவாறு உரைத்தீர், உமது திருவுளக்குறிப்பைத் தள்ளும்விதமெனக்கில்லை குழுதைபினியினன் அதுங்கி நிந்தையு நீங்கினபின்னன்றே அழகிய மணங்குசெய் வது ஆகும் என்றான அவங்னமாயின மஞ்சளனே! நீபயப் படாதே யிப்போதேதோப்போமென்று சித்தரானவர் அவர்களுடன்சென்று, 'வீடுபுகுங்கு, குழுதையினது தேகமுழுவதும்பற்றலார் புரமெரிததான் பங்கபக்கரததாலத்தடவி, உலகமெலாமதி சயிக்க உற்றுவினியினை நீக்கிவிட்டனா, பினிங்கியவுடன் பெண்ணாசி உடல்குளின்று, தவவேடத்தோடு தன்முனனே யெழுங்தருளியிருக்குக்கு சித்தா சிவமேயென்று, அவரடியில் புட்பமாலையினப்போல விழுந்தாள் வணக்கிய மாதினைகோக் கிச் சித்தர் குஞ்சிரிப்புகொண்டு, வாசனையோடுங்கூடிய பூங்குழலாளே! உனது மனக்கருததை யறிக்கேத், வாடாதே, எனதுமகன் நீயோககும், உங்கருததை முடிப்போம், என்று திருவாய்மலர்க்கருளிப் புன்னையஞ்சோலையிற்சென்று ஏழுங்கருளினர்.

அங்னமெழுங்கருளிய சித்தராகிய அழகினைவாய்ந்த செம்மலானவர், தனது திருவடியினயேத்திடு மஞ்சளனுக்கு நலம் பொருந்தும்படி சில புகலுவாராயினார், மஞ்சளனே! விருததகிரியும், மேன்மைபொருந்தியபலபொருட்களையுங் தனதுள்ள அடக்கிவைத்திருக்கிற இப்பூவாளுரிலுள்ள புன்னையஞ்சூழலும் ஒன்றற்கொன்று சமமாகும், விருத்தாசலத்திலுள்ள முத்தாநதியும் இத்தலத்திலுள்ள கயாபற்குளியும் ஒன்றற்

கொன்ற சமமாகும், பற்கு என்ற சொல்லினுக்குப் பொருள் சிறுமை, நீயென்பதின் பொருள் அடைவிப்பது, பாவததினுக்குச் சிறுமையை யுண்டாக்கி அதனையில்லாமல் செய்தவின் பற்குளியெனப்பட்டது இப்புவுலகில் என்னபாவமியற்றினும் பற்குளிக்கியிலாடில் சகலபாவமுயபோயவிடும், இத்தலத்தில் மன்னுங்காதனத்து நிருவடியைப் பணியாதல்வர்க்கு எங்காஞ்சும் துன்பமேவிளையும், சிவபெருமானத் தோயிலுக்கென்று குறித்தபொருளைக் கொடாதேயென்ற வாயாற் சொல்லி னும் தியதேயாகும் அது எத்தானிமுழுக்கினும் நீங்குமோ நீங்காது! மன்மதனை யெரித்தாக்கு வழக்கிட தோந்த பொருளை ஈட்டிலராவிடில் அவாகளத்தாரமும், சுற்றுமுய செலவு முந்கீக, வீதிக்கோறாறு சென்று பிச்சையெயுதித்துணபவரேயாவா பேய்க்கோடு நிரதநன்குசெய்யும் டெருமானது பொருள்களை, உயாநத்தென்று உண்ண நினைப்பப்பேரல், எழு பிறப்பும் தங்கள் இனத்துடன் ஏற்காத்தில் முழுகி எமன்றுது வாக்கால மொத்துண்பாகள் அரபிக்குலே அரன் அடிசைப்போற்றி, பசிய பொன்னபோன்ற ஹாதுகிய பற்குளிதொயக்கத்வாக்கு, இன்பமெல்லா முண்டாகும், துனபமெல்லா மொழி யும், குற்றமெல்லா நீங்கிவிடும், கங்கைத் தொடினுமை, காசியிலே வாழ்ந்தாலும், அழிய காவிரியில் முழுகினும், எத்தோத்தத்தில் ஸ்கானங்குசெய்யினும் எத்தலத்திலவைகினும், சிவபெருமானிடத்தில் செய்த குற்ற நீங்குமோ நீங்காது? வேந்தனால் விருப்பமின்றி, ஆராய்க்கு அபலாருக்குச் செய்கின்ற, பிழை மன்னிக்கப்படாதாயின், அவ்வரசனுக்கே தீவகுசெய்பவர்பால் வேந்தனது தாட்சண்ணிய முண்டாகுமோ! உண்டாகாது, அதுபோல், சிவபெருமான விருப்பமின்றி ஆன்மாக்

## மகட்பேசசருக்கம்.

தங்கு

உன்செய்யும் பால மொருக்காலு நீங்காதாயின் அப்பெருமா  
னுக்கே செய்யும் பாவந்தோந்திடற்குப் பிராயசிதத் மெநத  
ஏலகததிலு மில்லையாம், ஆகையினுலே தருமருதவிய வேண  
தியும், தீமைகளையெல்லாம் ஒழிக்கவேண்டியும், விரும்புவாரா  
இத்தலத்தில் வைகியும், இந்தியில் மூழ்கியும், சிறந்துவா  
ருங் திருமூலஙாதரிடத்து மறந்தாயினும் ஓர் பிழையுஞ்செய  
யாது, நிறைந்த பத்தியினுல எல்ல நெறியில் வாழுபவருமே  
தாமபிறந்தனுலுண்டாகிய பிரயோஜனத்தை யடைந்தவ  
ராவர், மஞ்சளனே அத்தகைய மனிகண்டா திருவடிக்கு,  
மனமுதவியவற்றில் சிறிதுங் குற்றமில்லாதவனும், பற்குனி  
ங்கியில் ஆடியதிரத்தினுல இனிமேலடையும் பிரயோசனங்க  
களை நீக்கண்பாய், ஆகையால் இனிமேல் ஒரு நிமிஷமேனுங்  
தாமதித்தலவேண்டாம், பற்குனியில் முழுகி, நினது வீட்டை  
யடைந்து, போசன மருந்துவாயென்றனா இதைக்கேட்ட  
மஞ்சளனமுகமலாநது கிரமப்படி நதியில்ஸ்நானஞ்செய்தான்.  
சோவடையாத கதியினையருளுஞ் சேர்மாஸ்கந்தரைச் சுனகன  
முதலியோர் சூட்டுதவணணமும், சிவகணாதர்கள் நெருங்கிய  
வண்ணமுந்தியானிதது அகமருங்கண மங்திரத்தினைச்செயி  
த்தனன், மனதிலே தியானிதத பொருளைப்போலவே புனை  
யனுகுழவிலிருந்தசிததர் காட்சிதரத தலைநிமிங்குபாகக்கச் சித  
தரொருவரையே கண்டான மறபடியு முழுகி மிககத்தியா  
னித்திருக்கப் பழையபடி சிததர் புனையஞ்சோலையிற் காட்ச  
சிதந்தனா. அதனைக்கண்ட மஞ்சளன் இவர் சிவபெருமானே  
யென்று தீர்மானிதது, அவர்திருவடிகளைச் சிரசிலேபடும்படிச்  
செய்து வலம்வரவேண்டுமென்று, நதியைவிட்டு, கரையேறி,  
புனையஞ்சூழலையடைந்து அங்கிருக்குஞ் சித்தரின் மலாப்

கங்கூ

பூவானுர்ப்புராணம்.

பாதகளை இரண்டு கரங்களினுலேயும்பிடித்து வணக்கினுன் உடனே திரிசூலகூத்தர் மறைந்துவிட்டனர், புன்னுகவிருட் சத்தின்கீழே இமையகூர்களெல்லாம்போற்ற, எழுந்தருளியிருந்த, யானைததோலை போர்த்தவராகிய பெருமானுக்குப் பொருந்திய அழிவில்லாத விலவமரததடியில் தேவர்கள்போற்ற செருங்கினார், மஞ்சளன்றூன் கையிறகிடைக்கப்பெற்ற இரத்தி னத்தை இழுந்தவன்போலாயினுன். சமூலவன், எட்டுத் திக்கிறுமோடுவன், ஐயரே! வருகவென நிலமீது பலமுறைவணங்குவன், பெருமூச்சவிடுவன், சோலைமுழுவதிலுஞ் சுற்றிவருவன், தேவாமுதங் சரததிலகிட்ட சீரெனறு மதித்திழுந்த அறி வடையவனுனென்று இறந்து முகத்தில் மோதிக்கொள்ளுவன், அடியற்ற மரம்போல அவளியிசைவிழுந்து புராஞ்சன, வாசனையோடுவகூடிய புன்னைமரததினைச்சுற்றிவருவன், சித்தரது அடிச்சவுடுகளைக்கண்டு அதினா மணபொடியினையெடுத்து கண்களிலொத்தி, உடல்முழுவதும் கண்ணீரால் நனைப்பன். இவ்வாறு மஞ்சளன் ஆங்கு ஈங்து அறியுஞ் செயலைக்கேட்டு, தனது சுற்றாத்தார், கூட்டமாகவந்து, இங்கு உனக்கு உற்றது என்னை! என்னை!! என்று கூறி தம்முடன்கொண்டு போய் வீட்டிலிருத்தி, புரோகிதரை வரவழைத்துச் சொல்லுவார், நல்ல அறிவினைக்கூர்ந்து அறியும் பிராமணேத்தமரே! மஞ்சளன் றூன் தனது புத்தியில் வேறுபட்டு, தளர்ந்து, மருளுகின்றூன் இதையாராய்ந்து சொல்லீரென்று கைதொழுது ஸின்றனர், புரோகிதரானவர், மெய்யன்பனையை மஞ்சளன் முகத்தைத்தோக்கிச்சொல்லுவார்மஞ்சளனே! இரமப்படி உச்சிகாலத்தில்செய்யுந்தியகனமத்தினையுங் கண்டிலேம், அடர்ந்தபின்னியானதுங்கிடுமகட்டுக்கீங்கியதென்றுங் கேள்விப்பட்டேமே.இத

## சிவபூசைச்சருக்கம்.

கங்க

னுண்மையாதுதக்கபடிசொல்லுவாயென்று புரோகிதர்கேட்ட  
னா அங்ஙனம் கேட்டவுடன் ஊற்றுகளாகியகண்களி விருந்து  
கண்ணீரானதுந் தியைப்போலப் பெருகிமாபினிடத்தொழுத்  
மலையினையொத்த தோளினையுடைய மலைமகள் கொழுநனவந்த  
தும, உரைத்ததும, மறைத்துஞ்சாற, இனை, கிளைஞரெல்லாங்  
கேட்டு அதிசயித்து, குற்றமில்லாத மஞ்சளைக குமயிட்டு  
பணிக்கெதமுந்தனா, சொல்லுதற்கு அரிய புகழோடுங்கூடிய  
வளைத் தெண்ணீரென்று அவிழ்தமுண்ணினும், விரும்பிய  
பயன் இன்றுமோவென விப்பிராகோன சொலவினான் சடா  
தரஞ்சிய சங்கரனுக்கு அன்புசெய்ய, அழுதுபட்டகச், பெரு  
மானது திருக்கரததின் பரிசத்தால் நோய்தீர முறையே மஞ்  
சளனும், காங்கிரஸ்தியும், குழுமத்துயுங் குற்றமில்லாத தவமென  
நசெய்தனரோவென்று புகழ்ந்தனர்

பெரியோ! கலயாணசிசரததையுடைய திருப்புவானுர்கா  
தா மகட்பேசிய காதையினையுரைத்தேம். மஞ்சளைசெய்த சிவ  
பூசனையின் விவரத்தை விரிப்பேமென்றனா வியாசமானுக்கர்

மகட்பேசசருக்கமுற்றிற்று

---

## சிவபூசைச்சருக்கம்-

---

புரோகிதனுகிய தேசிகன் தெறிவித்தமாத்திரத்து மஞ்ச  
ளன்தெளிந்து, அச்சத்தோடெதிரினருசொல்லுவானுயினை  
சிவபெருமானுனவர் எனது தவத்தினுக் கிரங்குவரேயெனில்  
வேறு உருவத்தினிடத்து எனது கருத்தானது செல்லுமோ?  
தனது அழகிய திருவருவத்தினை எனது தியானத்தில் நிலை

காசு

பூவர்ஸ்ப்புராணம்.

பெறக்காட்டிய பெருமானது, பொன்போலும் பிரகாசிக்கின நாமனாத் திருவடிகளைத் சைகளாரச்சோதது அனைப்பதற்குப் பிரவேசித்தபோது என்னைவேருக்கி மறைந்துவிட்டதே. தவவ ழியில் முற்றப்பெருத்தமியேன் இவவிடத்தில் அவத்துறையிலிருந்து அவதிபவிவதன்றி, ஆந்தகடலாகிய பவகசடலானது பாழாகும்படி பரமஞானத்தால் சிவதுறையில் பிரவேசிக்கக்கூடிய மோ? கருமபைத்தினரு களிக்குங் களிறபோன்று அடியேன்முன்னே யெழுந்தருளியும், இதுங்கல்ல உண்மையான பொருள் என்று நாடிடாது வேறு பொருளுண்டென்று நினைக்கேதனு முப்பவனே? அடியாதேரமும் உள்ளுமேயாலையமெனபதைக் காண்பாயென்று அடிமேனுக்குச்சொல்லிப்பரமர் எதிரிலதோன்றியும் அவருணமைப்படி வத்தினையறியும்பரிசிலலாதவளுகினேன் மங்களரத்தினைச் செய்கின்ற கூவிளமரத்துநீஷ்வி லெழுந்தகு ரியிருக்கிற திருமூலநாதரோ சிதராகியினரெழுந்தகருளியும், வேறென்ன முடையவனுயடியே னிருபபனேல இனியுயிரோடிருந்து வாழ்வதைக்காட்டிலுங் ரேகநலைத் தீக்கிவிழவதே யுத்தமமென்று. இவ்வாறு குழந்தை குறைவுபட்ட மனதசனநியக கூறிய, நிறைந்ததவத்தினோவாய்த மாஞ்சனன் நிலைமைபப கோக்கி, மறையவா நிலங்குகிவிளங்கும் தேசிகன சிலகட்டைகளை யுனாக்க வாரமபிதுதனன.

'மஞ்சளைன்! உலகினது வாழ்க்கையை மாற்றிவிடுவதே பிரயோசனமென மதித்துச் செர்ணனும் நன்று! என்று' என்கினைக்கக்குஞ் சுபௌயோவூக்கடிய பறக்கொலாம்நத பாம்பானது பலதரமுக தன்று மேல்தோலினை கீக்கிட்கொண்டுவரமறுபடியம், மறுபடியும் ஆ நுதோலையடைக்குதொள்வதையறிந்தாயில் கீயோ? அதுபோலுமல்லவோங்மதுதேகம? இருவினையொப்பு வாய்ந்து மலபரிபாகமடையுமளவுக் கேமவந்துகொண்டேதானிருக்கும். இத்தேகநீங்கியயினபு இதற்குமேல் மேலானதேகம

உந்தடையுமோ அல்லது பந்தமுறம் பின்னி, வறுமை, பாவழுடைய இழிடலம் பொருங்குமோ, முந்தியவினையானது எவ்வாறு முடித்திடுமோ; இதையாறிவாகன். முதல்வளுகிய முக்கண் ஜனைப் போற்றவதை இந்தவுடலே பிரயோசனப்பட வேண்டுமானால் இதிலியற்றவேண்டுமெற்றுமொன்றுள்ளு, அவ்வறமான துங்கள்சிவன் அடியாகக்ஞுய்யும் பொருட்டுப்பஞ்சசாதாக்கிய ததுளொன்றுகிய சிவசாதாக்கியமாகிய சிவவிங்கப் பெருமானை அருச்சனை செய்தலேயாகும், அது பழிபாவங்கள் எல்லாமற வே நீக்கும், இமமையில் வேண்டிய இட்டங்களையெல்லாங்கந்து, மோட்சத்திலையும் கொடுக்கும் வாய்மை, உறவு, ஆசாரம், உபசாரம், வந்திப்பு, வணங்கம், சிலும் தூவமை, அருள், அன்பு, அடக்கம், ஒழுகக்கம், அழுகாருமை, துறவு, நன்றி பொறுமை, திவம், தானம், முதலாகச்சொல்லப்பட்ட அறங்க வெளவானு செய்கின்றவாக்கும், இளகுசந்திரனைச்சுடிய ஏசன் சிவவிங்கப்பூசனையே செய்தலவேண்டும். தேவலோகத்தில், அரம்பயாதிபா புண்ணிச்ச மாபினைச் சுதமுவும் இமையவாகள் துவாழ்வும், குரியன் இருப்போக்குந் திறமுந, சந்திரனபகிய பயிரை வளாக்குங் தருமும், இத்திரன், பிரமா, விஷநு முதலியோ பெற்ற அதிகாரமுஞ் சிவவிங்கப்பூசனையில் பல்வேண்டுமே, தீர்த்தமாடுதல், சக்திராயணவிரத மனுட்டித்தல், தானமுதலிய செய்தல், யாகமவளாத்தல், தவமபுரிதல், பிரமசாரி யமுதலிய வனுஷ்டித்தலமுதலிய செய்தோ உடனேதெயல் லோகமுதலிய வற்றித்தோநு இமைநேரத்தில் திருப்பிவிடுவர். ஆகமத்திற்சொற்றபடி சரியையாதி செய்தவா சாலோகா திபெற்றுமறுபடியுமீளார், ஆகையினால் குறைவினரி அருள் பெறவேண்டுமேயானால் அங்குபாய் வில்வநீழவில் எழுந்தருளி

யிருக்குக் திருமூலாதர் சித்தருருவங்கொண்டுவந்த அவ்விடத்திலேயே சிவலிங்கபூசையைக் கொள்ளக்கடவாய் என்ற ஏன்.உடனே மஞ்சளன் அப்புனைவனத்தையுடித்தனன்.

அவ்விடத்தில் மஞ்சளன் நித்திய ஸ்நான நான்கு முடித நு, மெல்லிய மலர்களைக்கொய்து, கொத்துக் கொத்தாய்ப்புட் பிக்கும் புனைவிருட்சத்தினீழவில் சிவலிங்கப்பெருமானைத் தாபிததுச் சுத்திசெய்து, எல்லாப்பொருள்களையுங்கொணர்ந்து வைத்து, பத்தியுடன் பூசைசெய்ய வாரம்பிததனன், முதலில் பஞ்சகூத்திசெய்துகொண்டு ஆசனத்தையும், மூர்த்தியினையும், மூத்திமானையும், ஏழைத்தருளுமபடியென்னி, போதவிழ்ந்தமலர்களைச்சாத்தி, தூப்புகாட்டி, குளிராசசிபொருந்திய வெண்ணைய் முதலியவற்றூ லபிடேத்து, சரததினைமாற்றி, பட்டு உத்தி, பொற்சண்ணங்கலந்த கலவியினையப்பி, செந்தேன்தது மடிய மாலைகளைச்சாத்தி, அதுசுவை யடிகிலை ஆடக்கிண்ண குகளில் படைத்து, தூப்தீபஞ்சற்றி, கணனுடிகாட்டி, குடை கவிழ்த்து, பூசைமுடிந்த மினாநானது மனையினையடைந்து தனது சுற்றத்தாருங் தானுமோன்றும் வீட்டிலவாழ்ந்து, முன்னா சித்தராய்வங்து உண்ட பரிகலச்சேடத்தினையருந்திப்பிழனர் ஆளவளாவிப் பிரதிதினஞ்சு சிவபூசைசெயது வாழ்ந்தனன்.

மாதவத்தினைவாய்ந்த முனிவீர்; மஞ்சளன் பூசையாற்றிய நிதியினைப் புகன்றேம். அவனைக்குமுறைதக் கூடிலாழ்ந்த விதத்தினைக் கூறுவோமென்றனர் சூதங்குமுனிவரா.

சிவபூசைசருக்கமுற்றிற்று.

---

## கல்யாணச்சருக்கம்.

அன்னையாகி யுலகனைத்தினுக்கும் அப்பனுகி என்னையாண்டொண்ட இறைவனுகிய சிவபெருமானது சாதாக்கிய தத்துவமூததியாகிய சதாசிவமாகவிளங்குஞ் சிவலிங்கப்பெருமானைப் புன்னைமரத்து நீழலில் பூசித்துப் போனகமயினர் தன ஜெயாததமஞ்சளன் தனதுசற்றத்தாரோடு மெழுங்கு, சதகக் கூவிளாநீழலில் தேவாகளெல்லாம் போற்றுஞ் சங்கரனையடுத்து, வணங்கிச் சொல்லுவான, பத்தியானது சிறிதுமில்லாத அடியேனையு மாட்கொளவிரங்கி, சிததா வேடங்கொண்டு எழுந்தருளிய சிவபெருமானே! சந்திரகுத்தனுனவர் அருமையான தவத்தாற் பெற்றெடுத் தசந்திரகுடற்கு எனது புத்திரியாகிய குழுதையை அக்கினிமுனாககொடுப்ப ஒத்துக்கொண்டே வென்று யாவருங்கேடக வரைத்தனன் பின்பு கல்யாணவோ ஶலையழுதிப் புரோகிதனா கரத்தில்து, வீட்டிழங்குத்திரும்பி கல்யாணமண்டபஞ்சிங்காரித்து, விவாகத்தினுக்குவேண்டிய பொருள்களையுஞ் சேகரித்தனன் இந்தப்பிரகார மிவனிங்கிருக்கையில் கொன்றையங்கொடை குழக்குனனவன் சந்திரகுத்தன் கனவினிடத்தி வெழுந்தருளிச்சொல்லுவார் மஞ்சளன் தனது புத்திரியாகிய குழுதையைக்கொடுக்க நிச்சயித்து மங்கலவோ ஷதீட்டி, வேதியாவசமீந்து அனுப்பினன் வெகுசிகிர மிங்குவங்து உன்னைக்காண்பனைறுசொல்லி மறைந்தனர் சந்திரகுத்தனும் விழிதது எழுந்து, கண்டகனவை நினைவென்றே கருதி, அண்டாநாயகனக்கருணையினை யன்பினால்போற்றி, தீம்புனலாடி நித்தியகடனை முடித்துக்கொண்டு, தனக்குமிக செருங்கியசற்றத்தினரை யழைத்துக்கொண்டு, கண்ணுதலமூத

தினனவிடையருளியதையுரைது வியங்கு, வார்த்தைசொல்லி கொண்டிருக்கக்கூடில், மங்களாரமாகிய வோலீஸை யேசுதி மருங்கெலாந் துதுவர்குழு வியாபாகவானையொத்த புரோகிறைவங்கு தனதுசர்த்தில் டீடினன் உடனேயதனைவாங்கிப் படித்துப்பாததுச் சந்தேஷாஷ்வகொண்டு கல்யாணவோலீகொண்டத் தேவதியருக்கு மற்றநாராருக்கும் பொன்னுபரணங்களும், இரத்தினுபரணங்களும், பட்டாக்கங்களும் மழையெனக்கொள்க்கு, காலோய்தினமஹஞ்சிரும் போய்வாருமென்றவாகளையதூப்பிவிட்டனன்

சந்திரகுத்தன் பின்னா கல்யாணத்திற்கு வேண்டிய வைச்சையெல்லானு சேகரித்துக்கொண்டு, குதிரை, யானை, இரசமுறையிலேறு அநேகமான சுற்றாரு மற்றையருஞ்சும்துவர தனது புதிரைன் சந்திரகுட்டுடன் பிரபாணப்பட்டி, பலபல ஒராக்கைப்பல்லாஷகட்டாது, விண்ணனவாபோற்றும் வில்லவனமடைந்து, திருப்புவானு ரௌஸ்லையினைபடுத்து, மனுகளன் பலவரிசைகளைகொண்டு ஏதிரேவரசென்று, ஒருவரேடாருவ ரளவளாவி, பரிசனத்தோடு பறியிறபுகுந்து, அநேகமான விசித்திரங்களால் கட்டப்பட்டிருக்கிற மாளிகை பிற் பிரவேசித்து விருத்தனைடு தங்கினா பின்னா இருவாக ஞாதிருமூலநாதர் சந்திக்குசென்று, பலபலவிதமாகத்தோத்திரித்து, அருசசனைநடத்தி, சந்திரகுடனுக்குங்குமுதைக்கு முகாசத நிச்சயித்துக்கொண்டு மனையிலாஷாத்து சோந்தனர்கள் சந்திரகுடனுக்காக சந்திரமென்டில்வரனே சித்தராகியெழுங்கு ருளி விவாக நிச்சயித்தாராகவின் அததகைய கல்யாணத்தை கண்டு தரிசிப்போமென்று, அகிலத்துள்ளாரா யாவர்களுமிக மகிழ்ந்து பூவானுரினைவாது அடுத்தனர்.

இந்தப்பிரகாரங் திருப்பூவாளுரில் ஸ்திலும், இன்பழும் விலைபெற, விவாகங்கள் நெருங்கியமாத்திரத்து, சந்திரகுடனுள்ள வன் மகிழ்ந்து சிழபிரான் செலவஸ் சேவைகளோச் சிந்தித்து-வாசனையோடுவகூடிய ரீரில் ஸங்கானஞ்செய்து, பலவிலையுயர் ந்த வாபரணங்களைப்பூண்டு, பாவைமா மங்கலம்பாட, அஷிய் வாத்தியங்கள் சோஷிசக, படம்பிராகாசிசகு தெற்றியினைவர் பங்க யானையினமீது ஏறி சந்திரவட்டகுடை நிழலசெய்ய இருபக்கங்களிலுள்ள சாபஙைச்சொ இளங்கங்கிறவையொத்தநெந் றியினவாய்ந்த பேணாளவீச, விணைவருங்கத்தினுக்கு ஒரு நாயகன் எழுந்தருளினுவென்ற வீதியே பவனிவந்து, சேவே கிரின் சபைபைப்போறும் பிரசாகிக்கும், கலயாணமண்டபத் திடைவந்து, மூாங்கோரீங் யானையைவிட்டிரங்கி உள்ளே பிரவேசித்துத் தனங்கென வேறுபடித்தியிருந்த தலீசினமீது உட்காந்தனான் சுற்றாதாலே மற்றையரும்வந்து நெருங்கினா, அழிக்கு இருப்பிடமாகிய குழுக்கையை மஞ்சளன் சந்திரகுடனுக்குத் தானாவாதநாத் தத்தவுசெய்தனன் சந்திரகுடனுக்கு குழுக்கையினக்கைப்பற்றி பிராமணாகள் விதிப்படிவ எாதத் துக்கினியின முன்னாரோ மக்கிரககளைச்சொல்லிமாங்கவி யந்தரிததனன் அபபோது பனுசதுநாத்திமுழுங்கபணனவாகன சூழ குங்குமசங்கதிரியோடு திருமூலநாதா ஆகாயத்திலிடப்பீவா கணரூடராய்க் காட்சிந்தனர், கருணைநாயகராகிய கண்ணுதற் கடவுள்களிலையில் தாமளாததெடுத்தக்குழுதைக்குஞ் சந்திரகுடனுக்கு நடந்த விவாக்கோலத்தினைக் கண்டனர், சிலபெருமான வரவினையும் யாவருந்தரிசித்தனர், மஞ்சளன் தானமாகவ முங்கும் பொன்னுலைக் குகிலாதியாலுஞ் சந்தோஷித்த தங்கள் மனதை ஆகாயத்திலே எழுந்தருளிய அம்பலவாணருக்கு இரு

ப்பிடமாகக் எழுங்கு ஆடினார்கள், பணிந்தார்கள், வேந்தரனை வரும் விண்ணிடத்திலுள்ள விமலஞாகிய காந்திமதிகுடிய வர் சழவினை வணங்கி, குழுதையின் கல்யாணத்தின் பொருட்டுவந்த நமக்கு இத்தகைய காட்சிகிடைத்த்தேயென்று சாதோயித்துத்துதித்தாாகள்.

பிரமாதிதேவாகள் சான்த கருணைகாயகளுவ கருணைகாய சியும், தரிசனநதநதநால் நமது அநாதிஆணவமலமுற்றினையுந துடைத்தோமெனத துதித்து, நெஞ்சிற்சநதோஷங்கொள்ள மஞ்சளன்முதலியோரின்றனா, உலகத்திலுள்ளஆன்மகோடிக ட்டெகல்லாம் தாயுந்தந்தையுமாகிய அந்காதனையும் அம்மணியை யுங் கவிலாயத்தில் முன்னமே தனக்குத தாயுந்தந்தையுமாகப் பெற்ற குழுதையானவள் தனது நாயகனுடனேவணங்கி மகிழ்ந்தனள். ஆதிகாயகாராகியதிருமூலநாயகரா மலைமாதுநாயகா விவாகததினபொருட்டு வகுவர்கட்டெகல்லாங் திருவருள்சரங்து, மறைந்து, கூவிளாந்தீவில் குலவியிருந்தனா சிறப்புப் பொருந்திய விவாகததினைமுடித்தபின் சந்திரகுடன் குழுதையோட அச்சபைபின்கண்ணேயுள்ள பெரியோர்களை வணங்கி னன். மஞ்சளன் வந்தவாகட்டெகல்லாம் தாம்பூலந்தந்து சந்தோஷிப்பித்தனன் அனேகமானபுட்பசெண்டுக்கும், ஆபரணங்களும், ஆடைகளுமின்து சந்திரகுத்தனு மஞ்சளனுங் களித்தனர், முரசு, பேரிகை, மத்தளம், மொங்கை, காளம், விரசு, தாயை முதலிய வெவ்வேறு வாத்தியங்கள் மூழங்கச் சந்திரகுடன் குழுதையுடனே யானையேறினன் நீண்டவீதியினிடத்தேபரத் தையர்கள் நடனங்குசெய்ய, மாங்கவியபெண்கள் ஆலாத்தி யெடுக்க, மற்றையா சூழ்ந்துவர திருக்கரம் வலம்வந்து, சித்தராயெழுந்தருளித் தங்களுக்கு விவாகததைமுடிப்பித்தபெருமானார் ஆலயத்தினைக்கணடு யானையைவிட்டிரங்கி, உள்துழைந்து, அடிபணிந்து, வெளி வந்து, தங்கள்வீசேர்ந்து, நீதியின்

படிமூன்றுதினத்திர்குமேல்குமுதையென்னும்புட்பத்திலுள்ள தேவைச் சந்திரகுடனென்னுமவண்டானதுஉண்டுகளித்து வாழ்ந்தது. வளையலைபணிச்த குமுதையுக் தன்னுயகளைத்தழுவி அவன்மாபதததுத தனது தனங்களாகிப் புவடிகளையழுததி தேமலாமாலையும், அணியுநிங்க, காமவெளளத்திலமுநினள் இதைப்பிரகாரந்தினங்தினம் ஆணநதகக்டவில்ஆழ்திருவாயோ ருவாபிரித்து நீங்கக்கடாத நிலைமையினையடைந்து, தங்களுக்குரிய உழூவலனபுடன் சிலதினம் பூவாளுரிவிருந்தனா. பின்னாசங்திரகுப்தன் தனது நகரமாகிய விருத்தாசலத்தினுக்குப் போகுமபடி உரோகக, மஞ்சளனதனது மருமகளுக்கு மகளுக்கும் வேண்டிய பொருள்பலவீந்து வரிசைசெய்து அனுப்பி னுன், சந்திரகுடன்தனதுதந்தையுடனும், நாயுடனும், தமருடனும், தனபதிககேகி, அங்கெழுந்தருளியிருக்கும் விருத்தனாதனையும், விருத்தாமபிகையையும் வணங்கி யேததி இனபுற்று வாழ்ந்திருந்தனன்.

அந்தணீ? மஞ்சளன்கல்யாணசந்தரமுதலியவற்றையுரைதோம், தேன்தக்கிய மலர்களங்கிறந்த கூவிளமரத்தி நீஷலி லே யெழுந்தருளியிருக்கும் பெருமானது சிறப்புப்பொருங்கி யமான்மியததைக்கற்றவர்கள்புறசசமயதாலகளைக்கல்லா வில்லுமலத்தி வெழுந்தருளியிருக்கும் விமலனாபுராணத்தைக்குற நமரச்சொல்லுவோர்கள், கல்விகேளவிகளில் மிகுந்தாவலாகளகைக்கூட்பச செலவுமடைந்து யாவையும் யாவருக்குநெத ஸிப்பார் தேவலோகம் வேண்டினும், சததியலோகம் வேண்டினும், வைகுந்தம் வேண்டினும், சிவலோகம் வேண்டினும், தத்துவங்களைக்கடந்த ஞானமவேண்டினும், திருப்புவானுர்ப்புராணம் அறிந்தவர்கட்குத்திருமூலகாதனருளவன திருப்புவாளுர்ப்புராணமுழுவதும் அறியக்கூடாதாயின் ஒருசுருக்கமேலும் அங்போடு வாசிக்கைடைவர். அதுவும் கூடாதாயின்

ஒரு வாக்கியத்தையாயிலும் வாசிகக்கடவா அப்புராணத் தைப்படித்து விஷயங்களைக்கிடக்கிக் கந்தியிலோனும், பொரு ணோக்காது படித்திடுக அதுவு முடியாதாயினும், அப்புராணத்தை ஒருப்பிடத்தில் மூன்றாணசெய்து பூசைபுரிந்திடுக படியாதவர்களாயின படித்தாரிடத்துக் கொடுத்துக் கேட்கக் கடவர். அங்ஙனம்படித்தார்க்குத் தக்கபடிபொருள் கொடுக்கக் கடவர் பௌர்ணில்லேபிற்ணாக்கொண்டேனுங்கொப்பிக்கக் க்கடவர், இத்திருப்புவானுப்புராணத்தையோதினரும், ஒது வித்தவர் தமக்கெலாம் போல் னைக்கொடுப்பவரும்பொன்னுலக வரசனுப்பவாற்வார், அவாகட்டுக் குன்னமளிப்பவர் அன்னவாகன் னுலகமடைவார், அவாகட்டுக் குநினாகொடுப்பவரும், பசுகொடுப்பவரும் வண்டி கொடுப்பவரும், பல்லக்குக்கொடுப்பவரும், தவகளநதியகாலத்திலநந்த ஊதிகளின்மேல் ஏறிக்கொண்டு வானுலகஞ்செரல்லுவா அச்சிடடுப் பிறருப்புக்கரிப்பவா, அச் சிட்ட புத்தகமொங்கவானறக்கு ஒவ்வொருகற்பம் சிவபுரத்தில் வாழ்வார் இப்புராணத்தின் பெருமை முற்றுஞ்சொல்லுபவ ரொருவருமிலை இதனமகிழமையைத் திருப்புவானுகாக குங்கும சவுந்தரி சமேதனுகிய திருப்புலங்காதாகிய கல்யாணசந்தர்ஹோய நிலா, என்று குதமாமுனிவா நெமிசாரணன்னியர் கேட்கஅரு வினர்.

கல்யாணச்சருச்சமுற்றிற்ற.

### வாழி.

வாழ்க வீல்வழு வத்தினி தமாந்தருள் வள்ளல்  
வாழ்க குங்கும சவுந்தரி வாழ்ச்சி வானுர்  
வாழ்க வங்கா மான்மியங் காவிரி நாடு  
வாழ்க வையக மூன்றினு மறைநெறி வாழ்க.

புவானுப்புராணமுற்றியது

## விழைத்திருத்தம்.

பக்கம்.	வரி.	பிழை.	திருத்தம்.
ந	டி	மகவான்க	மகவான்மக
இ	கஷ	செய்யுஞ்	செய்யுங்
,,	உள	விஷாவக்	விஷாவச்
கு	உ	விளங்குஞ்	விளங்குஞ்
கங	உ.உ	திருபாற்	திருப்பாற்
கச	உந	மனுவிப்பா	மனுபவிப்பா
கள	உ.உ	வாய்த	வாய்ந்த
உச	உடி	வனம்,	வனம், நதி,
உஅ	கங	களிலேயும்	களிலேயும்
நு	கா	அபையை	வபையை
நக	அ	சரணஞ்	சரணம்
நங	உ.உ	ஞானக	ஞானக்
நநு	உ	தொழிலுவ	தொழிலுஞ
நஅ	கக	உணாவது	உணாததுவது
நா	கா	மாகவனு	மாகவங்
நா.	கக	உச்சராண	உச்சாரண
நு	கஷ	மாதே	மாதோ
நூ	கங	பிசுகு	பிசுகு
நீ	அ	தேவேத	தேவேங
நா	கக	யாண்டு	ஆண்டு
நிக	கா	பொரி	பொறி
.,	க	னின்ற	நின்ற
நங	உந	யாதுங்	யாதுங்
நஅ	உ.உ	சேவலே	செவலே
நங	கங	கணைகளைப்பிற	கணைகளைப்பிற
,	உன	வெப்ப	எபப
நா	கங	யுடய	யுடைய
நங	கஷ	முருகி	உருகி
,	கள	னினைநன	நினைநன
,	கஅ	ஆகாதர	ஆதர
நங	உள	லாலத்துறை	லாலங்துறை

பிழைத்திருத்தம்.

பக்கம்.	வரி	பிழை	திருத்தம்.
எக்	கூ	பசி	பசு
அக	கூ	பதினான்கு	பதினைந்து
,,	கூ	பதினெட்டு	பதினூழு
,,	2.0	சிவலா	சிவால
அன	கூ	னின்றூர்	நின்றூர்
கூ	அ	பயனுமரே	பயனுமவரே
,;	கடு	சோரூப	சொரூப
கூ	கக	அகமகிஞ்து	அகமகிழ்ந்து
கூ	கக	கொங்கையை	கொங்கையைப்
500	ச	யவதரி	அவதரி
502	2.2	கருதறி	கருதரி
50ங்	2	செல்லக	செலலற
,	2.0	னின்ற	நின்ற
50ஜி	கஷ	சகலபாங்கி	சகலபாக்கி
,	2.0	கலவினியி	கலவியினி
கக0	க	அனன்னடை	அனனநடை
ககக	கா	யாற்றிற	யாற்றில்
,	உடு	ஆஹு	ஆஹும
கக2	க	பாரதச	பாதரச
ககங்	2.0	தரும்	தருப்
,	2.5	விடுமோ	விடுவோ
ககங்	கங்	இரந்த	இறந்த
*ககக	கக	அவயங்	அவயவங்
52.0	ந	வாழ்ந்தனள்	வந்தனள்
க2.க	இ	மனிகு	மணிகு
க2.ங்	கங்	பினா	பின்னர்
,	கன	வெரு	வெழு
கங்க	கக	தலைம்	தலையும்
கங்கி	ச	மாலையினு	மாலையினையு
,	கங்	வைத்தியர்	வைத்தியர்
கங்க	இ	பழைப்பி	அழைப்பி

၆  
နမေသနမြတ်များ၏အကြောင်း